

# திருவாரூபம்

திருவாரூபம்



20-வது

திருவாரூபம்

விலை 20/-

திருவாரூபம் — 1994

பாடப்பாலம்

தாயகம் கானும்  
தாகம் மேலிட்டது,  
தாயவர் அணியில்  
துணிவுடன் குதிப்போம்.

## நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்

ஶிருநெங்கேவலி,  
யாழிப்பாணம்.

20 ஆண்டுகளை  
நிறைவு செய்து  
தாயகம் இதழுக்கு  
வசழித்துக்கள்

## K. நவம்

84, அருச்சனா வீதி,  
யாழிப்பாணம்.

# திருப்பகுப்பு

திய ஜனநாயகம்  
புதிய வாழ்வு  
புதிய நாகரிகம்

31 - 08 - 1994

இதழ்: 29/30

## பாதையும் பயணமும்

தாயார் தனது இலக்கியப் பயணத்தில் இருப்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அது தன் இலக்கிய நோக்கிலு, செல் நெறியிலும் ஒரு தெளிவான நிலைப்பாட்டையே முன்னெடுத்து வந்துள்ளது. மக்களைத் துன்பத்தில் ஆம்ததும் இன, மத, ஜாதி, பால் வர்க்க ஒடுக்கு மறைகளிலிருந்து அவர்கள் விடுதலைப் பெறுவதற்காக, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்தும் ஓர் புதிய — ஜனநாயக அமைப்பை உருவாக்குவதும், அவற்றை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய பண்பாட்டையும் புதிய வாழ்வையும் மலரவைப்பதுமே தாயகத்தின் இலக்காகுப்.

இன்றைய ஒடுக்குமுறைகள் அனைத்திற்கும் துணை போகும் பண்பாட்டு வேர்கள் ஏதாதிபத்தியம், நிலப் பிரபுத்துவம் என்ற இருவெறு அடித்தளங்களில் இருந்து எழுகி வரன. மூன்றாம் உலக நடுகளின் பின்தங்கிய பொருளாதார நிலை இதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. இவற்றில் பிரதாஸமானது திட்டமிட்டுத் திணிக்கப் பட்டுவரும் ஏக திபத்திய நச்சுக் கலாச்சாரமாகும். ‘புதிய உலை ஒழுங்’ ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ என்பவற்றின் அடிப்படையில் நவீன செயற்கைக் கோள் தொடர்பு சாதனங்களின் மூலம் இந்நுகர்வுக் கலாச்சாரம் தேசங்களின் எல்லைகளையும் மீறி உலகெங்கும் எட்டிப் பார்க்கிறது.

இவற்றுக்கான தீர்வுக் கதவுகளை இறுக முடிக்கொள்வதோ, திறந்து விடுவதோ அல்ல. கடுங் சூளிராணால் கதவுகளை நாம் முடிக்கொள்கிறோம். புழுக்கம் ஏற்பட்டால் திறந்து வைத்துக் கொள்கிறோம். இதற்காக நச்சுக் காற்றை நாம் உள் நுழைய அனுமதிக்க வேண்டியதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் மக்களை ஒடுக்கும் கலாச்சாரத்தை நாம் ஏற்க முடியாது. சமுதாய நோக்கிற்குப் பதிலாக மனிதர்களைக் கூறு போடும் தனி மனித வாதத்தைத் தினிக்கும் மல்லினப்படுத்தப்பட்ட இந் நச்சுக் கலாச்சாரத்தை மக்கள் அடையாளம் கண்டு எதிர்க்க முன்வர வேண்டும்.

இன் ஒடுக்குமுறை முன்பே இருந்து வந்தாலும் இப் பொருளாதாரர், கலாச்சார பரவலுக்காக காவுகள் திறக்கப்பட்ட பதினேழு ஆண்டுகளில் தான் இன வெறியுத்தம் மக்கள் மீது தினிக்கப்பட்டு தீவிரமாக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

இவ் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை போவது போலவே இன்றைய ஒடுக்குமுறைகள் யாவும் தொடர்வதற்கு வாய்ப்பாக இறுகிக் கிடக்கும் பிரபுத்துவப் பண்பாட்டின் பிடிப்புக்கள் மக்களின் சிந்தனைக்கு விலங்கிட்டு வைத்துள்ளன. பண்டு தொட்டு இன்றுவரை தொடர்வதினால் இப் பண்பாட்டு வேர்கள் பலமானவைதான். ஆனால் இவை என்றும் மாறா நிலையில் இருந்தனவு அல்ல. காலப் பரப்பின் நீட்சியிலாவது மாற்றங்களுக்கு உட்பட்டே வந்துள்ளன.

மக்கள் தமக்குத் தாமே விலங்கிட்டுக் கொள்ள வும், தமது துன்பங்களுக்கும் அவலங்களுக்கும் காரணங்களை அறிந்து கொள்ளத் தடையாக நிற்கும் பலர் வரயந்த மூடு திரைகளாகவும் இப் பண்பாட்டின் தீய அங்கங்கள் விளங்குகின்றன. எனவே இப் பண்பாட்டின் ஒடுக்குமுறை அம்ங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும். அறியாமையையும் மூடத்தனங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. ஆய்வாறிவுடன் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு பண்பாட்டின் ஒடுக்குமுறை அம்சத் தின் வளர்ச்சி எத்தனையை கொடுரமான உணர்வு நிலைக்கு மனிதர்களை இட்டுச் செல்கின்ற விதன்பதை இளம்பிரச்சனையில் பெளத்த பேரினவாத சக்திகள் எடுத்துவரும் நிலைப்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

எமது புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு சுமையாக என் முதுகை அழுத்தும் பல்லாயிரம் ஆண்டுப் பழைய சுமைகளைக் கீழே இறக்கி, ‘வேண்டாத ஞப்பை விலக்கி மனி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவைப் பெறுவதுடன், தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் அநுபவங்களையும் தொகுத்துக் கொள்வதன் மூலமே தமிழ் இலக்கியத்தை நாம் செருமைப்படுத்த முடியும். இத்தகைய கலை இலக்கியப் பணிக்கு தாய்கம் தன் ஆற்றலுக்கும் சக்திக்கும் ஏற்ப தன் பங்களிப்பை நல்கும் என இருபதாம் ஆண்டின் நிறைவில் உறுதி கூறிக் கொள்கிறது.

இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வே ஒரே வழி என்பதை தாயகம் ஆரம்பத்திலிருந்தே உறுதிபாக வலியுறுத்தி வந்துள்ளது. பேரினவாத சக்திகளுக்கு ஏற்பட்ட முற்றுமுழுதான தோல்வியாக இத் தேர்தலைக்கருதாவிட்டாலும், அரசியல் தீர்வை முன் வைத்தவர்கள் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளனர்.

பேரினவாத அரசின் நடவடிக்கைள் எவ்வாறு அதே இனத்தைச் சேர்ந்த மக்களின் நலன்களுக்கும் பாதகமாக அமையும் என்பதை சிங்கள மக்களின் ஒரு பகுதியினராவது உணர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல சூழல் இது எனலாம்.

இப் புதிய சூழலில் தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய அடிப்படையில் ஏற்றுக்கொள்கூடிய நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். பேரினவாத, அந்திய சக்திகளின் தலையீடுகளுக்கு இடம் தராத வகையில் நிதானமாக இத் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும்.

இத்தனை உயிர் பொருள் இழப்புகளுக்குப் பின் ஏற்படும் தீர்வு மீண்டும் ஒரு முறைக்கல் நிலை ஏற்படாத வகையில் பூரணத்துவமுடையதாக அமையவேண்டும். ஒருவர் சுதந்திரத்தை ஒருவர் மநித்து அச்சம், சந்தேகம், நார் பிக்கையீனர் இவைகளுக்கு இடம் தராதவகையில் மனம் திறந்து பேசி ஓர் முடிவுக்கு வரலேண்டும். இதுவே தாயகத்தின் விருப்பாகும்

— ஆசிரியர் குழு

# கிளவுடப்பட் முத்திரிகள்

★ 4 வருடம்

எங்களுடைய வானங்களில் அழகான முத்துக்கள் விளைந்தன  
மேகங்கள் அவற்றைக் களவாடிச் சென்றன  
களவாடிய மேகங்களைக் காற்று விரட்டியது  
மேகங்களின் மடியினின்று முத்துக்கள் விழுந்தன  
விழுந்த முத்துக்களை பூமி அள்ளி யெடுத்தது  
காட்டு மல்லிகைகள் முத்துக்களை இரவல் வாங்கில  
மல்லிகைகளை அலங்கரித்த முத்துக்களைப்  
பெண்கள் கொய்து கூடையில் இட்டனர்  
பெண்கள் கூடை சமந்து பன்சாலைக்குப் போகையில்  
காதலர்களின் முறுவல்  
பெண்களைக் களவாடிச் சென்றது  
காதலர்களைக் கறுப்புப் பூணைகள் களவாடின  
மீளாத காதலர்கட்காகக் காத்திருந்த பெண்களின்  
விழிகளில் விளைந்த முத்துக்கள்  
அவர்களது உண்ண முச்சின் வெம்மையின்  
பற்றி எரிந்தன  
விழுந்த கூடைகள் பற்றி எரிந்தன  
மல்லிகைச் செடிகள் பற்றி எரிந்தன  
எங்கள் பூமி பற்றி எரிந்தது  
காற்றிலும் தீ பரசி  
மேகங்கள் பற்றி எரிந்தன  
எங்கள் வானங்கள் எல்லாமே எரிந்தன



## தாயகத்தின் அஞ்சலி

ஊரி இம்மண்ணில் உரிந்த உதிரத்தால்  
உரமேறிச் சிவந்த அழகு மலர்ச்சேளை  
எம் நெஞ்சத்து மலரால்லால் நாம் செலுத்தும்  
அஞ்சலிக்கு ஏது மரீ.

# பயிரில்புழு

☒ இயல்வாணை

**ஒ**ரக்கழும் விழிப்புமற்ற மயக்க தீவை என்னில் பரவியி சூந்தது. கணமுன்னால் பெயர் தெரியாத ஏதேதோ திணீசுகள் வந்து போயின. ஒளியும் இருஞும் போக்குக் கூட்ட, அவை பயமுறுத்தின.

இதும்பக் கம்பிகள் கத்திகளாகவும் துப்பாக்கிகளாகவும் கண நேரத்தில் மற்றமெடுத்தன. வேண்டுமென்றே என்னை நோக்கிக் குறி யார்த்தன. குத்தத் தலைப்பட்டன.

என்னில் வியர்வை அங்கியது. முகம் தெரியாத இருட்போர்வைக்கள் பயப் பீதியுடன் நின் நேரன். ஒவைன் நல்ல வார்த்தை வரவில்லை.

“மகனே”

எங்கிருந்து கேட்கிறது இந்தக் கணிந்த குரல். வாழ்வில் நான் கேட்காதவற்றில் இதுவுமொன்று. அப்பாவின் வாய்க்குச் சர்க்கரை கிடைக்கட்டும். எங்கே மீண்டுமொருமுறை கேட்டு

கொட்டாதா? ஒரு முறை ... ஒரே முறை ...

“மகனே”

“அப்பா”

“எப்படியிடுவிருந்து மகனே”

அப்பா எவ்வளவு இநமாக வருகிறோர். மரத்துப் போகாத அவரது கைகளின் மென்மை தான் என்னே!

ஆ ... ஏனிப்படிச் செய்கிறார்? எனது குரல் வளை நசங்கிப் பியிகிறது. முச்சு முட்டுகிறது. உயிர் இழந்து விடுவது போல பயம் காட்டுகிறது. எனக்கும் பலமிருக்கிறது.

சட்டென்று எழுந்து கொள்கிறேன். எல்ல டெத்தையும் இருள் ஆக்கிரமித்திருந்தது. முச்சு வாங்கியது. உடலிலிருந்து வெப்பமெல்லாம் பறக்க, ஒளிர் பரவிக்கொண்டிருந்தது. தள்ளாடியபடி இருஞுக்குள் கை பறவிநடந்தேன்.

"நீயொரு ரோசக் காரி யெண்டால் என்றை காசை கொய்தி ... எழுவதாமாண்டு ரண்டாயிம் ... இப்ப கூட்டிப் பாத்தாலும் பதினெடுயிரம் வரும்..."

அப்பாவின் கண்களில் விவப்பு நிறம் அக்கினியாய் ஏற்ற தது. ஒரு கத்துச் சண்டைக் காரனின் முன்னால் நிற்கும் கூழங்கையை நான் சீ... இந்தக் காசை எடுத்து முகத்தில் வீச வேண்டும்.

எங்க போவது? நான் கூழங்கையை நான்!

மேசையுடன் தட்டிப்பட்டிப் போய் விழுமாந்தேன். ஏத்தக்கிள் தங்கைவான்ன் ஒந்தகி விழிப் படைந்திக்கூசு வாணிம். அவனது முன்கால் ஒனி மென்லக் கேட்டு. அழிந்து போனது.

தாத்தா பாவசி! சீதனத் திர்குப் பறப்பாக திருமணச் செலவையும் அப்பா வீட்டார் கேட்டபோது ஒமென்று சொல் வியவர். அதைக் கொடுக்க முன்னரோ உயிரிழந்து போய்விட்டார். அவாக்கெங்கே தெரியப் போதினா அது அம்மாவைத் தாட்டுகிறதென்று?

அம்மா கிழம். சுருங்கிய போய்க் கிடந்தாள். கண்ணத் தொகைள் எல்லாம் சுருங்கி, கோள் மூடிய மண்ணடோடாய் இருந்தாள். கண்கள் உட்குழிந் திருந்தன்.

முறுக்கேறிய அவள் உடல் இப்போது பஞ்சாய் ஆசி வீட்டிருந்தது. மரணத்துக்கான நாளை எதிர் பார்க்கத் திராணி யற்றிருந்தாள். நேற்றுக் கூட அவளது பற்களை மேலுமொன்று கழன்று வீட்டது.

மீன் முள்ளுப் போல முள்ளாந் தண்ணிம் விலா எலும்புகளும் வெளியே துரத்தத் தொடங்கி விட்டன. மீன் முள்ள வளையுமா?

அவள் கிட்டக்கட்ட கூழந்தையின் நிலைகிக் கங்கிரைகள். பேச்சுக் கூடக் கிசைக்கட்டினங்களு. எவ்வளம் அவள் பார்வையில் வினோகமாயினாந்தன. அவாக்கிக் கிளைய நூனம் புட்ட வேளியார்.

வெளியில் பெய்க் மெல்லிய பனியம் அவளைதலை நடுங்க வைய்பது போலிருந்தது. இகட்டுக்கள்னும் முகத்தின் சுருங்கதைச்சுகள் தம் மை இனங்காட்டின.

ஒரு பெளர்ணமி நிலா நாளில் தான் அவள் இப்படியானாள். அன்று—

நிலவு நிசுப்தமே மன்றாக அழுது கொண்டிருந்தது. ஊரெல்லாம் மயங்கிக் கிடந்தது. பனி மெல்லியதாய்ப் பெய்தது. வெட்டுக் கிளிகளின் ர...ர...ர... ஒனி தான் காதைக் குடைந்து கொண்டிருந்தது. எங்கோ கிட்ட இருந்து பயிர்களை அழித்துக் கொண்டிருக்க வேண்டும்:

**அப்பா ஆடியாடி வந்தார்.**

பார்வை குழலைப் புஸ்படுத் தாதது போல இருந்திருக்க வேண்டும். தெரு நெடுசிலும் நின்று கத்தினார். அடிக்கடி தரையில் விழுந்தும், ஜேவிகளை மோதியும், தெரு நாய்களை மிளா வைத்தும் வந்தார். வாச மூச்சு வந்த போது அப்பாவின் சத்தம் வெட்டுக் கிளிகளிலீ சுத் தக்கை மேவியிருந்தது. தகரம் சத்தமிட விழுந்கார். விட்டு நாய் கரைத்து பின் குழந்து கத்தியது.

மிகக் கொடிய வார்த்தை கள் அவரிலிங்கு பிறந்கன. மாசமாக்கில் உறக்கம் கெட்ட கோழிகள் தினமாய்க் கால் கொடுத்தன. தனி அஞ்சகளைப் பிழக்க வரும் மரநாயைக் கண் டலருவது போல மிகப் பெரும் தலிப்பாக அது இருந்தது.

அம்மா வாசலுக்குப் போனாள். பிறகு பகைப்படன் செய் வந்காள். ஈசுகையால் என்னை அழைத்தாள்.

**“மெப்போ... போய் அவரைத் தூக்கியா”**

உஸ்னமாயிருந்தது. அம்மா வின் இடைய ஒலி எனக்குக் கேட்டது. கால்கள் நகர மறுத்தன.

எனது தெய் ஒலி கூட அம்மாவை எட்டியிருக்கலாம். அப்பா ஆக்கே போகும் வரை முற்றத்து மல்லிகை மனத்தது. பிறகு பஸம் பூ மனத்தது. பங்குனி கடந்து விட்டது!

**அப்பாவின் வாய் கேள்வி**  
அதற்குள் வார்த்தைகள் புது வடிவம் எடுத்தன. அப்படியே ஒன்று வந்து என்னைத் தாக்கி யது. நினை குலைந்தேன். திரும் பவும் போனேன்.

**“அப்பா வாங்கோ”**  
கைகளை நீட்டும் போது. அவர் நெற்றிக் கண் கணி கக் கியது.

**“போடா நாய் வேச மோனே”**

அப்பாலும் நினையப் பதாச் செர்கள் வந்தன. மீண்டும் வீட் கிக்குள் கால்கள் சென்றால் அம்மா ஸாசலில் இதயக்கை அத்துக் கொண்டு நின்றாள்.

**“போ... போ”** என்றா துரத் தினாள். குலிகைகள் பின்னால் நின்று விழிக்கனர். முத்தகீகரி அம்மாவை எதிர்க்கவும் தலைப் பட்டாள்.

**“போராசா... போ... கொப்பரல்லே”**

பரிகாபக்கிள் அதியுச்ச எவ் கையில் நின்று அம்மா ஓராந்தாள். அப்பாவின் இடியின் நிலி விழும் அம்மாவின் கரல் வலி மையாக விலித்தது.

கறையாள் துளைத்த வேவி யை முடிச் சில கண்கள் தோற்றம் எடுத்தன. கால்களை ஏதோ வலுவேற்ற — பனம் பூவின் மனத்தையும் உதறிக் கொண்டு அப்பாவின் கைகளைப் பற்றி வேஷ.

"ஆரடா..... என்னைத் தூக்காறது"

அவரது எழிறலில் விழப் போனேன்.

"சே..." உச்சக் கோபம் எனினில் பெப்பட்டதான் கரைந்து. மீண்டும் இரண்டு கைகளையும் நீட்டியத் தூக்கினேன். மூச் செறிந்தது. அம்பகர்ணன் பிறந்த நாட்டில்தானே அப்பாவும் பிறந்தார். அம்மா பலமுள்ளவள் தான். என்னால் முடியாது.

லீட்டிற்கள் நுழைய, அம்மா மீண்டும் கெஞ்சினாள்.

"மாட்டன்"

அம்மா என்னிடம் தோற்றாள். மூக்கக்காலின் பேச்சைப் பொங்டப்படுத்தாமல் அப்பாவருகே போனாள்.

"எழும்புங்கோவன்"

"உப்பிய மண்ணுக்கை கிடைகிறதே"

அம்மாவின் குரல் அழிந்தா போன்று. அப்பா மயங்கிக்கானி காட்க வேண்டியும். வேலிபீல் எத்தனை கணக்கள் முளைத்து விட்டன!

கிழமேற்று பேரொலி.

"ஆரடி என்னைத் தூக்குறது"

வேலிக் கறையான்கள் கொட்டுப்பட்டன.

"வாழுங்கோ அப்பா... ஊர் சிரிக்கப் பேசுவது"

தகரம் சடக்கென்றது. அம்மாவும் நிலை குலைந்து விழுந்

திருக்க வேண்டும். அம்மாவின் கூந்தல் குலைந்து அப்பாவின் கையில் கெட்டியான் இருக்க— அவன் அவற்றாள்.

"என்ற காசிலை அங்பா வீச்சுக் கொண்டு... என்னாடி கொண்டு வந்தனி... நாய்"

தகரம் அடிப்படப் பேரொலி ஏழு, அம்மாவின் முனைலும் கேட்டது. எனது கால்கள் எப்படி ஓடின? அக்காளும் பின்னால் வந்தாள்.

"வாடா இஞ்சாலை... அவவுக்கு வேணும்"

நான் போன்போது அம்மா ஏழு முடியாமல் எழுந்து, மீண்டும் அங்பாவை எழுப்ப முயன்றான். எறும்பு போல.

பெப்போது அப்பாவின் கை அம்மாவில் படலில்லை. அவரது கை இறுப்புப் பற்றி இருந்தது.

"ஐயோ .. அதை விடுங்கோ"

அப்பாவின் கை இழுக்க அவரின் நெஞ்சுக்கை நேரே அம்மா; சடக்கென்றது. அம்மா நிலைகெட்டு வீழ்ந்து சுக்கினாள்.

"ஐயோ ... என்னா - என்றை"

அம்மா அதைப் பறிக்க முயன்று தோற்று விழ, அப்பா எழுந்தார்.

"நான் கட்டினது... என்றை"

"அதை மட்டும் தந்தி டுங்கோ"

அம்மாவின் குரல் பரிதாப மாக இருந்தது. அப்பா அப் பால் போக நான் முன்னே வந் தேன்; என்னைப் பிடித்த அம்மா “தொடாதை அவரிலை” என்த தள்ளினாள். அப்பா போனார். தெரு நாய்கள் குரைத்து அடங்கின.

அம்மா வந்தவுடன் படுக் கையில் வீழ்ந்தாள். தலையணை முழுச்ச நண்றிது போக, நீண்ட நேரம் விழித்திருந்தாள். அதன் பின் ...

மெல்ல மெல்ல உருமாறி இப்படி, அடிக்கடி இருமி மஞ்சள் சளியைக் கொட்டிக் கொண்டு ...

“சாகப் போறன்” என அரற்றிக் கொண்டு ...

அப்பாவுக்கு இன்னமும் காசு தேவைப்படுகிறது. அடிக்கடி பனை கூத்துத் தன்னிருது. நெடுக அம்மாவை நிந்தித்தபடி அவர்.

திருமணம் ஆயிரம் காலத் துப் பயிராமே! எவன் சொன்னான்? கணை தொடுக்க வேண்டும் அவனுக்கு.

வரும் சித்திரைப் பெளர் ணமியில் விரதமிருக்க நேருமோ என்ற பயத்தில் நான்.



## கிரியைகளும் சாஸ்திரங்களும்

கனக்குத் தானே நாய்களாயிருக்கும் உரிமை எல்லா மனிக் கரிமைகளிலும் பெரிது. ஆனால் இந்த நாட்டிலே இவ்வுரிமை நால் வசனங்களிலும் கிரியை சடங்கள்களாலும் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கேசத்தில் மனி கலுடைய புத்தி வழிதவறிப் போகாமலிக்கக் கிரியைகளாலும் சாஸ்திரங்களினாலும் கையையும் சாலையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அடிகோணா மற்காக்கமாறு பாதைகளை அழித்துவிட்டார்கள். தெய்வத்தின் பெயர் சொல்லி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அலமதிக்கும்படி செய்துவிட்டார்கள். இப்படிப்படிட தேசம் அடிமைகளைச் செய்வதற்கு நல்ல தொழிற்சாலையாயிற்று.

மகாகவி பாரதியார்.

# தாயகுத்தீன் நினைவலைகள்

❀ செப்வந்தி

**அ**றுபதுகளின் நிறப்பகுதிகளில் சர்வதேசப் பொதுவடமை இயக்கத்தில் பெறும் பிளவுகள் ஏற்பட்ட காலம். ஒவ்வொரு நாட்டும் மறும் அது எதிரொலித்து, ஒன்று இரண்டாகி, ஒன்றை மற் றொன்று எதிர்த்து முன்னேற முயன்று கொண்டிருந்தது. இவ்வாறு பொதுவடமைக் கோட்பாடு. கொள்கை, இலட்சிய நோக்கு என பவற்றில் இரண்டு விதமான நோக்கும் போக்கும் மனைப்படைந்து காணப்பட்டமை அரசியிலில் மட்டுமன்றி; கலை இலக்கியப் படப் பிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டு நின்றது. இத்தகைய சூழ்விலேயே யாழிப்பாணத்திலிந்து இரண்டு இலக்கிய இதழ்கள் வெளி வரக்கொடங்கின. ஒன்று 'மஸ்லிகை' மற்றையது 'வசந்தம்'. முன்னையதை டொமினிக் ஜீவாவும் அவரோடு சார்ந்தவர்களும் வெளிக்கொணர்ந்தனர். வசந்தம் எனும் சஞ்சிகையை முன்னைய தற்கு நேர் எதிர்க் கூர்த்தைக் கொண்டிருந்தவர்கள் தம் அரசியல் இலக்கியப் பார்வையின் ஊடே வெளிவரச் செய்கனர்.

வசந்தத்தை வெளிக்கொணர்ந்தவர்களில் செ. யோகநாதன், இ. செ. கந்தசர்மி, நீர்வைப் பெசன்னையன், யோ. பென்டிக் பாலன் போன்ற அன்றைய இளம் படைப்பாளிகள் முன்னீரியில் இருந்தனர். அதன் பின்னீரியில் பிளவுபெற்ற பொதுவடமைக் கட்சியின் புரட்சிகர சக்திகள் நின்றிருந்தனர். வசந்தம் கனதியான கலை இலக்கிய இதழாக வெளிவந்துகொண்டிருந்த பேர்திலுக் கு அதனால் ஒரு வருடத்திற்கு மேல் நின்றுபிழிக்க முடியவில்லை. பெசுளாதாரர் அழுத்தம் காரணமாக அது நின்று போயிற்று. இருப்பி னும் வசந்தம் ஏற்படுத்திய இலக்கிய உணர்வும். தாக்கமும் ஒர் இலக்கிய இதழின் தேவையையும் அவசியத்தையும் மீண்டும் மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டே வந்தது.

ஆனால் அறுபத்தியாறுகளில் வடபகுதியில் பரவலாக முன் னெடுக்கப்பட்டு வந்த சாதியத்திற்கு எதிரான புரட்சிகர போரா

ட்ட குழலில் அவ்வாறான ஓர் இலக்கிய சஞ்சிகையினை வெளிக் கொண்டது சிரமமானதோன்றாகியது. ஆயினும் அதற்கான அடிப்படைகளும் அனுபவங்களும் பெறப்பட்டமையை மறுப்பதற் கில்லை. சிறிய அச்சக வசதியைப் பல்வேறு தடைகளின் மத்தியில் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இருப்பினும் எழுபதுகளின் ஆரம் பத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளும் 'ஏப்பிரல் கிளர்ச்சி'யின் மூலம் விழுதுகளைப்பட்டது இதற்கிருந்து நம்மை நாம் மீளமைப்புச் செய்துகொண்ட பின் டாக்காகம் நிறைந்த குழலில் 1974ம் ஆண்டின் முற் கூறிலே 'தேசிய கலை இலக்கியப் பேரவை' என்னும் இலக்கிய அமைப்புத் தொற்றுவிக்கப்பட்டது. அதன் நோக்கங்களும் இலக்கிய திசை மார்க்கமும் வகுக்கப்பட்டது. தமது இலக்கியப் பணியினை முன்னெடுக்கவும், படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கவும் தாயகம் என்னும் பெயரில் ஓர் கலை இலக்கிய இதழினை வெளியிடுவதென்றும் முடிவாயிற்று. தேசிய கலை இலக்கியப் பேரவையின் அணியிலே கே. ஏ. சுப்பிரமணியம், பேராசிரியர் க. கலைாசபதி, சி. கா. செந்திவேல், க. கணிகாசலம், இழைய பத்மநாதன், 'டாக்டர்' தம்பிராசா, வி. வன்னியசிங்கம், கே. டானியல், என். கே. இருநாதன், முருகு கந்தராசா, செல்வ. பத்மநாதன், சி. சிவஞானம், சிவராசா, எஸ். குணேந்திரராசா நக்கினி சேவியர், சிவம், சி. நவரத்தினம், புதுவை இரத்தினதுரை சி. பவானிகன், நல்லை அழகன், மு. கனகரத்தினம் போன்ற வர்கள் முக்கியபங்காற்றி உழைத்து வந்தனர்.

1974ம் ஆண்டு சித்திரைத் திங்கள் புதுவருடத் தினத்தன்று காயகம் கலை இலக்கிய இதழ் வெளிவந்தது. தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்திருந்த நெல்லியடி அம்பலத்தாடிகள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த புதுவருடக் கலை விழாவில் போகிறியர் க. கலைாசபதி தாயகம் கலை இலக்கிய இதழினை வெளியிட்டு வைத்தார். அன்றைய வெளியிட்டு விழாவில் போகிறியர் சன்முகதாஸ், டாக்டர் தம்பிராசா, கே. டானியல், வி. ஸி. இளக்கோவன், இளைய பத்மநாதன், க. தணிகாசலம், சில்லையூர் சௌவராசன். புதுவை இரத்தினதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதே போன்றதொரு வெளியிட்டு நிகழ்ச்சி அன்றைய தினம் பிற்பகலிலே இருபாலை பாரதி கலா மன்றம் ஏற்பாடு செய்திருந்த புதுவருடக் கலை விழாவிலும் இடம்பெற்றது.

நல்லியடிக் கலை விழாவிலே சாதியத்திற்கு எதிரான போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரவல்யம் பெற மிகுந்த சந்தன கருணை நாடகம் ஜமீப்பதாவது நடவடிக்கையாக மேடையேற்றப்பட்டது. இந் நாடகத்தின் மூலக்கணத்தியினை எஸ். கே. இருநாதன் எழுத, அதனை அம்பலத்தாடிகள் சார்பாக இளைய

பத்மநாதன் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மனையகத்தில் ஹற்றன் நகரிலும் ஒரு வெளியீட்டுவிழா இடம்பெற்றது.

இவ்வாறு தாயகம் கலை இலக்கிய இதழ் ஒன் நீண்ட இலக்கியப் பயணத்தில் முதலாவது அடியினை எடுத்து வைத்தது. முதலாவது இதழில் தாயகத்தின் ஆசிரியத் தலையங்கம் தனது இலக்கியப் பயணத்தின் இலக்கைச் சுட்டிக் காட்டி நின்றது. புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் – புதிய வாழ்வு, என்னும் பதாகையை உயர்த்தி, கலை இலக்கியம் மேல்ததட்டு மக்களின் சலைக்காக அல்ல; மக்களின் மேம்பாட்டிற்குரியது என்பதையும் கோடிட்டுக் காட்டியது. சமுதாய மாற்றத்திற்கான நீண்ட போராட்டப் பாதையில் கலை இலக்கியம் வகுக்க வேண்டிய பங்கினை மேற்படி தலையங்கம் வெளிச்சுறிட்டுக் காட்டியது. மேலும் அவும் முதலாவது இகழில் போராசிரியர் கைலாசபதி ‘இங்கிருந்து எங்கே?’ என்னும் தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். சமகால இலக்கியப் பரப்பிலே காணப்படும் முறை விதப் படைப்பாளிகளை அவர் வகை பிரித்துக் காட்டி, முன்றாவது சீரிவினாரான், மக்களுக்காக கலை இலக்கியம் படைப்பவர்களின் முன் உள்ள பொறுப்பான பணியினை கட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடக்கூக்காகும். மேலும் தாயகம் தனது இலக்கியப் பணியினை தனி மனிதவாதப் போக்கிலோ, அக விருப்பு வெறுப்பிலோ முன்னெடுக்கவில்லை. அதே போன்று எத்தகைய எழுத்தானாலும் பாவாயில்லை ஏதோ தெழ் வெளிவந்தால் போதும் என்ற நிலையிலும் வெளியிடவில்லை. ஓர் கட்டுறுதியான இலக்கியக் கொள்கையும், இடத்தியக்குத்தனும், கூட்டு முயற்சியாகவும், அதேவேளை தன்னடக்கம் மிக்கதாகவும் வெளிவந்தது. அதன் வெளியீட்டாளராகவும், பொறுப்பாசிரியராகவும் க. தணிகாசலம் இருந்தார். ஆசிரியர் குழுவில் பல இலக்கிய நண்பர்கள் பங்குகொண்டு தாயகம் சிறப்பாக வெளிவர உதவினர். தாயகத்தின் வருடையும் அதன் திசை வழிப் போக்கும் கலை இலக்கியம் மக்களுக்கானது என்பதை மட்டுமன்றி, சமுதாய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாகவும் அது அமையவேண்டும் என்னும் நிலைப்பாட்டினை உறுதி செய்தது.

மேற் கூறிய பாதையில் தாயகம் சென்ற போதிலும் அதனால் இருமுளைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை. ஒன்று பொருளாதார வளத்தினை அதனால் தக்க வைத் துக்கொள்ள முடியவில்லை. இரண்டாவது, தேசிய கலை இலக்கியப் பேரவைக்குள் முனைப்புக் காட்டி நின்ற அதி திவிர ஒரு முறை வாதப் போக்கினை மேஜீச் செல்வதிலும் தற்காலிகத் தடைகள் இருந்தன. முதலாவது பொருளாதார நெருக்கடி என்

நவீன ஓவியத்தில்

# கருத்தியலும்

# நகவியலும்

ஓவியக் கலைமாமணி; க. இராசரத்தினம்

‘கலையுலக வாழ்க்கையில் பழமையும் புதுமையும் சில வேளை களில் ஒன்றாகவோ அல்லது ஒரு கலப்பாகவோ காணப்படுவ துண்டு. அதிஷ்டமுடையவர்கள் பழமையிலுர் அதிள் நிலைத்து வரும்பொழுது. காத்திராப் பிரகாரமாய் முன்சென்று மறைந்த வைகளிலிருந்தோ, அல்லது அவற்றை முறியடித்துக்கொண்டோ, எழும் வேகமுடைய ஒர் உத்தியைப் பெறுவர். அஃது அவர்களுக்கு ஒரு புத்துவகமாகத் தோன்றும்’’ எனும் கோட்பாட்டுக்கு அமையவே நவீன நோக்கில் கருத்தியலும் நகவியலும் இங்கு ஆராயப் படுகின்றது.

கிறீஸ்துவக்கு முன் மூவாயிரம் ஆண்டளவில் எகிப்தில் இயற்கையொன்றிய, நினம் குருதி என உணரவைக்கும் அடிப்படையில் எழுந்த பிரதிமைக் கலையும்; மந்திரம், பேய், ஆவி, ஆன்மா, நூரம், மோட்சம் என்னும் இயற்கையினின்று மாறுபட்டதும் ஆத்மீகத் தன்மை சார்ந்ததுமான பயமுட்டும் ஓவியக்கலையும் சமாந்தரமாக வளர்ந்தன.

கிழைத் தேயக் கலையானது ஆத்மீக அடிப்படையிற் பெரும்பாலும் வளர்ந்தது. அவர்கள் மனித உருவங்களையும், மிருசம் பறவையுருக்களையும் கிறிது மிகைப்படுத்தி இயற்கையை அப்படியே பிரதிபண்ணாமல் குற்றங்களைக் கண்ணந்து இலக்கண சுத்தி யுடன், பூரண அழகை வெளிக்காட்டும் பாண்மையில் வெகுகாலமாக வளர்ந்து வந்தனர்.

மத்தியத்தொகைக் கடலைச் சூழ்ந்த ஜூரோப்பிய நாடுகளில் ஆத்மீகத் தன்மை நவிவற்றுவர ஓவியக்கலை உடல் வனப்பை மையமாகக் கொண்டு, அமைதியின்மையைப் பிரதிபலிக்கும், போர்க்

கொடுமை, பழுமை, பசி, இறப்பு, கோலை, கொள்ளள, சிற்றின் பம் போன்ற நாளாந்த வாழ்க்கையின் அந்தகாரக் காட்சிகளைத் தற்றுப்பாகக் காட்டும் துண்ணம் கொட்டதாக மிக வேகமாக வளர்ந்தது.

இந்தியாவின் தொடர்பு மேற்கு நாடுகளுடை ஏற்பட்ட காலத் தொட்டு இந்தியக்கலைப்பொருட்கள் அங்குசெல்லத் தொடங்கின.

135 நூற்றாண்டளவில், மரார்க்கோபோலோ சீனாக்கு வழி கண்டு பிழித்தபீன், ஸினா, யப்பான் பொருட்களும் சென்றன.

கள்ளாரல் நேரில் கால்படிக்குமிலை என எவ்வளியிருந்த மேந்து நாட்டாலால் திழுநாட்டுக் கணவரளின் தூய்மையைக், கருத்தாழுத்தை அறிந்துகொள்ள முடியவில்லை,

முதலாம் உக்கமகாயுததம் வந்தபொழுது நிழந்பட்டச் சருளியும் வந்தது, உள்ளுத்தயுள்ளபடி திட்டமியாகக்குப் பேரிடியாகியது. கிந்திக்கும் ஒவியர்கள் வர்ஜன உபயோகம் ஒன்றுதான் இதைத் தேர்ந்தெடுக்கும் எளக் கருதினர், அதனால் ஒருவித பதற்ற நினை தோல்விநியது, வர்ஜன அடிப்படையில் பலுவேறு நல்லிகள் தோன்னின, இந்திய, யப்பானிய, சீனை ஆபிரிக்க ஒவியங்கள் நிழந்பட்டச் சினின்றும் வெறுபட்டதால் அவற்றின் திறப்பம்காரிய வர்ணத்தில் கட்டுப்பத்தினிடமா, எவ்வகைளை ரீரங்கமால் பிரித்தல் ஆகிய உத்திரவுள்ளத் தங்கள் பாணியிடுவிக் கல்குத் பலவித பாணிகளைத் தோற்று நித்தனை, இத்திறந்து ஒவியர்களில் ஸ்டாஞ்சில் ஸ்பெஷல், பேராஸ்தால் எவ்வபோக பிரபளமங்கடந்தன. மேறும் அவர்களின் மூயற்சிக்கு சிறுவர், ஆதிமாளிதர், காலாகவை தித்திரம் பாரின்றவர்கள் ஆகிய முத்திறந்தாளின்து ஒவிய உத்திரங்கும் உத்திரங்கள், பேரவு சிசானே எண்றாகர் எவ்வர முருங்களையும் முருங்கை, முருங்கள், கணவட்டும், கூம்பு முதலிய கேஷ்டிர கணித உடுவுக்களால் வாந்திக்களாம் எவ்வச் சிகியங்கில் காட்டினார், அவர் 'நலீன் பரணீயின் தந்தை'யென்கிணிக்கப்பட்டார், அவருக்குப் பின் வர்ஜனக்காவற், தோகுயின், வெறன்றிரெகளியை எவ்வபோர் நலீன் ஒவியச் சரித்திரத்தில் பிரதாள் இடங்கை வகிக்கின்றன. வங்கஹாக், சோதயின் இந்திய யப்பானிய ஒவியப் பாணியைக் கையாண்டார். ஆவின் தெங்கறி நெராளியூனின் ஒவியங்கள் தட்டையான வர்ணம் கொண்ட பாணியைக் காட்டுகின்றன. இவர்க்கயமாக ஒவியம் திட்டிப்பலர். இலருடைய 'காட்டில் மனிதக் குரங்

குள், 'பாம்பாட்டி' என்னும் ஓவியங்கள் இவர் இளமையில் பராயத்தில் மெக்சிக்கோ காட்டில் கண்ட காட்சிகளின் அடிமளத்தெழும் தோற்றமேயாம்.

பாப்ளோ பிக்காசோ இவர்களின் பின் தோன்றியவர். இயற்கை எழிலைத் தன் கற்பனையூற்றினால் மெருவிட்டு அற்புத ஒத்துயமாகவோ அல்லது சிற்பமாகவோ வடித்திடும் ஆற்றல் யிருந்த வரி. அவரின் சிந்திக்கும் திறன் உந்தித்தள்ள நவீன ஓவியத்திற்கு யில் வேறொரின் பாணியையும் பின்பற்றாது சுதந்திர புகுடனாக இயங்கினார். 'நான் எதைக் காண்கின்றேனோ அதைத் திட்டு கிட்டுவேன்' என்பார். அந்தத் துணியும், மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது என்ற வைராக்கியத்தினால் ஏற்பட்ட தனித்தன்மையும், புகழ் ஏணியின் உச்சிப்படியில் அவரை ஏற்றியது. அவரின் பொற்காலம் 1903—05 வரையென்னாம். ஓவியம் எவ்வகையாயினும் வகையொன்றில் என்னென்ன அம்சங்கள் நெறிப்படுத்துகின்றனவோ அவ்வாமசங்கள் யாவும் மறுவகையிலும்னன்றி. "இயற்கை யும் ஓவியமும், இந்வேறு கட்டுவனாக்கம்" கோணங்களும் வளையோகைகளும் 'கியுபிசம்' ஆகாது. பரப்பு, கணம், உருவத்தில் எளிதாக அடிக்கடி செய்யும் படைப்பே கியுபிசம் என்றாம்: 'எனப் பிக்காசோ கூறியது கிஸ்கிக்கத் தக்கது. "சொல்லு ரூவமில்லாத சங்கீத ஆலாபனம் எல்லோரையும் வசிகரிக்கம். அவ்வகை ஸ்வரங்களுக்குரிய மாயா சக்கி குட்சமமான உரவும், கோடி வர்களம் என்பவற்றால் பெறும் ஓவியங்களுக்குமன்றி" என்னும் கோட்பாட்டுக்கு அமைய அவரின் அக்கால ஓவியங்கள் ஆகின.

பிற்காலத்தில் பிக்காசோ கிலி, கண்டின்ஸ்கி ஆகியோரின் படைப்புக்கள் மிகச் சிக்கலர்ன, விளங்கிக் கொள்ள முடியாத, பொதுளத்துக்கமில்லாத படைப்பாக விளங்கின. கண்டின்ஸ்கியின் 'திணவடிஷ்கலஸ்' மிகப் பிரசித்தி பெற்றது.

இங்கள்ளாம் பல்கிப் பெருகிய நவீன ஓவியம் பற்றி மேரிசா மொட், ஒவ்வுக்கூட எம். ஏ. என்பவர்கள் பின்வருமாறு ஆராய்ந்து கூறுகின்றார்கள்:-

1. நவீன ஓவிய வரிகையில் 'எனவடிவமுறை.ச் சித்திரம் எவ்வகைள்ளதும் உலகிற்குப் புதியனவல்ல. அவை புதிய கற்கால மக்கள், ஸ்கோர், ஜரிஷ், வெஸ்ஸ கேரளிஸ், ஸ்லாமிட், எகிப்திய, மக்கள் எக்யான்ட் கேத்திரகளித்து கலையின் திரும்பிவருகையே.

3. அடுத்து பண்பியற் சித்திரம் 19ம் நூற்றாண்டின் தனித் துவ ஒவியசாகிய நெம்பிரான்ட் போன்றோரின் பண்பிலிருந்தும் இந்நூற்றாண்டில் தொன்றிய வானளாவிய அடுக்குமாடிகள், உருக்கிளாலும் கொங்கிரீற்றினாலும், ஆகிய தொழிற்சாலைகள், ஆகாய விமானங்கள், போன்றவற்றின் கோஸ்களிலிருந்தும் பெறப்பட்ட சுராகும். இக்காலத்தில் ஒவியம் விஞ்ஞானம் ஆகிய இரண்டும் நெருஷ்சிய தொடர்பு கொண்டுள்ளமையால் உருவங்கள் மாறுபடுவது இயந்தையே. சிற்பங்களும் பண்பியற் பாணிக்குத் திரும்பின. கொன்ஸ்ரஸ்டெஷன், பிரிப்புகி, ஹென்றிலூர், பாபிநாஹேபுப் பெர்த் என்போர் சிற்பத்துறையில் முதல்மையானவராவர்.

4. மேலும் மாஸ்கோவில் 'ஆக்ஷபூர்வ அமைப்பாளர் இயக்கம்' என ஒன்று தோன்றியது. இவர்கள் செலுபோயிட், உலோக வாசக, போன்ற பலவகைப் பொருட்களை ஊட்கமாக உபயோகித்தனர். அமெரிக்கரான அலெக்சாண்டர் கல்டர் 'மோபைல்' என்றும் சிற்பம் ஒன்றை உருவாட்டார், கம்பிகள் என்பவற்றைச் சொல்கு காற்றோட்டத்தில் அசையும் வண்ணம் வாணியல் உபகரணம்போல் தோற்றுமளிக்கல் செய்தார்.

5. அதேது ஏனவடிகா, பண்பியற் சித்திரங்களிலிருந்து முற்றிலும் வெறுப்பட்ட அதீக இயந்தை நவீந்தி அந்தாலது (SURREALISM) என்னும் ஒவியப்பாளி தோன்றியது. அது தனித்தன்மையின் அதீகப் போக்கின் தாக்கத்தால் உருவானது. உளவியறுக்கு மிக மிக நெருக்கழகத்தைக் கருந்தது, காலங்கள் அடிமை உணர்வாக்கங்கள் எட்டுப்பட்ட பட்டப்பாயிருந்தது, வழக்கமீற காணும் பொருட்களில் அமைக்களின் நுண்ணுமைப்புக்கள் எல்லாம் தீட்டப் பட்டிருப்பினும் அவற்றின் இயல்பத் தன்மை நேர்மாறாகதாகவும், பார்ப்போருக்கு விளங்கக்கூடியதாகவும் அவை 'உண்மையுருவிலும் மிக மிக உண்மையானது', என நம்பவைப்பகவாயாகவு இருக்கம். ஒரு ஈடுகாரம் கடினமானதுதான். ஆயினும் அதை 'செலுன்', 'நப்பர்' அல்லது, 'பரிசுக்கம்' போல, இழுபடக்கூடியது, என நம்பகங்களைக்கூடியதாய் தீட்டுதல் போன்றது. சிலர் மரங்கள், பிராணிகள் செத்து உழுத்துப் போன்று போல் அமைப்பர், அவையும் உலகிற்கப் புதியனவள்ள, ஆதிகால மக்களின் பயங்கரப் பிராணிகளின் உற்பத்தியுருவங்கள், மத்திய காலத்தில் அலங்காரத்துக்காகத் தீட்டப்பட்டதும். கேள்வித்தன்மையை மையமாகக் கொண்டன மாண கற்பகள் 'மனித உருக்கள்' 10ம் நூற்றாண்டில் போன்ற என்பவரால் தீட்டப்பட்ட பேய் உருவங்கள், ஓர்யானீஸ் 'சல

னம்’ எனும் எச்சிங் தொகுப்பில் ‘ஆராய்ச்சி’, ‘எம்மை விடுதலை செய்ய ஒருவருமில்லையா’ போன்ற ஓவியங்கள் — ஏன் பிக்கா சோவின் சில படங்களும் இத்தன்மை காட்டி நின்றனவே.

5. பிக்காசோவின் படைப்புகளில் பல பண்டைய ஓவியங்களின் பண்புடன் உள்ளன. ஆபிரிக்க நிகிறோ பல்லாண்டுக்கட்டு முன் செதுக்கிய சிலையின் முகம் போல இவர் தீட்டிய புதுமைப் பிரதிமையிருந்தது. ஆயினும் அம்மனிதச் சிலையை இவர் பார்க்க வாய்ப்பு இருக்கவில்லை. ‘நீர் ஆடுபவர்’ என ஓர் இளைஞரைத் தீட்டினாரா. ஆயின் அது பல்லாண்டுக்கஞ்சு முன் கிரேக்க சாடி யில் தீட்டியிருந்த இளைஞரின் உருவை ஒத்திருந்தது. ஆனால் இவர் தீட்டிய எட்டு ஆண்டுக்கட்டுப் பின்பே அச்சாடி அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

6. சிற்பி யேக்கப் பட்ஸரீன் என்பவர் செய்த ‘ஒற்றீல்’ என்னும் சிற்பங், கி. மு. 1370 அளவில் இருந்த அஹ்நாட்டன் என்பவரின் உருவச்சிலையையும்; வீஞ்ஞானி ஈன்ஸரீன் அவர்களின் சிலையோ கி. பி. 300 அளவில் மத்திய அமெரிக்காவிலுள்ள ‘மாயா’ என்னும் இந்திய வழித்தோன்றல்களால் ஆக்கப்பட்ட பேசத்திக்கும் நிலையில் உள்ள தெய்வ உருவச் சிலையையும் கைாண்ணத்தில். ஒத்திருக்கிறது

7. ஹென்றிமூர் அவர்களின் சிற்பங்கள் கடலருகில் உருஞும் கிளிஞ்சில்களை அப்படியே உரித்து வைத்தன. என விளக்கினார்கள்.

இருமுறை ஓவிய விமர்சகர் ரோஜர்ஸ் பிரே, ‘ஒவ்வொரு சமூதாய காலத்திலும் தோன்றும் மக்கள்’ எமது பழைய ஓவிய மேமதசளையும் அவர்களின் படையல்களையும் இரசித்து விமர்சிப்பதால் அவை புத்துணர்வை நமக்கு ஊட்டுவதோடு தாழும் புத்துயிர் பெறுகின்றன. அவர்களின் உத்திகளையும் பாணிகளையும் அப்படியே முழுதாய் ஏற்போமானால் அவை அழிந்தொழிந்து போயிருக்கும்’ என்று கூறினார்.

காலத்திற்குக் காலம், ஓவியர்கள் சில வேளைகளில் தங்கள் வருங்காலச் சந்ததியின் எண்ணங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தீட்டினார்களோ தெரியாது. ஆனால் சாதாரண மனிதரிலும் பார்க்க ஓவியன் தன் கைவிரல் நுணிகளில் வாழ்க்கைத் துடிப்பை அறிந்து வைத்துள்ளான் என்பது முக்காலும் உண்மை.

நமக்குத் தற்காலத்தில் காணும் நவீனங்களைலாம் பழையனவற் றின் மறுபிறப்பு எனத் தெளிவாகத் தென்பட்டாலும் நாம் நவீன ஒவியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்து' அவர்களின் குறிக் கோள்களை ஏற்றுக்கொள்வோமானால் தங்கள் வாழ்க்கையை, தலைக்காக அர்ப்பணித்த எங்கள் 'பழைய' ஒவிய மேதைகளை நினைவுக்கூர்ந்து அவர்களின் நாம் நீட்டிவாழ வழிவகுப் பேர்ராவோம்.



## பொருள்முதல்வாதிகள் பற்றி நேரு

பொருள்முதல்வாதமானது பகுத்தறிவு, விஞ்ஞானம், விவேக நிதிகளை ஆயியவற்றை அடிப்படையாகத் கொண்டிருந்ததால் இதில் எப்போதுமே ஒரு நல்ல சந்தேக இழை அடங்கியிருந்தது; எதையும் எடுத்த எடுப்பில் நம்புவதில்லை, தானே எல்லாவற்றையும் தேடிக் கண்டுபிடிப்பது, சரிபார்ப்பது, சோதித்துப் பார்ப்பது — இவைதான் பொதுமூதல்வாத உலக உணர்வின் திறப்பீயல்புகள். எனவே தான் இது மதக் கருத்துக்களை விமரிசன ரீதியாக அணுகுகின்றது. இப்பிடிப்பட்ட விமரிசன ரீதியான சிந்தனை எல்லா சுகாபசங்களையும் மக்களினங்களையும் சேர்ந்த அளவுக்கு சொகுள்முதல்வாதிகளுக்கும் உரித்தானது. பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதிகளாகிய வோகாதயர்களைப் பற்றி ஜவகர்லால் நேரு பின்வருமாறு எழுதினார்: அவர்கள் 'சிந்தனை, மதம், இறையியல் செய்வாக்கையும் பிழைப்பார தன்மையையும் தாடுகினார்கள். அவர்கள் வேதங்களையும் மதக்குருமார்கள் முறையையும் பாரம்பரிய நப்பிக்கைகளையும் விமரிசித்தனர். நம்பிக்கைகள் சுதந்திரமானவையாக இருக்க வேண்டும், ஊசங்கள் அல்லது வெறுமனை கடந்த காலத்தின் செவ்வாக்கைச் சார்ந்தவையாக இருக்கக் கூடாது என்று பிரகடனப்படுத்தினார்கள். அவர்கள் மந்திரம் மற்றும் முடநம்பிக்கைகளின் கல வடிவங்களையும் ஏதிர்த்தனர்.

நன்றி தத்துவரூனம்

# விஞ்ஞானம்

## இர் ஒ புலமைத்துவச் செய்திப்பாடு

கலாநிதி சோ கிருஷ்ணராஜா

விஞ்ஞானத்தைப் போல தற்கால உலக மக்களின் பெருமதிப்பைப் பெற்றதொரு துறை வேறொதுவுமில்லை. அது போல் காரசாரமான கண்டனங்களிற்கு விஞ்ஞானத்தைப் போல வேறெத் துறையும் உள்ளானதில்லை. நியூக்ஸியர் சக்தியின் பயன்பாடு மோட்டார் வண்டி என்பன போன்ற கைத்தொழில் உற்பத்திகளால் விளையும் பக்க விளைவுகள் என்பவற்றைக் கண்டிய்போர் உள்ளரென்பது உண்மையேயெனினும் இவர்கள்கூட விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்படும் தீமைதஞ்சும் பக்க விளைவுகள் பற்றிய கருத்துக்களையும். தமது கண்டனங்களையும் நவீன கட்டுல— செவிப்புல சாதனங்களினுடோக உலகமக்கள் மத்தியில் பரவச் செய்வதில் அதிக ஆர்வமுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

மீயோவி விமானங்களில் சென்று விஞ்ஞான வளர்ச்சியின் பாதகமான அம்சங்களை சர்வதேச கருத்தரங்ஞானில் எடுத்து முழுக்குவிட்டார். நினைத்துப் பார்க்கவே முடியாதளவிற்கு எமது இன்றைய வாழ்க்கை விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டுமே சாத்தியமான கருவிகளில் தங்கியிருக்கிறது. இவையெல்லாம் கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்று வந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வேலேயே சாத்தியமானது. மின் சாரம், ருண்ணூயிர்க்கொல்லி மருந்துகள், செயற்கை நார் அல்லது பிளாஸ்டிக், வாணைவி, இயந்திர போக்குவரத்துச் சாதனம், எலேக்ட்ராஸிக்ஸ் என்பவற்றின் துணையின்றி வாழ்கிற மக்கள் உலகில் மிகவும் சிறுதொகையினரேயாவர். இக்கருத்தில் விஞ்ஞானமும் அதன் கண்டுபிடிப்புகளும் ஜயத்திற்கிடமற்ற சேவையாற்றி வந்துள்ளன. விஞ்ஞான அறிவு காரணமாக விளைந்த நற்பலன்க

ஸ்ரீநகப் புறம்பாக, விஞ்ஞான அறிவின் பிரயோகத்தினால் எழு  
கின்ற ஒருசில தீயவிளைவுகள் காரணமாகவே விஞ்ஞானம் பற்றி  
யும் குறை கூறப்படுகிறது.

விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் சமய அரசியல் வரையறை  
களிற்கு அப்பாற்பட்டவை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால்  
விளைந்த நற்பலன்களை அனுபவிக்கவே எல்லா நாடுகளினதும்  
எல்லாப் பிரசைசங்கம் விரும்புகின்றனர். ஷுதர்களுக்கெதிரான  
விரோதத்தால் ஹிட்லர் அனுகண்டைப் பெற்றமிடயாது போன்றை  
பற்றியும், உயிரியல் ரீதியான தவறான கொள்கையாயிருந்த  
ரி. டி. ஸெலசென்கோ என்பாரின் விஞ்ஞானக் கருத்துக்கள் கோவில்  
யத் விவசாயத்திக்கிழமைத்த பேரழிவைப் பற்றியும் இன்றைய ஆட்சியர்களும்,  
அரசியற் தலைவர்களும் நன்கறிவார்கள். விஞ்ஞானக்  
கோட்பாடுகள் இயற்கைபற்றியதாயிருப்பதனாலேயே அவை அரசியற்  
கருத்துநிலை வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிருக்கிறது.  
ஏந் கண்டுபிடிப்பாளின் இனம், அவன்து நம்பிக்கைகள்  
எவ்வாறிராந்தபொழுதும்; அவன்து சமய அரசியற் கருத்துக்கள்  
எகுவாயிருந்தபொழுதும். அவன்து விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின்  
பெறுமதி மாறுவதில்லை. இன்றைய உலகில் நாட்டின் சகல விதமான கேவைகளுக்கும் கொழில் நுட்ப வெள்ளிகள் மிகவும்  
முக்கியமானதென்பதால் எத்தகைய அரசியற் தலைமைத்துவமும்  
தமது கருத்துநிலைக்கேற்பவே விஞ்ஞான ஆராய்ச்சிகளும் அமைதல்  
வேண்டுமெனப் பிடிவாதமாய் நிற்பதில்லை.

## 2. அறிவின் வளர்ச்சி

கடந்த நான்கு நூற்றாண்டுகளாக விஞ்ஞானம் மிக விரைவாக  
வேலார்க்கி பெற்று வந்துள்ளது. இன்று மிகவும் தூலியமாக  
பெளதிக்கப் பொருட்களை அளவிடக்கூடியதாயிருக்கிறது. இதுவரை  
அறியப்படாக துணிக்கைகளும் தொவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  
புதிய விளைவுகள் கண்டுபிடிச்சப்பட்டும், உற்பத்தி செய்யப்பட்டும்,  
பிரயோகிக்கப்பட்டுமென்னள் எமது முன்னோர்களான  
வேதகால முனிவர்கள் எப்பிலும் பார்க்க சிறந்த அறிவுடைய  
ஞானியராய் இருந்தபொழுதும், சிறப்பான வாழ்வு எப்படியென  
எம்மிலும் பார்க்க நன்றாக அறிந்தவர்களாயிருந்தபொழுதும், ஒளியின்  
வேகத்தைப் பற்றியோ. புவியின் திணிவு பற்றியோ, நைதரசன்  
அனுவின் அமைப்பு பற்றியோ, வெசர் கதிர்களை உற்பத்தி  
செய்து பிரயோகிப்பது பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.  
இவைபற்றி எல்லாம் நாமறிவோம். அத்துடன் கூடவே கிறந்த  
கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டோட்டலின் கோட்பாடுகள்  
அனைத்தும் தவறானவையெனவும் நாமறிவோம். பிரபஞ்சத்தின்

மையம் பூமி அல்ல என்றும், பாரமான பொருட்கள் பூமியின் மையத்தையே தமது ஒய்விடமாக நாடுகின்றன என்றும் அல்லது பூமியைச் சுற்றியே வானத்துப் பொருட்கள் வட்டமாகச் சுற்றிவருகின்றனவென்றும் அரிஸ்ரோட்டில் கூறியதை இன்று நாம் ஒப்புக் கொள்வதில்லை.

விஞ்ஞானம் கலை என்பனவற்றின் வளர்ச்சிகளுக்கிடையில் மிகவும் முக்கியமானதொரு வேறுபாடுண்டு. தற்கால் கலை இலக்கியங்கள் அவை மிகவும் பிந்தியே படைக்கப்பட்டதென்பதைளால் பண்ணடைய கலை—இவைக்கிழாக்கிலும் பார்க்க சிறப்பானவையென எவரும் கூறுவதில்லை. எமது கர்நாடக சங்கித வித்துவான்கள் தியாகராஜ கவாமிகளிலும் பார்க்க சிறந்தவர்கள் என்றோ சோழர் காலச் சிறபக்கலையிலும் பார்க்க தற்காலச் சிறபங்கள் மேவானதென்றோ எவ்வும் வாதிட முயல்வதில்லை. கர்நாடக சங்கத்தில் தியாகராஜ கவாமிகளும் எமது சிறபக்கலை மரபில் சோழர்கால மூம் உன்னதங்களே.

ஆனால் விஞ்ஞானக் கொள்கைகளைப் பொறுத்தவரை நிலைய கலை—இலக்கியங்களிலும் பார்க்க முற்றிலும் மாறான்வை. விஞ்ஞானக் கொள்கைகள் அனைத்தினதும் இலட்சியம் எதுவாகவென்ன தென் எம்மால் தெளிவாக வரையறுக்கக் கூடியதாயுள்ளது. ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக முன்மொழியப்படும் விஞ்ஞானக் கொள்கைகளில் எது மிகச் சிறப்பான விஞ்ஞானக் கொள்கையென எம் மால் கூறமுடிகிறது. இயற்கை பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிப்பதே விஞ்ஞானக் கொள்கைகளின் நோக்கமாகும். இரு விஞ்ஞானக் கொள்கைகள் ஒரே விடயம் பற்றியே கூறுகின்றவைவென்றால் முந்திய கொள்கையிலும் பார்க்க பிந்திய கொள்கையே மிகவும் சிறப்பானதென்ற முடிவுக்கு நாம் வரலாம். பிரபஞ்சம் பற்றிய அரிஸ்ரோட்டவில் பவி மையக் கோட்பாட்டிலும் பார்க்க கோப்ப நிக்களின் குரிய மையக் கோட்பாடு சிறந்தது. குரியக் குடும்பம் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் நியூட்டனால் முன்வைக்கப்பட்ட கோட்பாடு முன்னைய இரண்டிலும் பார்க்க சிறப்பானதென நாம் நிவோம். அதேபோல யோசப்பிரிட்ஸ்வி என்ற இரசாயனவியலாளன் விடுத்த தவறுபற்றி இன்று எல்லாம் பாடகாலை மாணவரும் அறிவர். உலோகங்கள் வெப்பமாக்கப்படும் பொழுது “புளோ ஜிஸ்தன்” என்ற வாயு வடில்லான திரவம் வெளியிடப்படுகிற தென் பிரீட்ஸ்வி கூறினார். உலோகங்கள் வெப்பமூட்டப்படும் பொழுது எத்தகைய திரவத்தையும் வெளியிடுவதில்லையென இன்று நாம் அறிவோம். உண்மையில் உலோகங்கள் குடாக்கப்ப

நூம் பொழுது வளியிலுள்ள ஒட்சிகளை உறிஞ்சுவதால் ஏற்படும் விளைவே அவ்வாறு காட்சி தருகிறதென்றும், புணோஜிஸ்தனை வெளியிடுவதில்லையென்றும் இன்று நாமறிவோம்.

புணோஜிஸ்தன் பற்றிய பிரீட்ஸிலியின் கொள்கை தவறான தென் எல்லாப் பாடசாலை மாணவரும் அறிவார்கள் என்பதால் பிரீஸ்ட்லிக்கு இல்லாத இரசாயன அறிவு எமது மாணவருக்குண்டு எனக் கூறலாம். இக்கருத்தில் பிரீட்ஸிலியின் காலத்திலும் பார்க்க தற்கால விஞ்ஞான அறிவு முன்னேற்றசரமாதை என்று நாம் கூறலாம் ஆனால் அதற்காக எல்லாப் பாடசாலை மாணவரும் பிரீஸ்ட்லியிலும் பார்க்க சிறந்த இரசாயனவியலாளர்களாலர் என்ற முடிவுக்கு நாம் வரலாகாது. இரசாயனம் பிரீட்ஸிலியின் காலத்திலும் பார்க்க இன்று மிகவும் வளர்ந்துள்ளது என்ற முடிவிற்கே நாம் வரலேண்டும். ஆனால் கலை — இலக்கியங்களைப் பொறுத்தவரை இந்த நிலைமை தலைகீழாகவே இருக்கிறது. கலை — இலக்கிய வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் ஐயத் திற்கிடமற்ற வளர்ச்சிப் போக்குடையதென்பதே இதன் தாற்பரி யமாகும்.

விஞ்ஞானத் துறைகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் தமது ஆய்வுச்சுறை பற்றிய வரலாற்றை ஆழமாகாம் நுணுக்க விபரங்களாட்சை அறிக்கீர்ப்பாகில்லை மேலும் தீத்தகைய அறிவு அவர்களுக்கு வேண்டியதுமில்லை. விஞ்ஞானத்தின் வரலாறென்பது பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளின் வரலாறாகவே உள்ளது. பின்னர் வந்த கொள்கைகளிலும் பார்க்க மிக குறைந்தளவிலான தகவல்களையே முன்னர் வெளியிடப் பட்ட பழைய கொள்கைகள் தருகின்றன. பிரபஞ்சம் பற்றி தற்கால வானியலாளர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்னுடைய வானியலாளர்களுக்கும் விரிக்கீட்டிலும், கொப்பநிச்சகம் பிரடஞ்சம் பற்றி என்ன கருத்துக்களைக் கொண்டிருந்தார்களென அவனால் கூறமுடியாது போகலாம். இவ்வறிவு அவனிடம் இல்லாதிருப்பதையிட்டு நாம் அவனை குறைக்க முடியாது. தற்கால விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் அரிட்ஸ்ரோட்டவினதும் கொப்பநிச்சகனினதும் வானியற் கொள்கைகள் காலாவதியானனவ. இன்று ஓவர்களது கொள்கைகளையும் தாண்டி மிக வேகமாக விஞ்ஞானம் வளர்ந்தவிட்டது என்றோ காலாவதியான விஞ்ஞானக் கொள்கைகளைப் புனருத்தாரணம் செய்யவேண்டிய தேவை விஞ்ஞானிகளுக்கில்லை.

ஆனால் கலை — இலக்கிய களத்திலோ எமது மரபுடனும் கலாச்சாரத்துடனும் கடந்தகால படைப்புகள் பின்னிப் பிலைண்ட்து

வளம் சேர்ப்பதால் அவை என்றும் இறவாது வாழும் படைப்புக்களாகவே இருக்கின்றன. அரிஸ்ட்ரோட்டிலையும், கொப்பநிக்கசையும் நிராகரித்தது போல சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயாணத்தையும் தூக்கியெறிந்துவிட முடியாது. இவற்றை மீண்டும் பயில்வதும், புதிதுபுதிதாய் விளைக்க முயலுவதும் இன்றியமையாதது.

### 3. சார்பற்ற நிலையும் புற உலகும்

நமது கவனம் கடந்த காலத்ததும், காலாவதியானதுமான விஞ்ஞானக் கொள்கைகளின்பால் செல்லாதிருப்பதற்கான காரணம் அலை மானிடத் தின் வெளிப்பாடுகளாகவோ, மானிடத் தின் பெரும் சாதனைகளாகவே இல்லாதிருப்பதேயாகும். வரலாற்று ரீதியான வளர்ச்சியினால் மனி தருடைய சுயவெளிப்பாடும், புரிந்து கொள்ளலும் ஒன்றுதிரட்டப்பட்டுள்ளது. எமது இன்றைய இருப்பும், சிந்தனையும் எமது கடந்தகால மரபுகளால் வளமாக்கப்பட்டதாகும். இதற்க மாறாக எமது வரலாற்றிலிருந்தும் மரபுகளிலிருந்தும் வேறுபட்டு, சுயாதீனமாக இயங்கும் உலகுடன் தொடர்புடையதாகவே விஞ்ஞானக் கொள்கைகள் காணப்படுகின்றன. அணுக்கள் சூரியக்குடும்பம் பக்ரீறியாக்கள் போன்ற விடயங்கள் பற்றி விஞ்ஞானம் ஆராய்கிறது இவற்றின் உண்மையியல்பு மனி தலைச் சார்ந்ததல்ல. மனிக் வரலாற்று வளர்ச்சியினால் பாதிக்கப்படுவதால்ல இதனாலேயே விஞ்ஞானம் சமய — அரசியற் சார்புகளைக் கடந்து நிற்கிறது. எமது நம்பிக்கைகள், விருப்புக்கள், உணர்ச்சிகள் என்பனவற்றை சாராது விஞ்ஞானக் கோட்பாடுகள் இருப்பதனாலேயே விஞ்ஞானக் கொள்கைகளும், விஞ்ஞானக் கொள்கைகளின் வளர்ச்சியும் தனிப்பட்ட விஞ்ஞானியின் கருத்து நிலைச் சார்புகளினால் பாதிக்கப்படுகிறது. விஞ்ஞானக் கொள்கைகள் இயற்கைத் தோற்றுப்பாடுகளைப் பொதுவான தத்துவங்களின் டிப்படையில் விளக்க முயலுகின்றன. ஒரு குறிப்பிட்ட வகையான தோற்றுப்பாடுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானக் கொள்கையின் அடிப்படையில் விளக்கப்படும். இத்தகைய பொதுக் கொள்கைகள் நிகழ்காலத் தோற்றுப்பாடுகளை மட்டுமல்ல எதிர்காலத் தோற்றுப்பாடுகளையும் விளக்கவல்லனவாயுள்ளன.

நியூட்டனால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானத் தத்துவங்கள் பொருளின் இயக்கம் பற்றியும், இவ்வியக்கம் எவ்வாறு வலு, திணிவு, ஆர்முடுக்கம், ஈர்ப்புக் கவர்ச்சி என்பவற்றால் பாதிப்புறுதிருதென்றும் விளக்கிகிறது. அத்துடன் கூடவே எவ்வாறு கிரகங்கள் தமது பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றனவென்பதையும் விளக்குகிறது. நியூட்டனின் விஞ்ஞானத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்காலம் வரை அறியப்பட்ட கிரகங்கள் எவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று எதிர்வு கூறக்கூடிய

தாரிருப்பதுடன், அவர்காலத்து விஞ்ஞானிகளால் அறியப்படாத கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றனவென்பதைக் கண்டு பிடிக்கக் கூடியதாயிருந்தது. நியூட்டன் இறையியர்கார் அனுபூதி நெறியாளராக இருந்தமை பற்றியும், இந்த நம்பிக்கைகளே பூமி யையும் மேலுலகங்களையும் இணைக்கும் வகையில் கணிதத்துவமான்றை உருவாக்கும் ஆர்வத்தை அவருக்கெற்படுத்தியிருந்தன வென்றும் இன்று நம்மறிவோம். ஆயினும் நியூட்டனின் இறையியர்கார் அனுபூதி நெறிகளை ஏற்றுக்கொள்ளாதவர்க்கும் அவர்கண்டுபிடித்த விஞ்ஞானத் தத்துவங்கள் மாறா உண்மைசளாகவே இருக்கின்றன. எக்தகைய ஈருத்துறிலைச் சாாபாரிஸ்லாமல் பொருத்தமான நோக்கவில் ஈடுபடுகின்ற எவரும் நியூட்டனின் கள்ளுசீடிப் புக்களும், அவரது எதிர்வு கூறல்களும் சரியானவையே எக்கண்டுகொள்ளலாம். ஆனால் சமூக விஞ்ஞானத்திலும், உளவியலிலும் இத்தகைய நிலைமை இல்லை. சிக்மன் பிராய்ட்டின் உளவியற் கொள்கைகளையும், கெயின்ஸ், மாக்ஸ் ஆகியோரின் பொருளாதாரக் கொள்கைகளையும் அனைத்து சமூகவியலாளர்களும், உளவியலாளர்களும் அங்கீரிப்பதில்லை. விஞ்ஞானம் தன்னியல்பின் காரணமாக குழுநிலை சார் வரையறைகளுக்கப்பாற்பட்டு விளங்குகிறது. பிரித்தானியரின் விஞ்ஞானம், கிரீஸ் தவர்களின் விஞ்ஞானம், இந்துக்களின் விஞ்ஞானம், கம்யூனிஸ்டுகளின் விஞ்ஞானம் என விஞ்ஞானத்தில் எத்தகைய வகையீடுகளும் இல்லை. பிரித்தானியர்களாகவும், கிரீஸ் தவர்களாகவும், இந்துக்களாகவும், கம்யூனிஸ்டுகளாகவார் விஞ்ஞான ஆய்வில் ஈடுபடுகிற விஞ்ஞானிகள் சிலர் உள்ரென்பதே உண்மை.

#### 4. எதிர்வுகூறலும் விளக்கமும்

ஒரு குறிப்பிட்டவகையான நிகழ்ச்சிகள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் குத்திரங்களின் வடிவத்திலேயே விஞ்ஞான விதிகள் அனைத்தும் தரப்படுகின்றன. இதன் பேறாக குறிப்பிட்ட தொரு நிகழ்ச்சி தொடர்பான எதிர்வுகூறலையும் உய்த்தறியக் கூடியதாயிருக்கிறது. உதாரணமாக கிரகங்களின் இபக்கம், பரஸ்பரக் கவர்ச்சி, விலகல் என்பன பற்றிய நியூட்டனின் விதிகள் குத்திரகங்களாகவே தரப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் சூரியகிரகணம் போன்றவற்றை எதிர்வுகூறக் கூடியதாயிருக்கிறது.

தற்கால விஞ்ஞானநோக்கில் எதிர்வுகூறல், விளக்கம் என்ற இரு எண்ணக் கார்க்களுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. துவியமான கணித அடிப்படையிலான எதிர்வுகூறலிற்கரிய குத்திரமொன்றை ஒருவரால் உருவாக்க முடிந்தால் உண்மையில் எதிர்வுகூறலிற்குரிய நிகழ்ச்சித் தொடர்க்கான விளக்கத்தைப் பெறுவதிலும் அவர் வெற்றியடைந்தனரென்றே கூறு

தல் வேண்டும். உதாரணமாக எந்தவொரு வாய்சிலைதும் கனவள வானது அவ்வாய்வில் வெப்பத்துடனும், அழக்கத்துடனும் தொடர்புடையதென பாரம்பரிய வாயு விதி கூறுகிறது. இதற்கு சிய சூத்திரத்தை குறிப்பிட்டதெராகு வெப்ப நிலையிலும் அழக்கத்துலும் இருக்குப் பெற்று வாயுத்தொகுதிக்கும் யிரயோ கித்து அவ்வாயுத் தொகுதியின் கனவளவு எவ்வாறிருக்குமென பதை எம்மால் எதிர்வகூறவாம். வாயுவின் கனவளவு பற்றிய இவ்வெதிர்வு கூறவானது வாயு பற்றிய பொதுச் சூத்திரத்தினடிப்படையாகப் பெறப்பட்டதென்பதனால் இச் சூத்திரம் வாயுக்களின் கனவளவு பற்றிய திருப்திகரமானதொரு விளக்கமாகவும் அனமகிரது.

விஞ்ஞான விளக்கமும், எதிர்வகூறவும் ஒன்றையோன்று சார்ந்து நூற்பினும், இவை யிரண்டும் ஒன்றெளங்கு தங்கியுள்ளனவா? என்பதில் மெய்யியலானிடையே கருத்து வேறுபாடுசெலாவிடப்படுகின்றன. விஞ்ஞான விளக்கம் பற்றிய அச்சனையேதுமில்லாமலே ஒருவர் தரப்பட்ட கணித சூத்திரத்தையாதாரமாகக் கொண்டு, எதிர்வகூறவை யேற்கொள்ளலாம். உதரரணமாக ச, உயரமான கொடிக்கம்பத்தின் உச்சியினிருக்கும் ஆந்தைக்கும், கொடிக்கம்பத்திலிருந்து 4, தூரத்திலிருக்கும் எவ்வகுமிடையிலான தூரத்தை ஒருவர் பைதகரசின் தேற்றத்தை ஆதாரமாகக் கொண்டு எதிர்வகூறவாம். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் ஆந்தைக்கும் எவ்வகுமிடையிலாவ தூரத்தை பைதகரசின் தேற்றம் விளக்கியறாகக் கொள்ளமுடியாதனவும், சூத்திரப் பிரயோகம் மட்டுமே இங்கு நடைபெற்றுள்ளதெனவும் ஏதிடுவோர் உள்ள. இரகளின் அபிப்பிராயப்படி மேற்குறித்த உதாரணத்தில் உண்மையான எதிர்வகூறல் நடைபெறவில்லை. உண்மையான எதிர்வகூறவென்பது தொகுத்தற்கால் முறையிலுள்ளது போல கடந்தகால நிகழ்கால அலதானிப்புகளிலிருந்து எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கூறிவதாகும். ஆனால் கடந்தகால நிகழ்கால அவதானிப்புகளினிருந்து எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி எதிர்வகூறக் கூடியதாயிருப்பது எல்லா வகையான விஞ்ஞான விளக்கங்களிற்குழியிவதொரு சூணாதிசியமோவென்பதில் எமக்கு ஐயுண்டு. என்னும் எதிர்வகூறவென்பது ஏலவேயுள்ள அறிவுத்தொகுதியை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் மேலதிகமாகக் கண்டுகொள்ள தேவாகுமென நாம் வரைவிலக்கணும் தரலாம். உதாரணமாக தற்கால அண்டனியற் கொள்கைகளையும், பிரபஞ்சம் பற்றிய அறிவையும் ஆதாரமாகக் கொண்டு சிரபஞ்சத்தில் என்றோ ஒரு சமயம் நிகழ்ந்ததாகக் கருதப்படும் பெருவெடிப்பான் இயல்பு பற்றிய முடிபுகள் சிலவற்றை நாம் உய்த்தறிந்து கொள்ளலாம். இங்கு எதிர்வகூறவானது எமக்கு கிடைக்கக் கூடியதாயிருக்கும் ஆதாரங்களிலிருந்து கடந்தகால

கதிர்ச்சியான்னாருத் தேர்ம் இயங்குடையநாயிருக்கிறது. எவ்வாரந்தானும் எதிர்வகுறல் என்ற எண்ணக் கருவானது இதுவரை ஆறியப்படாதவற்றைக் கண்டுபிடிப்பதிலிருந்து கடந்த காலத்து உண்ணாடனாக அறிவுதுவாரா மிகப் பாந்கதொரு தளத்தில் இயங்குதாக நாம் அனுமானிக்கவாராம். எதிர்வகுறல்கள் அனைத்தும் விஞ்ஞான ரீதியான விளக்கவாற்றலைக் கொண்டிருத்தல் வேண்டும். பைதகரசின் தேர்ர்க்கநப் பயன்படுத்துவதிலிருந்து புவியின் தோற்றும் பற்றிப் பெருவெடிப்புக் கொள்கை ஸ்ராக அனைத்து எதிர்வகுறல்களும் திட்டவட்டமானதும், துல்லியமானதுமான கணிதச் சம்பாடுகளினாடிப்பக்கட்டிலேயே நிகழ்த்தப் பெறுகின்றன. பிரய்டன்தும், கால்மாக்ஸினதும் கொள்கைகள் திட்டவட்டமானதும் துல்லியமானதுமான எதிர்வகுறல்களாக இல்லதிருப்பதாலேயே அவை விஞ்ஞானபூர்வமானவையல்லவேன விமர்சிக்கப்படுகின்றன. எவ்வாறாமயினும் விஞ்ஞான விளக்கத்திற்கு எதிர்வகுறல் ஓர் ஆஸ்திரியமயா நிர்க்க என்யாக கதுத முடியாதென முடிவாகக் கூறலாம்.

விஞ்ஞான விளக்கங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கணிதரீதியாக எதிர்வகுறல் ஆர்த்தவுடையவனாய் இருக்கத் தேவையில்லை. அரிஸ்டோட்டினினதும் அவரைப் பின்தொடர்ந்தவர்களினதும் விஞ்ஞான விளக்கத்தில் சாராம்சக் கோட்பாடும், நோக்கக் கை கொள்கையும் இன்றியமையாக் கூறுகளாக உள்ளடக்கப்பட்டிருந்தன. நெருப்பு ஏன் மேலே செல்வது போல எரிகிற வெண்பகர்த்த அவர்கள் தந்த விளக்கம் அது தன் இயல்பான ஒயிவிடத்திற்குச் செல்வதற்காக மேலெழுகிறதென்பதாகும். சாராம்சத்தில் நெருப்பு மேலெழுவதற்காகவே மிகவும் பாரமில்லாத உருவத்தைப் பெற்றி நக்கிறது. அது தன்னுடைய நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே மேலெழுகிறதென அரிஸ்டோட்டில் வாதிட்டார்.

தற்கால விஞ்ஞான நீர்க்கிண்படி மேற்படி சாராம்சக் கோட்பாடு பின்வரும் நிபர்யங்களினால் தவறானதெனக் கூறப்படுகிறது. 1. நெருப்பு. கிரகங்கள் பாரிய பொருட்கள் போன்ற இயற்கைத் தோற்றப்பாடுகளினது நோக்கமென ஒன்றிருப்பதை எவ்வழியிலும் எவ்ராலும் நியாயப்படுத்த முடியாது. இவற்றின் இயக்கம் அவற்றின் மீது செயற்படுகிற சக்திகளிலேயே தங்கியுள்ளது. எனவே இறுதியான நோக்கம் அல்லது சாராம்சமான இயல்பு இயற்கைக்கு இல்லையென்றாகிறது. 2. அரிஸ்டோட்டவின் விளக்கத்தில் துல்லியமான அளவிடல் அல்லது கணிப்பிடல் முறையில் எதுவும் காணப்படவில்லை. துல்லியமான அளவிடுகள் தந்தையினின்றுள்ளதுக்கைகளின் மிகவும் முக்கியமானவை. இவ்வளவிடுகள் விஞ்ஞானிக் கொள்கைகளின் உருவாக்கத்திற்கும், அவற்றின் பிரசோதனைக்கும் இன்றியமையாதவை.

அரிஸ்ட்ரோட்டவின் சாராம்சக் கீர்டபாட்டினடிப்படையிலான விளக்கத்திலிருந்து கணித அடிப்படையிலானதும், எதிர்வு கூறலை உள்ளடக்கியதுமான விளக்கத்தை வேண்டி நிற்பதான நிலைக்கு விஞ்ஞானம் தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இயற்கைத் தோற்றப்பாடுகளைக் கட்டுப்படுத்தி தமது தேவைக்கேற்ப அவற்றை இயங்க வைப்பதாயின் அவ்வியக்கத் தொற்றப்பாட்டிற்குரிய நிபந்தனைகளை நாம் துவியமாக அறிந் சிருத்தல் வேண்டும். ஒரு உலோகத்துண்டை எமது தேவைக்கேற்பப் பயன்படுத்த வேண்டின் அது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் எந்தளவிற்கு விரிவடையும் என்பதையும், எத்தகைய வெப்பநிலையில் அவ்வுலோகம் உருகும் என்பதையும் நாம் கட்டாயமாக அறிந் திருத்தல் வேண்டும். உலோகம் விரிவடைவதும், உருகுவதும் அது தன் நோக்கங்கைத் திறைவு செய்வதற்காகவே என்ற விளக்கம் இங்கு பயன்படாது. தற்கால விஞ்ஞானம் பெருமளவிற்கு இயற்கையைக் கட்டுப்படுத்தி மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டே செயல்படுகிறது. இதனாலேயே எதிர்வு கூறலும் திருப்திகரமான விளக்கமும் தற்கால விஞ்ஞானத்தின் இன்றியமையாத் தேவைகளாகின்றது.

17ம் நூற்றாண்டில் வானிபல், உடலமைப்பியல், பொதிகம் மற்றும் துறைகளில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புக்களால் அரிஸ்ட்ரோட்டவின் விஞ்ஞானம் மதிப்பிழந்தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை பல நூற்றாண்டுகளுக்குப் பின்தள்ளியவராக அரிஸ்ட்ரோட்டத் தீவிரசிக்கப்பட்டார். இயற்கையைக் கட்டுப்படுத்தி மனிதன் தன் தேவைகளுக்கேற்ப அதனைப் பயன்படுத்த வேண்டுமென்ற புதிய ஆர்வம் இக்காலத்தில் ஒலித்தது. விஞ்ஞானத்தின் துணைகொண்டு இயற்கையை மனிதன் தன்வசப்படுத்தலாமென பிரன்சிஸ் பேக்கன் குரல் கொடுத்தார். விஞ்ஞானத்திற்கென ஒரு முறையியலை உருவாக்க முயன்றார். இவரது முறையியலில் பேக்கனின் தொகுத்தறிதல் என பிற்காலத்தவர்களால் அழைக்கப்பட்டது.

உண்மையான் அறிவை மனிதர் பெறமுடியாதுபோவதற்கான காரணம் யாதென ஆராய்ந்த பேக்கன் விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தடையாகவிருக்கம் குறைபாடுகள் நான்கினை இனங்கண்டார்.

1. இயற்கையில் இருப்பதை அதன் இயல்புநிலையில் ஆராயாது நாம் எமது விருப்பத்திற் கிணயய ஆராயப் பழகிக்கொண்டது முதலாவது தவறாகும். மனிதனே எல்லாவற்றினதும் அளவுகோல் என்ற கருத்தை நிராகரித்த பேக்கன் இயற்கையில் இல்லாதிருப்பதையெல்லாம் அங்கு இருப்பதாகக் கற்பித்துக் கொண்டிருக்கிறோம். இது முதலாவது தவறாகும்.

2. உள்ளதை உள்ளவாறு ஆராய்து ஒவ்வேர்குவருக்கிறும் ஓவ் வொருவிதமாக அவரவர் முந்தோட்டங்களிற்கேற்ப இயற்கையை ஆராய்முயல்வது இரண்டாவது தவறாகும்.

3. இயற்கைகளை ஆராய்ந்து விளக்கும்பொழுது மொழிபற்றி விழிப்புணர்வில்லாது செயற்படுவது முன்றாவது தவறாகும்.

4. கற்பனை நிறைந்த தத்துவச் சிந்தனைகள் எழுத உள்ளத்தை ஆக்கிரியித்திருப்பது நான்காவது தவறாகும்.

இவ்வாறு விஞ்ஞான மனப்பான்மைக்கு முற்றிலும் ஆகாத வைசன் இன்னவையென எடுத்துக்காட்டிய பேக்கன் முந்தற்பிதை மில்லா நோக்கலே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு இன்றியமையாத நிபந்தனையாகுமென எடுத்துக் காட்டினார். இயற்கையை மாசற்ற கண்களுடன் அனுசி ஆராய்ச்சி செய்தல் வேண்டுமெனவேம், மனிதனை அவனது கடத்தகால கற்பலையிலிருந்தும், நம்பிக்கைகளை ருத்தும் விஞ்ஞானிகள் விடுவிக்க வேண்டுமெனவேம் வாதிட்டார்.

ஒரு விஞ்ஞானி தான் ஆராய எடுத்துக்கொண்ட விடயத்தில் சகல தரவுகளையும் சேகரித்து அட்டவணைப்படுத்தல் முதலிய பகுப்பாய்வு மூற்றகளால் இயற்கையின் உண்மையியல்பைக் கண்டு பிடிக்கலாமென பேக்கன் எடுத்துக் காட்டினார்.

பேக்கன் தானே முன்மொழிக்க மேற்படி முறையியலைப் பயன்படுத்தி வெப்பத்தின் இயல்பெற்றிய கண்ணுதீவிப்பைடச் செய்தார். குரியக் கதுர்கள் உராய்தல், திராவங்கள் கொத்ததல், மதுசாரம் உடவில் ஏற்படுத்தும் விலைவுகள் போன்ற உடன்பாடான தரவுகளையும் கொதிநிலையில்லாத திராவங்கள் போன்ற எதிர்மறைத் தரவுகளையும் சேகரித்து வகைப்படுத்தி வெப்பத்தின் அடிப்படையியல்புபற்றி ஆராய்ந்தார். இதன்பேறாக பொதுவின் சிறுதுணிக்கைகளிற்கிடையே செயற்படும் இயக்கமே வெப்பமென்ற முடிவிற்கு அவர் வந்தார். ஒரு விஞ்ஞானிக் கொள்கையின் உருவாக்கத்தில் உடன்பாடான தரவுகளை மட்டும் சேகரித்து விரைவான பொது மையாக்கத்திற்கு ஏராது நின்று நிதானித்து முடிவெடுப்பதற்கு எதிர்மறைத் தரவுகள் உதவி செய்யுமென பேக்கன் நம்பினார்.

முந்தாய்வுகளிலிருந்து விடுபட்டு விஞ்ஞான ஆராய்ச்சியை முன்னெடுப்பதற்கான பேக்கனுடைய சிபார்சுகள் அவர் காலத்து விஞ்ஞானிகளிடையே மிகுந்த வரவேற்றப்ப பெற்றது. எனினும் முற்கற்பிதமில்லாது இயற்கையை அனுசூதல் என்ற கருத்து தற்கால மெம்பியலாளர்களின் அடிப்பிராயப்படி சாத்தியமானதல்ல. இயற்கையில் எதுணை நோக்கவேண்டுமென்ற திட்ட மில்லாது விஞ்ஞான நோக்கலில் ஈடுபட முடியாது. மேலும் பேக்கன் கூறுவது போல எல்லாச் சந்தர்ப்பத்திற்கும் அட்டவணைப் படுத்தல் மூற்றயினா

லும் விஞ்ஞானக் கொள்கைகளை உருவாக்க முடியாது. உதாரணமாக இயற்கைப் பொருள்கள் வர்ணங்களின் வெறுபாடுள்ளிர்கியை வகைப்படுத்தினாலும் இயற்கை பற்றிய புதிய கண்டுபிடிப்புக்கள் எதனையும் செய்ய முடியாது நியூட்டனும் அவருக்குப் பின்னால் விஞ்ஞான வளர்ச்சியும் வர்ணம் உலகின் அடிப்படைப்பண்புகள் வென எடுத்துக்காட்டியுள்ளனால் வர்ணங்களின் அடிப்படையில் பொருட்களை வகைப்படுத்தல் விஞ்ஞானித்தியான பயன்றறது.

முற்கற்பிதமில்லாத நோக்கல் விஞ்ஞான முறையியின் மிக முக்கிய பங்காக இன்றுவரை பரவலாகப் போற்றப்பட்டாலும், போற்றத்தக்க விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எதுவும் இன்றை வரை இம்முறையால் செய்யப்படவில்லையென்பதை மனங்கொள்ளுதல் வேண்டும். தைகோடி பிராகேயின் தரவுகளைக் கணிதரீதியான ஒழுங்கிற்கட்டபடுத்தியதின் மூலம் கெப்லர் கிரகங்களின் இயக்கம் பற்றிய விதிகளைக் கண்டுபிடித்ததாரென்பது உண்மையே. எனினும் கணிதரீதியான எளிமையும் ஒத்திசையும் கொண்டதே உலகு என்ற பைக்கோரசின் கற்பிதத்தை ஒத்தவொடு கருத்தை கெப்லரும் கொண்டிருந்தமை காரணமாகவே கிரகங்களின் இயக்கம் பற்றிய விதிகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

சூரியக் குடும்பம் பற்றிய தன்காலத்து வரைபடத்தை வைத்துக்கொண்டு வெறுமனே சரவுகளிலிருந்து சணித முமவகளைப் பெற்றுயன்றதன் மூலம் தன் கண்டுபிடிப்புக்களைச் செய்தவர் அல்ல கெப்லர். அவதானிக்கப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தானே ஒரு புதிய வரைபடத்தை அவர் தயாரிக்க முயன்றார். கிரகங்களுடைய சுற்றுப்பாலை நீள்வட்டவடிவில் இருப்பதாக கருதாவிட்டால் தனக்குக் கிடைத்த தரவுகளைக் கொண்டு சூரியக் குடும்பம்பற்றிய வரைபடத்தை செம்மையாகத் தயாரிக்க முடியாதென்பதைக் கண்டார். இவ்வாறு கிரகங்களின் நீள்வட்டப்பாலை பற்றிய கெப்லரின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. நியூட்டன் தனது முன்னோடிகளான கெப்லரதும் கவிலியோவினதும் கண்டுபிடிப்புக்களை ஆதாரமாகக் கொண்டே தனது இயக்கவியற் கொள்கையை அமைத்தார். கெப்லரின் கண்டுபிடிப்புக்களை வெறுமனே தன் கொள்கையுடன் இணையாது கிரகங்களின் பரஸ்பர கவர்ச்சி என்பதையும் கருத்திற் கொண்டு நியூட்டன் தன் கொள்கையை செப்பழற அமைத்தார் கெப்லரதும் நியூட்டனதும் கண்டுபிடிப்புக்களைப் பேச்கள் கூறியதுபோல தரவுகளை முற்கற்பிதமில்லா முறையில் அட்டவணைப் படுத்தியதால் பெறப்பட்டவையல்ல. அரைகுறையாகக் கிடைத்த தரவுகளை வைத்துக் கொண்டு துணிவான் கற்பி தங்களுடன் கூடிய அவதானிப்புச்களாலேயே புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்வது அவர்களிற்குச் சாத்தியமாயிற்று. தரவுகளைச் சேகரித்து அட்டவணைப்படுத்தி அதன் முடிவாக வீஞ்ஞானக்

கண்டுபிடிப்புக்களைப் பெறும் முறை பேச்கனின் தொகுத்தறிவு முறை என அழைக்கப்படும். பேச்களைத் தொடர்ந்து சொல்லத் தற்கால முறை யோன் ஸ்ரூவாட் மில் என்பவரால் காரணகாரி யத் தொடர்பில் விருத்தி செய்யப்பட்டது.

தொகுத்தறிவு முறைக்கெத்திரான் விமரிசனம் டேவிட் கியும் என்பவராலேயே முதன் முதலில் தொடக்கினைக்கப்பட்டது. இம் முறை மூலம் பெறப்படும் முடிவுகள் அறுதியாக நிறுவப்பட்டன வல்ல என்பதே கியுமினால் முன்வைக்கப்பட்ட பிரதான விமரிசன மாகும். நற்கால விஞ்ஞான மெய்யியலாளர்களில் நெல் சன் குடமன், கால் பொப்பர் ஆகியோர் விமர்சனங்கள் கூலிப்பிடிச்சுதாக காலவு. எதிர்காலம் கடந்தகாலம் போலவே இருக்குமென்ற நம்பிக்கையிலேயே தொகுத்தறிவை ஓர் விஞ்ஞான முறையியலாக அக்கொள்கையை ஆதரிப்போர் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கைக்கு வளிதான் ஆதாரமெதுவும் இல்லையென்பது நெல்சன் குடமன்து ஈாதமாகும். நியூட்டனின் கொள்கைகள் விஞ்ஞானிகளால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டாலும், ஜூன்ஸ்கரலுடைய சார்ப்புக் கொள்கை நியூட்டனின் கருத்துக்கள் சர்வவியாபகமானவையல்ல என்பதனையே எடுத்துக் காட்டுகிறதென்கிறார் நெல்சன் குடமன்.

#### 6. பொய்யாக்கல் தத்துவம்

தொகுத்துவி மாநினதும், தொகுத்தறி முடிவுகளினதும் உறுதிப்பாடி பற்றிய பிரச்சனைக்கு தீர்வு கண்டவராக கால்பொப்பின் முயற்சிகள் கருப்பட்டுகின்றன. விஞ்ஞான பிரச்சனைகளிற்கு தீர்வு காண முயற்சிக்கப் பின்னாணி ஆக்கத்திற்குடலும், கற்பனை வளத்துடனும் செயற்பட வேண்டுமென பொப்பர் குறிப்பிடுகிறார். விஞ்ஞானிக்கொள்கைகள் எவ்வயாயிலும் அவை அறுதியாக நிறுவப்பட முடியாவதை என்பதால் அதற்கை தற்காலிக ஊக்கங்கள் என்றே ஏற்றுக்கொள்ளுவது வேண்டும். மேலதிக ஆய்வுகளை வேண்டாததும், அறுதியாக நிறுவப்பட்டத்யான சொள்கைகளை விஞ்ஞானத்துக்கு எதுவுமில்லை எனக்கூறுகிற பொப்பர் விஞ்ஞான அறிவின் வளர்ச்சி என்பது உண்மையென எடுத்துக்காட்டப்பட்ட விஞ்ஞானிக் கொள்கைகளை பொய்யானாலே யென நிராகரிப்பதி வேலேயே கங்கியுள்ளதென்கிறார். ஒரு விஞ்ஞானிக்கொள்கை பொய்யென நிராகரிக்கப்படாதவரையே வாழ்கிறது. பதிய கொள்கைகள் பழைய கொள்கைகளை நிராகரிக்கின்றன. நிராகரித்தலின் மூலமே விஞ்ஞான அறிவும் வளருகிறது.

விஞ்ஞானிகளின் சமூகம் ஓர் திறந்த சமூகமாகும். அங்கு எவரும் எத்தகைய கருத்துக்களையும், கொள்கைகளையும் முன்

மொழியவும் விமர்ச்சிக்கவும் உரிமையுண்டு. பொப்பரினி நோக்கில் விஞ்ஞானிகள் சமூகம் உண்மையைத் தேடிச் செல்கிறது. எனவே அவர்கள் தமது அறியாமையையும், தமதிறிலீன் நிச்சயமற்ற தன் மையையும் அங்கீரித்தல் வேண்டும். நாம் அறியாமையையும் நிச்சயமற்ற அறிவையும் கொண்டவர்களேயென்பதை உணர்ந்து கொண்டால் எக்கருத்தையும் நிறுவலே ண்டுமென முயற்சிக்கமாட டோம். ஏனெனில் உண்மை எதுவென எமக்குத் தெரியாது. பகிலாக நிராகரிக்கவே முயற்சோம். எமது நிராகரித்தல் முயற்சி வெற்றி பெறாதவரை, முன்மொழியப்பட்டதை, தற்காலிசமாய் ஏற்றுக்கொள்ளே பர தற்காலிசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதென்பதே அனைத்து விஞ்ஞானிக் கொள்கைகளினதும் தகுதிப்பாடாகும்.

தனது புலமைத்துவ வளர்ச்சி பற்றி Unended Quest என்ற நூலில் பொப்பர் சின்வருமாறு குறிப்பிடுகிறார். “எனது இளமைக் காலத்தில் ஐங்ஸ்ரைன், மாக்கிசம், உளப்பகுப்பாய்வு என்ற முப்பெரும் விஞ்ஞானிக் கொள்கைகளால் ஆக்ர்சிக்கப்பட்டேன்” ஒளி யானது பாரிய வான்ததுப் பொருட்களைக் கடந்து வருவதால் அதன் பாதையில் வளைவு காணப்படல் வேண்டுமென ஈர்ப்புக் கொள்கை பற்றிய துணிகரமான கருதுகோள் ஒன்றினை ஐங்ஸ்ரைன் முன்மொழிந்தார். 1919ம் ஆண்டு பூரண சூரியகிரகணம் காரணம் இங்ஸ்ரைன் மேற்பார்க்கப்பட்டது. சொல்கை பரிசோதிக்காரர்களில்லை பரிசோதனை தமது கொள்கைக்கு எதிரான முடிவுகளைத் தந்திருப்பின் ஐங்ஸ்ரைன் தமது கொள்கையை நிராகரிப்பதற்குத் தயாராகவேயிருந்தார்.

பெரப்பறுடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான அறிவின் வளர்ச்சியானது “ஊகழும் நிராகரிப்பும்” என்ற முறையிலேயே நிகழ்கிறது. தற்கால விஞ்ஞானத்தின் வரலாறானது இதைத் தவிர்த்து வோறைந்தழற்றியிரும் வளர்ச்சிபெற்ற வந்ததல்லவென்பது இவ்வோறைந்தழற்றியிரும் வளர்ச்சிபெற்ற வந்ததல்லவென்பது இவ்வோறைந்தழற்றியிரும் வளர்ச்சிபெற்ற வந்ததல்லவென்பது இவ்வோறைந்தழற்றியிரும் அவையனைத்தும் புத்திசாலித்தனமான ஊகங்களே திருப்பினும் அவையனைத்தும் புத்திசாலித்தனமான ஊகங்களே அன்றி வேறால். அவற்றை அறுதியாக எச்சந்தர்ப்பத்திலும் எவ்வாலும் நிறுவலுமிட்டியாது. எமது அநுபவ விரிவிற்கேற்ப அக்கொள்கைகளை நாம் நிராகரிக்க முயற்சிக்கலாம். எனவே எமது கொள்கைகளை நிறுவவேண்டும் என்பதற்காக சான்றுகளைத் தேடிய கைகளை சேர்ப்பது வீணான முயற்சியாகும். பதிலாக அக்கொள்கைகளை நிராகரிப்பதற்கான சான்றுகளையே தேடுதல் வேண்டும். கைகளை நிராகரிப்பதற்கான சான்றுகளையே தேடுதல் வேண்டும். கைகளை நிறுவலிரும் பார்க்க நிராகரித்தல் இலக்குவானது ஏனெனில் நிராகரித்தலிருக்கு எழது கொள்கைகளைப் பிழையெனக் காட்டும் ஒரு கரித்தலிருக்கு எழது கொள்கைகளைப் பிழையெனக் காட்டும் ஒரு சான்று மட்டுமே போதுமானது. இவ்வாறு விஞ்ஞான அறிவின் சான்று மட்டுமே போதுமானது. இவ்வாறு விஞ்ஞான அறிவின் வளர்ச்சியானது விஞ்ஞானிக் கொள்கைகளை நிராகரித்தலும்

நிராகரிக்க முயலுவதுமான செயல்முறையாக பொப்பர் எடுத்துக் காட்டுகிறார்.

## 7. விஞ்ஞானமும் விஞ்ஞானமல்லாததும்

விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்த முதலில் முயன்றவர் பேச்கள். சேகரிக்கப்பட்ட நரவகளை முற்கற்பிதமில்லாத முறையில் நேர்மையாக அட்டவணைப்படுத்திப் பகுப்பாய்வு செய்து முடிவுகளைப் பெறுதலே விஞ்ஞானம் எனக் கூறி விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாத ஏற்றிலிருந்த பேச்கள் வேறுபடுத்தினார். இவற்றைய அபிப்பிராயப்படி அறிவின் வளர்ச்சிக்கும் மனிதனின் புலமைத்துவச் செயற்பாடுகளிற்கும் தொகுத்தறிதல்முறை பயனுடையது. ஆனால் பேக்கனுடைய சிபார்சுகள் நடைமுறை சாத்தியமற்றவை. மனிதர் எப்பொழுதும் முற்கற்பிதமுடையவர்களாகவே அறிவுத்துறை ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். முற்கற்பிதமில்லாத பொழுது புதிய விஞ்ஞானக் கொள்கைகளை உருவாக்குதல் இயலாது போய்விடுகிறது. எனவே ஆக்கத்திறங்கையை கற்பனை விஞ்ஞானச் சிந்தனைக்கு இன்றியமையாத தெனக் கூறலாம்.

அனுபவரீதியாகப் பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தலே விஞ்ஞானக் கொள்கைகளின் சிறப்பியல்பென் பொப்பர் ஈறிப்பிடுவார். இவரது அபிப்பிராயப்படி பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தல் என்ற ஒத்தகுதிப்பாடே விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது. ஒரு ஆய்வத்துறை பொய்ப்பிக்கழுதியாத உண்மைகளையே கொண்டிடைன் ஒருவர் வாதிட முயலுவாராயின் அத்துறையில் மேலதிக விஞ்ஞான ஆய்வுகளிற்கு இடமிர்க்கையென்கிறது. ஏவே கூறப்பட்டவைகளையே ஒரு சோதிடரைப்போல் அல்லது சமயத்துறைசார் ஆய்வுகளில் நிகழுவதைப்போல் மீண்டும் கூறிக்கொண்டிருப்பதைத் தவிர அங்கு வேறெதுவம் செய்வதற்கில்லை. அங்கு அறிவின் வளர்ச்சி பற்றிப் பேசுவதோ அல்லது புலமைத்துவ முயற்சிகள்பற்றி ஆராய்வதோ அர்த்தமற்றது.

○

வண்ண விசிறி<sup>10</sup>விபாபாரி  
காற்றைச் சுமந்து சிசெல்கிறான்  
முச்சத் திணறும் புழுக்கம்.

எழி

# வின்ணான ஒலகில்

⊗ நெடுந்தீவு ஸக்ஸமன்.

அடிமை... அடிமை...  
விடுதலை... விடுதலை...  
அப்படி... இப்படி...  
முழுக்கங்கள்... முனகங்கள்...

இரும்புத் துய்பிகள்  
இரையும் ராக்கெட்  
கழுகு மிராஜ்களின்  
கடூரப் பறப்புக்கள்  
  
பட்டப்... டட... டட  
டட... டட... டுமில்... டுமில்...  
முலைக்கு மூன்று  
முழங்கும் வேட்டுத்தன்

வானத்தில் இரைச்சல்கள்  
வதந்திகள் உண்மைகள்  
திளை சூரியகள்  
திசை செட்டு ஒட்டந்கள்...

வீடு... வீடு...  
சொத்து... புத்து...  
சொந்தம் தொலைந்த  
விக்மபல் ஓசைகள்

கத்தக் காற்று  
சுவாசம் இழந்த  
சித்துப் பிரமைகள்  
சிரிக்கும் பிணங்கள்

உணவு உறைவிடம்  
உடைகள் இன்றி  
அலையும் மெளனங்கள்  
அழும் குழந்தைகள்

அகதி... அகதி...  
அதுவே கதியென  
அழியும் வாழுவகள்  
அழியாத ஒவங்கள்



நிலவை மூடும் மேகம்  
கீழிறங்குமா?  
அம்மணமாய் சிறுமிகள்

வி சி

# எல்லாமே கிளவசம் !

❖ அம்புஜன்

எல்லோர்க்கும் கல்வி  
இலவசம் தான்  
கற்பித்தல் மட்டுமல்ல  
கற்பதற்கு புத்தகமும்  
களைக்காமல் உண்பதற்கு  
உலர் உணவும்  
எடுப்பாக உடுத்துவர  
சீர் உடையும்  
எல்லாமே இலவசமாய்  
தருவோம் நாம்.

படியுங்கள்  
பாடத் திட்டங்கள்  
தந்துள்ளோம்  
அதை மீறி  
ஏன்? எதற்கு? எப்படி?  
என்று நீர்  
நீரும் மனிதத்  
துயர்களுக்கு  
வினாவெழுப்பி  
விடைகாண முயலாதீர்

கண்டாலும்  
கூடி இணை தொன்றாய்  
போராட முனைந்திரேல்  
சாடி இனம் மதங்கள்  
நாம் பார்ப்பதில்லை  
குரிய கந்தவில்  
கண்டிருப்பீர்  
எலும்புகளில் வேறுபாடு  
எமக்கு இல்லை.

பாடத்தை மாறி  
படிக்க முனைந்திரேல்  
பாடசாலை கோவிலென்று  
பாரபட்சம்  
நாம் பார்க்கோம்  
குண்டுகளைப் போட்டு  
கொழுத்தித் தகர்த்திடுவோம்.  
கொன்றிடுவோம் உம்மை  
கொடுமிகுட்டில்  
தள்ளிடுவோம்.



குரியகந்த — மாணவர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப் பட்ட இடம்.

# பாஸ்கருப் பாலகன்

குழந்தை ம., சண்முகலிங்கம்  
சிறுவர் நாடகம்

(ஆண்டு நான்கு, இந்து மாணவருக்குரியது)

—முன் திரை விழ, மேடையில் அனைத்துப் பாத்திரங்களும் நிற்பது தெரிகிறது. பெரும்பாலும் பின்மேடையில் நிற்பர் எனக் கொள்ளலாம். தாய் மத்திய மேடையில் நின்று, தன் பின்னை பார்த்திபனை தாலாட்டிக்கொண்டிருப்பார். நாடகம் முழுவது வூமே, உரிய உரிய வேளைகளில் ஏனைய பாத்திரங்கள் பிற்பாட்டுப் பாடலாம்—

தாய்: (பாடல்)

ஆராரோ?!? ஆரிவரோ?!?  
ஆரிவரோ?!? ஆராரோ?!?  
பார்! பார்! பார்!! நல்ல சனம்!!  
பார்த்திபரே!! கண்ணுறங்கும்!!  
கண்மணிநீர் கண்ணுறங்கும்  
கண்கொள்ளாக் காட்சிதனைக்  
கண்ணிமைக்கா திருந்தவர்கள்  
கண்டிடவே கூடியள்ளார்

ஆராரோ.....

தாயகம் 26வது இதழி ல  
'பாலும் பழமும்' எனும்  
தலைப்பில் வெளிவந்த அந்  
தோன்யா கிராம வியின்  
'வாழ்வும் சிந்தனையும்'  
எனும் நூலிலுள்ள நாட்டார்  
கதையை மையமாக வைத்து  
எழுதப்பட்டது.

குட்டிக்கண்ணன், பார்த்திபன், நல்ல நித்திரை  
கொள்கிறார்!.....

பேணியிலை பால் இருக்கு... பாதிப் பேணிப்பான்  
மட்டும் தான்!.....

இம்!....!....! அதைத் தேடவே நான்பட்ட  
பாடு!..... அவைந்த அவைச்சல்!.....

ஏனும்மா?! இந்த ஊரில் பால் கிடைக்காதா?!?

- தாய்:** பால் மட்டுமில்லை, உண்ணும் உணவு எல்லாமே தட்டுப்பாடு!
- ராஜா:** ஏனம்மா??!
- தாய்:** மழை இன்லை! கனகாலம் மழை இன்லை!
- ரங்கன்:** மழை இன்லையெண்டால், பாலுக்கேன் தட்டுப்பாடு?
- கு. தாத்தா:** மங்ஞே! மழை இல்லாது போனால் பால் மட்டு மில்லை, ஊரிலை எதுவுமே இருக்காது!
- ரமணி:** குளத்தங்கரைத் தாத்தா! நாங்கள் இருக்கிறம் தானே!!?
- கு. தாத்தா:** இருக்கிறம்! எத்தினை நாளைக்கு?!!... ஆறில்லை! குளமில்லை! மழை இன்லையெண்டால் எப்படிச் சீவிக்கறது?!
- ரவி:** ஏன்? சீவிக்கிறதுக்கு என்ன?
- மலை மாமா:** இருந்து பாருங்கோ எல்லாம் விளங்கும்!!
- தாய்:** பிள்ளையைப் பாத்துக்கொள்ளுங்கோ! வேலை இருக்கு, நான் போய் வாறன்.
- பிள்ளைகள்:** ஒம்மா!
- கு. தாத்தா:** இனி நடக்க இருக்கிறதையும் பாத்துக்கொள்ளுங்கோ!
- ராஜா:** குளத்தங்கரைத் தாத்தா புதிர் போடுறார்!
- இவ்வேளை எவிக்குட்டி தாயெவியிடம் சென்று—
- எ. கு: (பாடல்)** அம்மா...! மெத்தப் பசிக்குது!  
அப்பத் துண்டொண் டிப்போ தா!
- எவி: (பாடல்)** அப்பத் துண்டு கேக்கிறாயே அம்மா...!...  
என் மகனே! எவிக்குட்டியே!  
அப்பன் பிள்ளை யாரும் பட்டினி!  
அப்பம் படைப்பார் யாரே உள்ளார்?!
- குட்டி:** அம்மா! பசி தாங்கேலாமல் கிடக்கு!
- எவி:** பொறு மகனே! பொறுடா! அங்க ஒரு பேணி தெரியது!
- ரங்கன்:** எவி அம்மா! பேணியிலை பால் இருக்கு! பிள்ளை, படுத்திருக்கு!

(எவி, தொட்டிலில் கிடக்கும் பிள்ளையைப் பார்த்துவிட்டு )

எவி: ஐயோ!!.. ! வடிவான குட்டிப் பிள்ளை!!...!

குட்டி: என்னைப்போல வடிவா, அந்தக் குட்டிப்பிள்ளை?

எவி: ஓம்!!... உன்னைப்போல வடிவு!!

குட்டி: அம்மா!!... பசி தாங்கேலாமல் இருக்கு!...

பாலை எடுத்துத் தாங்கோ குடிக்க!

எவி: பிள்ளைக்கு வச்ச பாலை எடுக்கிறது பாவம் மகனே!

குட்டி: நானும் பிள்ளைதானே!... நான் பசியாலை செத் துப் போவன்!

எவி: பொறுமகனே! பொறு!

குட்டி: பசிக்குதம்மா! ஐயோ! பசிக்குது!

எவி: கடவுளே! நான் என்ன செய்ய?!

குட்டி: ஐயோ. அம்மா! பசி தாங்க முடியேலை!

எவி: கத்தாதை மகனே!... பாவம் பழிக்குப் பயந்தால் என்குட்டி பாவம்.... பாலை எடுத்தால் அந்தப் பிள்ளை பாவம்!

ரமணன் (பாடல்) எங்கள் பாட்டன் சொல்லும் வார்த்தை எனக்கு இப்போ விளங்கு தம்மா!

ரவி (பாடல்) உங்கள் பாட்டன் சொல்லும் வார்த்தை என்ன என்று சொல்லு ரமணா!

ரமணன் (பாடல்) தர்மசங்கடம்! தர்மசங்கடம்!

தர்மசங்கடம்! என்பார் பாட்டா!

ம. மாமா (பாடல்) கர்மமொன்றினைச் செய்தாலும் பிழை! விட்டாலும் பிழை! இதுவே சங்கடம்!

குட்டி: ஐயோ!! அம்மா!!!!.. ! பசிக்குது!!!!.. !

எவி: இந்தா!... நடக்கிறது நடக்கட்டும்! குடி!!

( எவி பாலைஎடுத்து குட்டியிடம் கொடுக்கிறது. குட்டி குடிக்கிறது )

ரவி: குட்டிக் கண்ணலின்ற அம்மா வந்து பால் எங்கை எண்டால்???

ராஜா: நாங்கள் என்ன செய்ய? எவிக்குட்டிக்கும் பசி!...'

ரங்கன்: குட்டிக் கண்ணன் எழும்பினால் அவனுக்கும் பசி,

வ. பாட்டா: உங்கள் பாடும் தர்மசங்கடம்! மழை இல்லாமல் தர்மசங்கடம்!

கு. தாத்தா: முடிந்த கதையைப் பார்த்தம்! இனி நடக்கும் கதையைப் பார்ப்பம்!

( இவ்வேளை படுத்திருந்த பிள்ளை எழுந்திருந்து அழுகின்றது. அழுதெகாண்டிக்கும் பிள்ளையிடம் தாய் வந்து )

**தாய் (பாடல்)** என் கண்ணே! கண்மணியே!

என் அழுவான்?! ஏன் அழுவான்?!

**பிள். (பாடல்)** என் செய்வேன் பசிக்குதம்மா!

என்தாயே பசிக்குதம்மா!

( தாய் பாலெடுக்கச் சென்று, அங்கு பால் இல்லாததைக் கண்டு )

**தாய் (பாடல்)** ஆரிந்தகி கொடுமை செய்தார்! — அடப்பாவி!

ஆரிந்கக் கொடுமை செய்தார்!

ஊரெல்லாம் அவைந்து நான்

அரைப் பேணி பால் வாங்கிச்

சீராளன் பிள்ளை பருக...!...

ஆறவைத்துப் பேண்ணே!

ஆரெடுத்துக் குடித்தாரோ?

ஆரவிலார் இந்தக் கொடுமை!

மரநாயோ? ஒநாயோ?

மனச்சாட்சி இல்லாத

மரக்கட்டிடப் பெருச்சானி!

மாபாவி! கொடும்பாவி!

ஆரிந்தக் கொடுமை செய்தார்! — அடப்பாவி

ஆரிந்தக் கொடுமை செய்தார்?!

**எவி:** அம்மா! தாயே! பிள்ளைக்கு வைத்த பாலை

எடுத்த மாபாவி கொடும்பாவி நான்தானம்மா!

**தாய்:** சின்னப் பாலனுக்கு வைச்ச பாலை, ஏனம்மா எடுத்தாய்?!

**எவி:** என் பிள்ளை பசியால் அழுகான்....

**குட்டி:** அம்மா! தாயே! நான் “பசி” எண்டு கத்த...

**எவி:** “பிள்ளைக்கு வைத்த பால் மகனே! வேண்டாம்...”

**குட்டி:** “அம்மா! பசியால் சாகப்போறன்...”

**எவி:** ...எண்டு என் குட்டி குளறினான்! வேறு வழி இல்லாமல் பாலை எடுத்துக் கொடுத்தன் தாயே!

**பிள்ளை:** அம்மா! பசிக்குது!

**தாய்:** பொறு மகனே! உன்னைப்போல ஒரு குட்டி

எவிக்குஞ்சனார் பசியாலை உன்ற பாலைக் குடிச்சிட்டார்.

குட்டி: அம்மா! வாருங்கோ! குட்டிக் கண்ணன் பாவம்!  
பால் வாங்கி வருவம்!

ரமணன்: வாங்கோ! நாங்களும் போவம் பால் வாங்கிவர!

ரவி: வாருங்கோ! ஆடம்மாவைத் தேடிப்போவம்!  
பால் கொஞ்சம் கேட்டுப் பாப்பம்!

எலி: ஒடி வருங்கோ! ஒடிப் போவம்!

( ஒட வேண்டியவர் அனைவரும் வட்டமாக, பாடிப்பாடி ஒடுகின்றனர் )

ராஜா (பாடல்) ஒடி ஒடிப் போவமே!

ஊர் முழுக்கப் போவமே!

ரங்கண் (பாடல்) பாடிப் பாடி போவமே!

பால் வாங்கப் போவோமே!

ரமணன்: அந்தா! ஆடம்மா நிக்கிறா!

அனைவரும்: எங்கை? எங்கை?

ரமணன்: அந்தா!

அனைவரும்: ஓமோம்!

எலி: ஆடக்கா! ஆடக்கா!

ஆடு: என்ன வேணும் எலித் தங்கச்சிக்கி?!

குட்டி: பசியால் வாடுற பிள்ளைக்குப் பால் கொஞ்சம் தநுவீங்களோ?

ஆடு: பாலோ? நான் குளை திண்டு கண காலம்! புல் கண்டு ஒரு வளுஷம்!

ரவி: ஆடம்மா! புல் தந்தால் பால் தருவீங்களோ?

ஆடு: புல்லோ, குளையோ, எது தந்தாலும் சாப்பிட உப் பால் தருவன்!

ராஜா: வயல் பாட்டா! வயல் பாட்டா!

வயல்பாட்டா ரங்கன்:

வ. பாட்டா: என்ன ராசா? என்ன வேணும்?  
புல் கொஞ்சம் தருவியளோ?!  
புல்லோ?

ரமணன்: ஓம்! வயல் தாத்தா! புல் சாப்பிட்டால் ஆடம்மா பால் தருவா!

வ. பாட்டா: மகனே புல்லை நான் கண்டு ஆண்டொண்டாகுது!

ரவி: ஏன் தாத்தா! புல் ஒரு இடமும் இல்லையோ?

வ. பாட்டா: இல்லை ராசா! மழை இல்லை! நிலத்திலை சரமில்லை! சரமில்லாமல் புல் இல்லை! மரஞ்செடி இல்லை! குளை இல்லை!

- எவி: ஜேயோ! பாலம் குழந்தை பரவில்லாமல் தலிக்குமே அம்மா! எங்கை எண்டாலும் குளை கொஞ்சம் தேடி ஆடம்மாவுக்குக் குடுத்துப் பால் வேண்ட வேணும்.
- ராஜா: வாருங்கோ! குளத்தாத்தாவிட்டைக் கேட்டுப் பாப்பம்!
- அனைவரும்: ஓமோம்! கேட்டுப் பாப்பம்!
- ரங்கன்: குளத்திலை தண்ணி இருக்கும்!
- ரமணன்: குளக்காயிலை பல் விருக்கும்!
- எவி: குளத்தங்கரைத் தாத்தா!
- குட்டி: குளத்தாத்தா!
- கு. தாத்தா: என்ன வேணும் உங்களுக்கு?
- ரவி: புல் வேணும் தாத்தா!
- ராஜா: குளத்தங்கரையிலை புல்விருக்குமே?
- ரங்கன்: குளத்திலை தண்ணியிருக்குமே!
- கு. தாத்தா: குளத்தங்கரையிலை புல்லுமில்லை! குளத்திலை தண்ணியில்லை!
- ரமணன்: ஏன் தாத்தா?
- கு. தாத்தா: குளக்கட்டெல்லாம் உடைஞ்சசாலை குளத்திலை மழைந்து தேங்க வழியுமில்லை!
- குட்டி: குளக்கட்டு ஏன் உடைஞ்சது தாத்தா??
- கு. தா. (பாடல்) சகடை என்ற அரக்கன் ஒருவன்  
செட்டை ரெண்டு கட்டியே!  
முகடு முட்டக் குண்டு சமந்து  
மேகம் தண்ணில் பறந்துமே!  
தகட தித்தோம் தோம் தோம் என்று  
குண்டு மாரி பொழிந்தனன்!  
சகடை செய்த வினையால் எங்கள்  
குளத்தங் கட்டுத் தகர்ந்ததே!
- வ. பாட்டா: பாத்திங்களே! “சகடை” செய்த வேலையாலை சர்ப்பாட்டுப் பஞ்சம் வந்திட்டுதே!
- ரவி: தண்ணீரைத் தேக்கி வைக்கிற அணைக்கட்டை உடைச்சால் பஞ்சம்தானே வரும்!
- ரங்கன்: இதுகளைப் பேசி என்ன பயன்?! ஆகவேண்டிய தைப் பாப்பம்!

கு தாத்தா: புல்லு, குழை, யயிர், பச்சை, செடி, கொடி வேணுமெண்டால் முதல்ல எல்லோரும் சேர்ந்து குளக்கட்டைத் திரும்பக் கட்டுவம்!

ரமணன்; அதுக்கு நாங்கள் என்ன செய்யவேணும்?

கு. தாத்தா; மலை மாமாவிட்டைப் போய் கல்லு வேண்டி வாருங்கோ!

ரவி; வாருங்கோ! மலைமாமாவிட்டை போவம்!

அனைவரும்: ஒமோம்! போவம்! போவம்!!

**ராஜா (பாடல்)** மலை மாமா! நல்ல மலை மாமா!  
அலைக்களிந்து வருகின்றோம்!

**ம. மா.(பாடல்)** மருமக்காள்! எந்தன் மருமக்காள்!  
பெருங்கவலை ஏன் கொண்டார்?

**ரங். (பாடல்)** குளக்கட்டைக் கட்ட வேணுக்!  
குளங்கட்டைக் கல்லு வேணும்!

**ம. மா.(பாடல்)** கல் தருவேன்! கல் தருவேன்!  
சொல்வழி நீர் கேட்கவேண்டும்!

**ரம. (பாடல்)** சொல்லுங்கள்! மலை மாமா!  
நல்வழி நாம் நடந்திடுவோம்!

மலை மாமா: பிள்ளையனே! அந்தா! மலையைப் பாருங்கோ!

குட்டி: இந்த மலை ஏன் மொட்டந்தலை போலை வழுக்கையாக் கிடக்குது?!

மலை மாமா: செரிய மனுசர் செய்த பெருங்கொடுமை யாலைதான்!

எவி; என்ன கொடுமை? மலைமாமா!

மலை மாமா: விறகுக்கு, வீட்டுக்கு, கட்டிலுக்கு, வாங்குக்கு, மேசைக்கு, சுதிரைக்கு, தேருக்கு, வாகனத்திற்கு வண்டிலுக்கு, சகடைக்கு, எண்டு மரத்தை எல்லாம் தறித்தார்கள்!!

ரவி: இவை எல்லாம் தேவைதானேன் மனிதருக்கு?

மலை மாமா: தேவைதான்! அளவோடு தேவைதான்!

ராஜா: இனிமேலும் தேவை வரப்போகுதே!

மலை மாமா: அப்பிடிச் சொல்லு ராசா!

வ. தாத்தா: மனிசர் இருக்கும் வரை மரங்கள் தேவைப்படும்!

கு. தாத்தா: மழை பெற்ற மரங்கள் தேவை! மண் செழிக்க மரங்கள் தேவை!

மலை மாமா: ஆனபடியால் தான் அளவா(ய) மரங்களைத் தறிக்க வேணும்!

வ. பாட்டா: ஒரு மரம் தறித்தால் ஒரு மரம் நடவேணும்!

கு. தாத்தா: வெட்ட வெளியள்ளை மரங்களை நடவேணும்!  
மலை மாமா: மலையிலும் சரிவிலும் மரம் நடவேணும்!  
ரங்கன்: அப்பிடியே செய்வம்! வீட்டுவளவிலும் மரங்கள்...  
ரமணன்: நோட்டுக் கரையிலும் மரங்கள்! நடுவெ!  
மலை மாமா: செய்வியளோ?  
அனைவரும்: செய்வம் மாமா! செய்வெ!! ந்ச்சய செய்வெ!!  
மலை மாமா: அச்சாப் பிள்ளையன்! வேண்டியமட்டும் கல்வெ  
உங்கோ! குளக்கட்டைக் கட்டுங்கோ! நீரைத்  
தேக்குங்கோ!  
எவி: பிள்ளை பாலுக்கு அழத் தேவை வராது!  
குட்டி: பிள்ளையாருக்கும் மோதகங் கிடைக்கும்!  
கு. தாத்தா: முஷிக வாகனத்தாருக்கும் அதில் பங்கு கிடைக்கும்  
எவி: கிடைக்கும்! கிடைக்கும்!  
குட்டி: வாருங்கோ எல்லாரும் கல் சுமப்பம்!  
அனைவரும்: வாருங்கோ! வாருங்கோ!!  
தாய்: பாலுக்கமுத என் பிள்ளையின் அழுகை எல்லார்  
தலையையும் நெரிக்கிறது!  
ரவி: தலையிலை கல்லைக் காவுங்கோ!  
ராஜா (பாடல்) காவுங்கள்! காவுங்கள்! கல்லைத் தலைமேல்!  
குளக்கட்டைக் கட்டுவோம்! காவுங்கள்  
— கல்லை!

ரங் (பாடல்) கூவுங்கள்! கூவுங்கள்! ஊரவரைக் கூட்ட!

ரம (பாடல்) குளக்கட்டைக் கட்டுவோம் ஊரவரைக்  
— குட்டி!  
சோகங்கள் யாவுமே பறந்தோடிப் போக!  
சோக்கள் மரங்களை நட்டுநாம்  
— வளர்ப்போம்!

ரவி (பாடல்) தாகங்கள் தீர்த்திடும் தண்ணீரைத் தேக்கி  
தாவரம் வளரவே தண்ணீரை வார்ப்போம்

(இவர்களது உற்சாகத்தில் கலந்துகொள்ளும் மலை மாமா, குளத்  
தங்கரைத்தாத்தா வயல்பாட்டா ஆகியோரும் ஆடுப்பாடுகின்றனர்)  
ம. மா. (பாடல்) வானமது பொய்யாது மழை பெய்தத்தமிபி!  
வகையாக மரஞ்செடிகள் நடவேண்டும் தமிபி;  
வ. பா. (பாடல்) மானமுடன் நாங்களிங்கு வாழுவே மகனே!  
மழைபெய்ய மரஞ்செடிகள் நாட்டுவோம்  
— மகனே!

— திரை —

# கேஞ் விழ்சீ பேச வேண்டும்

✿ கல்வயல் வே. குமாரசாமி

இனசனம் எனபதெல்லாம் என்னவோ புலுடா டோல  
மனசுக்குப் படுகுதிப்போ!

தினம் பணம் புரண்டபோது தேழிவந்து  
என்னைக்கண்டு கணம் பண்ணி, புழுகி  
அன்பாய்க் கதைத்தவர்  
எங்கே இப்போ?

என்னுக்குள் இருந்துகொள்ளும் எத்தனைபேரை  
உம்முன்

சென்று வாருங்கள் என்று சொல்லி  
நான் வழியனுப்ப  
என்றுநீர் அவர்களோடும் இரண்டறக் கலந்து  
பேசி நின்றிடத் தக்கவாறு அவர்களை  
நிறுத்தக் கூடும்

அவர்களை

உங்களோடும் அளவளா வென்று சொல்லி  
இவன் விடமுன்னர்

உம்மை விட்டு நான் விடை பெற்றேனேல்;  
தவம் பல நோற்றுப் பெற்ற

என்தனி மனிதர்கூட இவனோடும் சேர்ந்து  
உங்கள் பால்

இறுதியாய் விலகிக் கொள்வர்

அதன்விளைவெண்ணி இப்போ தஞ்சின்றேன்  
வேறில்லை

சதந்திரமாக உம்மோடு

அவர்களை விடுவேணானால்

இதந்தர நிரந்தரத்தோடு இடத்தினைத்தேழிக் கெரளவர்  
மதம் பிடிச்சலவான் ஏன்? உம்;

மனம் விட்டுப் பேசுங்கோவன்



# கந்துபு விலை க்ராவி பண்ணிய விலை இந் பாடம்

\* ஸ்வப்னர்

இது வரை  
கற்பின் மேன்கை பற்றிக் கற்றோம்  
இனிக்  
கற்புக்கரசியரிடம் சிறிது கேட்போம்

சூரியனை எழாதே என்று மறித்தவளே  
சூரியன் எழாததால் உயிர் தப்பியவர் யார்?  
யமனோடு போராடி உயிரை மீட்டவளே  
மீட்டெடுத்த உயிர் எவருடையது?  
நீதி தவறிய மாநகரைச் சுட்டவளே  
அறுந்து போன மூலை யாருடையது?  
கணவனைப் பிரியாமற் காட்டுக்குப் போனவளே  
தீக்குளித்த பின்னாலும் சந்தேகம் தீர்ந்ததா?  
வாளியை அந்தாததில் விட்டு அவசரமாய் ஓடியவளே  
வாளியில் இருந்த நீர் யாருடைய தேவைக்கு?

சோரம் போன கணவனைத்  
தாசி மனைக்குச் சுமந்து போய்க்  
கற்பின் மசிமையைப் பறை சாற்றும் மாதரே  
உங்கள் கற்பால்  
உங்களுக்கீ பயனில்லாத போது  
எங்களுக்கு எதற்கு?  
உடன்கட்டை ஏற எவனாவது ஆண்பிள்ளை  
ஆயச்சமா என்று கேளுங்கள் —  
அவன் து கற்பைப் பரிட்சிப்போம்



# சினாடு பண்ணதேயெ

இ  
வித்யா

**த**னியுடைமைப் பொருளாதார அமைப்பின் தோற்றுத்தோடு உருவாகிய பெண்ணிடமை முறையை பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திப் பாதுகாக்க உதவி வரும் பொருளாதார கலாச்சார நடைமுறைகளுள் சீதன முறையும் ஒன்று. சமுதாய உழைப்பில் ருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு சொத்துக்களோடு சொத்துக்களைக் கொடுப்பது அமைப்பில் இது பெரு மழக்காகியது. அதிகாரத்தை இழந்த பெண்ணுங்கு புகுந்த இடத்தில் சிறு அந்தஸ்தை கெளர வத்தைப் பெற்றுக்கொடுக்கும் முறையாக இது பரிணமித்தது.

அன்று கோதானம், பூதானம் என்று பல்வேறு தானங்களையும் செய்தவர்கள், அவ் அஃறினைப் பொருட்களோடு ஒன்றாக பெண்களைக்கருதி கன்னிசாதானம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள். இன்றுவரை அவை சடங்குகளாக எம்மிடையே நிலவிருகின்றன. பெண்களை பரிவர்த்தனைப் பொருட்களாகக் கருதும் இத்தகைய நடைமுறைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தது. பெண்களின் பெற்றோர்களுக்கு வெகுமதிகள் கொடுத்து பெண்களை வாங்கும் வழக்கமும் உலகின் பல்வேறு இனக்குமுக்களிடையே நிலவியது போன்றே எம்மிடையே சில பிரிவினரிடம் நிலவி வந்தது. இளைகோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இத்தகைய இருமூகங்களும் வேறு வடிவத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். சீதனத்தோடு கண்ணகிய மனமுடித்த கோவலன் வெகுமதி கொடுத்தே மாத வியைப் பெற்றுக் கொள்கிறான்.

நிலவுடைமையாளர்கள் பொன்னையும், மண்ணையும், பொருளையும் மட்டுமல்ல, அவர்களின் கீழ் இருந்த அடிமை குடிமைகளையும் அன்று சீதனமாகக் கொடுத்தார்கள். இந்த நூற்றாண்

இங்கு தொடர்க்க காலம் வரை இத்தகைய கொடிய முறை இந்த மன்னில் நிலவிவந்ததற்கான சான்றாதாரங்கள் நிறைய உள்ளது.

இச் சீதனமுறை ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த ஆளும் வர்க்கத்தினரால் மட்டுமே பேணப்பட்டு வந்தது. மிகப் பெரும் எண்ணிக்கையைக் கொண்ட உழைக்கும் மக்கள் மத்தியல் இம்முறை பின்பற்றப்படவில்லை. காரணம்; உரிமையற்று அடிமைகளாக இருந்த அவர்களிடம் சொத்துக்கள் இருக்கவில்லை. சந்ததி சந்ததியாக அவர்கள் உழைத்தும், அவர்களுக்கு நிலங்கள் சொந்தமாக இருக்கவில்லை. எங்கோ இருந்த சிதம்பரத்துக்குக் கூட ஏக்கா கணக்காக நிலங்களை எழுதினால்தத் திலவுடமையாளர்கள் இந்த மன்னை உழுது வாழ்வு தந்த உழைப்பாளி மக்களுக்கு அவர்கள் குந்தியிருந்த நிலங்களைக் கூட சொந்தமாகக் கொடுக்கவில்லை. இதனால் சமுகத்தின் அழிமட்டத்தில் வாழ்ந்த மக்களால் அண்மைக் காலம் வரை இச் சீதனமுறை பின்பற்றப்படவில்லை.

இரு இனத்தின் பண்பாடு, கலாச்சாரம் என்பது சாராய்சத்தில் அதன் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்துவருகிறது. இவற்றை நாம் இருவகையாக அடையாளம் காணமுடியும். மனித சமூகம் தன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பெற்ற தனுவங்கள் வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள் — நாகரிகக் கூறுகளை ஒருபுறமாகவும்; பலபேர் உழைப்பில் சிலபேர் வாழும் ஏற்றத் தாழ்வான் சமூக அமைப்பை சிதைந்து போகாமல் பேணிக்காக்க உதவும் பொருளாதார ஒடுக்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய பண்பாட்டு கூறுகளை வேறாகவும் கொள்ளமுடியும். சாதி, சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டு மரபுகள், ஒவ்வொன்றின் பின்னாலும் சமத்துவமற்ற நிலையும். பொருளாதாரக் காரணிகளோடு பின்னிப் பினைந்த ஒடுக்குமுறை வடிவங்களும் தொடர்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம். இவை சாதியம், பெண்ணடிமை, சீதனமுறை என்பவற்றில் மிகவும் கூர்மையாகவே வெளிப்படுகிறது.

இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆளும்வர்க்க கலாச்சார நடைமுறைகளை உயர்வாக எண்ணி விமர்சனம் ஏது மின்றி அதன் ஒடுக்குமுறை அம்சங்களை விவக்கிக் கொள்ளாமல் அப்படியே பின்பற்றி வாழும் ஒருபோக்கு என்றும் இருந்துவருகிறது. இத்தகைய குருட்டுத்தனமான பின்பற்றலுடன் கடிய படிமுறை வளர்ச்சிப்போக்கே பல்வேறு அடிமைத்தனங்களும் எதிர்ப் பின்றி காலம்காலமாக வெருங்றி இருப்பதற்கு காரணமாகிறது.

ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்களே சிறுது வாய்ப்பும் வசதியும் பெற்றபீன் மற்றவர்களை ஒடுக்கும் மனப்பான்மையுடைய வர்களாக மாறுகின்றனர். ஆதூபோள்கே ஒருகாலத்தில் பொருளாதாரக்குறுக்கிடுன்றி சீதன முறையைப்பின்பற்றாமல் தமது திருமணங்களை முடித்த உழைப்பாளிமக்கள் மத்தியதரவர்க்க உணர்வு நிலைக்கு தள்ளப்பட்டதும் சிதுவிலங்க தமக்கு தாமே மாட்டிக் கொண்டு துயர்படுகின்றனர்.

இத்தகைய கலாச்சார ஸ்தியான ஒடுக்குமுறைகள் ஒப்பீட்டானில் நேரடியான ஆயுத பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்கு முறைகளைச்சிட பண்மடங்கு பலம்சூயந்ததாகும். மூன்றாம் உஸ்நடுகளில் குறிப்பாக ஆயியப் பெண்கள் மத்தியில் ஆணாதிக்க, பொருளியல் அடக்குமுறை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நல்லமுறைகளை போன்விலங்காக பூவிலங்காக ஏற்று சுகித்து வாயும் நிலை இன்றும் தொடர்கிறது. மனுநீதிமுதல் ஆண்றை தமிழ் சினிமாவரை இலக்கியங்களும், மதக்கருத்துக்களும்\* சடங்குமுறைகளும் இவர்களுக்கு இலற்றையே தொடர்ந்தும் போதித்து பயிற்றுவத்து வருகின்றன. பாரம்பரியங்கள்\* பழக்கவழுக்கங்கள் என்ற பெயரில் தலியிடமை அமைப்பின் பொருளாதார நலன்களோடு பில் விப் பிளைந்து சிடக்கும் சிதனமுறை போன்ற பலவேறு ஒடுக்குமுறை ஏழங்களை சமுதாயத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு மக்கள் பத்தியில் ஓர் புதியகலாச்சார விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும்.

பெண் ஒடுக்குமுறையின் பலவேறு வடிவங்கள் சிதனமுறை ஒன்றே பெண்களை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றார்களையும், உடன்பிறந்தவர்களையும் ஒரிப்பாக ஆண்களையும் பாதித்து வருகிறது. மனவயதை எட்டியும் மணமாகாதிருக்கும் பெண்களைப்போவே உடன்பிறந்த சகோதரிகளின் சிதனத்துக்காக மணமாகாது உழைக்கும் ஆண்களும் பெரும் சென்னிக்கையில் உள்ளனர். எனவே இதற்கு எதிராக ஏற்படும் விழிப்புணர்வு பெண்ணிடமைமுறையின் ஏனையவடிவங்களுக்கும் எதிரான முழுச் சமூகத்தின் எதிர்ப்பாகவும், சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வாகவும் பரிணமிக்கிறது.

இன்றைய வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுவரும் பொருளாதார கலாச்சார மாற்றங்களோடு இச் சிதனமுறையும் தொற்றுநோய் போல்ப் பரவி முழுச் சமுதாயத்தையுமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளுகிறது. திறந்த பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், ‘பொருளாதாரஅதி’ வாழ்வாம் எமது மக்களில் ஒரு பகுதியினரின் வர்க்க

நிலைமைகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. பின்தங்கிய கிராமங்கள்வரை இறுகிக் கிடந்த வர்க்கத் தட்டுகளை கருத்தியல் ரீதியாகவாவது அடித்து நொருச்சுகின்றன. இதனால் பெரும்பாலான தொழிலாள விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயராவிட எனும், ஒரு கிராமத்து சாதாரண உழைப்பாளிகூட கடன்பட்டா வது தானும் வெளிநாடு சென்றுவந்தால் தத்து வாழ்க்கைநிலை உயர்ந்துவிடும் என்று கருதுகிறான். உழைப்பின்மீது இதுவரை இருந்துவந்த பிடிப்பு தளர்வடைந்து உடலை வழக நாமல் பொருளைச் சேர்க்க எண்ணும் மத்தியதர வர்க்க உணர்வு — சிறுமுக வாளித்துவ மனப்பாங்கு பெரும்பாலானவர்களிடம் வளர்ந்து வருகிறது.

இத்தகைய ஒரு சூழலில் சீதனமுறையை தமது பொருளாதார நிலையை உயர்த்த உதவும் ஏணிப்படியாக இவர்கள் கூத்துகின்றனர். பொருளாதார வளர்க்கி என்பது எப்போழுதும் ஏரவேற்கப் படவேண்டிய ஒன்றே. அதற்கு பெண்களையும், அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும் ஏணிப்படிச்சளாக மிகிக் கும் இச் சீதனமுறை கொடரவேண்டுமா? குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கும், கொள்ளளவாபம் காட்டுவதற்கும், அடுத்தவண் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கும் இதற்கும் வேறுபாடு என்ன? இச் சீதனமுறைக்கு சமூகம் வழங்கும் அங்கோரம் சமூகத்தில் நிலவும் ஏனைய ஊழல்களுக்கும் உற்சாகம் தருவதில்லையா? இது போன்ற கேள்விகள் இன்னு இளம் சந்ததியினர் மத்தியில் பரவாளக எழுதின்றன.

சீதனமுறையால் எமது சமூகத்தில் பொருளாதாரப் பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. முதலாளித்துவப் போட்டிச் சந்தையில் மனிதன் படைத்த பணத்திற்கு மனிதனே விலைபோரும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. அவனால் படைக்கப்பட்ட பணம் அவனையே அளக்கும் அளவுகோலாக இங்கு மாற்றமடைகிறது.

தனது மகளின் குடுமியைப் பிடித்து அங்கோரம் செலுத்தும் மனமகனை தாம் விலைகொடுத்து வாங்கிவிட்டதாக கூறி ஆறு தல் அடைகிறாள் ஒரு தாய். சண்டங்காயைக்கூட சந்தையில் விற்றுப் பணம் பெறுகிறோம். பெண்களை பொன்னோடும் பொருளோடும் சேர்த்தல்லவா கரைசேர்க்க வேண்டியுள்ளது என்று அங்கலாய்க்கிறார் ஒரு தந்தை. திருமணச் சந்தையில் மனிதத்துவத் திற்கு ஏற்படும் மதிப்பிறக்கங்கள் இவை.

இவை போன்ற பல்வேறு சமூகத் தாக்கங்களை விளைவிக்கும் சீதனமுறையை பழகிப்போய்விட்ட ஒரு மரபாக, இறுகிவிட்ட பொருளியல் பரிமாற்ற முறையாக மட்டும் நோக்க முடியாது.

பெண்ணடிமை முறையைத் தொடர்ந்து பேண உதவும் வலுவான பொருளாதாரக் காரணிகளில் ஒன்று என்பதற்காகவே சிதனமுறை ஓழிக்கப்பட வேண்டும்.

மேலாதிக்க சக்திகள் தமது ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளை சாதகமாக்கிக்கொள்வது போலவே பெண் ஒடுக்குமுறைக்கும் அது பயன்படுத்தப்படுகிறது. பெண்பிள்ளைகளைச் சமீக்ஷியாக கருதி கொன்று புதைத்தக சம்காயை இன்று கருச்சோதனைமூலம் பெண்சிசுக்களை கருவிலேயே அழித்துவருகிறது. ஆன், பெண் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் இக் கொடிய நிலை சிதனமுறை பேணப் படுவதால் மேலும் வளர்ச்சியடைய உதவுவதாகவே அமையும்.

சிதனமுறையைப் பேண விரும்பவோர் ஒரு புதிய கடும்பத்தின் பொருளாகுா அடிக்களமாக பெற்றோரால் விரும்பி அளிக்கப்படும் அன்பளிப்பாக இதனைக் கொள்ள முனைகின்றனர். இது பகுகிப் பொற்றோராக இணைந்து அந்த அடிக்களத்தை இரவைதை விடக்கு. பெண்ணின் பெற்றோர்கள் மட்டுமே இதனைச் செய்ய வேண்டும் என்பது ஆணாகிக்க சமூகத்தின் அப்பட்ட மான ஒரு நடைமுறையாகும்.

விள்ளைகளின் நல்வாழ்விற்கு சிதனம் என்பது நடைமுறையில் வொய்க்கூற்றாகவே உள்ளது. உழைப்பாளி, உத்தியோகத்தார், ஸர்த்தகர் என்ற வேறுபாடுகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கமான விளைப்பட்டியல் விவரிதிலும் உண்டு. கோ ஈடும்பத்தைச் சேர்ந்த விள்ளைகளுக்கு இல் ஏற்ற இரக்கத்திற்கேற்ப சிதனம் வழங்கும் வாழ்மையும் எர்மிடர் இருக்குவருகிறது. இங்கு “உள்ளவன் எவனோ அவனுக்க மேலும் கொடுக்கப்படும்”, இல்லாதவன் எவனோ அவனி டம் உள்ளதும் எடுக்கப்படும்” என்ற கூற்றைப்போல, வசதி பெற்றவர் போலும் வசக்கியுடன் வாழுவோ இசனால் வழி செய்யப்படுகிறது. பிள்ளைகளின் நல்வாழ்வு என்பதை விட போலி அந்தஸ்கையும் கெளரவக்கையும் வளர்த்துக்கொள்ளவே சீச் சிதனமுறை பயன்படுகிறது. உயரிய மனிகப் பண்புகளுக்கு மகிப்பளித்து அவைகளை வளர்ப்பகற்கப் பகிலாக போவதித்துமான பணவழிபாட்டு மறையவையே இது மேன்மேலும் ஊக்கிவிக்கிறது.

படித்தவர்களிடையே, கறிப்பாக பயத்த பெண்கள் மத்தியிலேயே பெற பழமைவாகக் கருத்துகளுக்கெரிரான உணர்வகள் இன்றும் அகிகம் எழவில்லை. பயத்து கொழில் பார்க்கும் பெண்களிடமிருந்தும் சிதனக்கை அகிகம் ஒதிர்பார்க்கும் நிலையும் எமது சமூகக்கில் உண்டு. எனவே சிதனமுறைக்கெரிரான பெண்கள் இயக்கார் முன்னெடுக்கப்படாமல் வெறும் கல்வியும், பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் இதனை ஓழித்துவிடாது.

பெண்கள் மேலும் விழிப்படையவேண்டும் என்பது உண்மையே. அனால் பெண் ஒடுக்குமுறையைப் பேணும் ஆணாதிக்கூக்க கலாச் சார் நடைமுறைகளை இறுக்கி பற்றிக்கொண்டே பெண்கள் விழிப் படையவில்லை என்பது சரியாகுமா? விழிப்படைந்த ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான விதிகளைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தவும், தம்மை அர்ப்பணிக்கவும் முன்வந்தமை பெண் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பெரும் ஏழுச்சியும் அல்லவா?

சமுதாயத்தில் ஊறிக்கிடக்குங் பழையக் கருத்துகளும் பிடிப் புக்குங் இயல்பாகவே ஆட்டங்காணும் நீண்ட போர்க்காலச் சூழலில் ஏற்படாத இச் சமுதாய விழிப்புணர்ச்சி சமாதான காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டா?

பெண் விடுதலைப்பற்றி அதிகிவிரவாகக் கருத்துக்களைக் கொண்டவர்கள் தனிமனிதவாத நிலைப்பாட்டிலிருந்து நோக்கி குடும்பம் எனும் சிறைக்குள் செல்ல நடத்தும் பேரமாக இதனை கருதி சீதனாழிப்பை முதன்மைப்படுத்தாமல் விடுகின்றனர். பல்வேறுபட்ட கலாச்சார லிலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஆசியப் பெண்களைப் பொறுத்தவரை சீதனமுறைக்கெதிரான உணர்வை வலுப்படுத்துவதன் மூலம் பெண்களின் விடுதலையை மேலும் முன்னெடுக்க முடியும்.

சீதனமுறை சமூகத்தில் ஊறிப் பழகிவிட்ட ஒரு நடைமுறை. இதனை ஒழிக்கமுடியாது. “மன மாற்றம்” “பொருளாதார வளர்ச்சி” “சமுதாய மாற்றம்” இவைகளின் பின்தான் இது சாத்தியமாகும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் எமது சமூகத்தில் நிலவிவருகின்றன.

எமது சமுதாயம் ஒருமகப்பட்ட நிலையில் இன்று இல்லை. பல்வேறு வர்க்கங்கள், வாழ்க்கை நிலைகள், சிந்கனைகள், தேவைகள் இனைந்த ஒன்றாகவே உள்ளது. இவர்களிடையேயும் ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுவர்களும் உள்ளனர். எந்த ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் ஒடுக்கமுறைக்கு உட்படுவர்களும் அந்த ஒடுக்கமுறையிலிருந்து விடுபவைதை வாழ்க்கையின் தேவையாக வரித்துக்கொண்டவர்களுமே முன்னணியில் நிற்பார். பெண் ஒடுக்கமுறைக்கு எதிரான போராட்டத்திலும் இதுவே உண்மையாகும். இவர்களிடம்தான் சீதனமுறை ஒழிக்கப்பட வேண்டுமா? இல்லையா என்பதை நாம் கேட்கவேண்டும்.

சீதனமுறையைப் பேண விரைம்புபவர்களும், அதனால் பாதிப் படையாதவர்களும் சமூகத்தின் மனமாற்றத்தைப் பற்றியே உரக்கப் பேசுவர். இவர்கள் கறுவதுபோல தானாகவோ, அல்லது

பிரச்சரரத்தால் மட்டுமோ மனமாற்றம் எறிபடுவதில்லை. போராட்டத்துக்கூடாகவே பெரும்பாலான மக்களின் மனங்கள் மாற்றமடைவதை வரலாற்று அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன:

அனைவருக்கும் சுதந்திரமும், சுபீட்சமும், நல்வாழ்வும் சுரவல்ல ஓர் அடிப்படைச் சமுதாய மாற்றத்திற்கான போராட்டமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அத்கைய மாற்றத்திற்கான போராட்டம் சடுதியாக ஏற்படுவதில்லை. இன்று நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டமும் அதனை நோக்கிய நகர்வாகவே இருந்து வருகிறது. அத்கைய போராட்டத்திற்கும் சரிபாதிக் தொகையான பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கெதிரான விழிப்பணர்வு முன்னிபந்தனையாகிறது.

சிதனமுறை என்பது தனியுடமை அமைப்புக்கு உட்பட்ட ஒரு சொக்கத்துப் பரிமாற்றமே. இதனை ஒழிப்பதற்கு தனியுடமை ஒழிக்கப்படுமிக்காரர் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தால் இசனைப் பூரணமாக ஒழிக்கப்படும்யாவிட்டாலும் அதன் பாதகமான அம்சங்களை இல்லாமல் செய்ய முடியும்.

சரண்டன், கைவலஞ்சம், கறுப்புச் சந்தை, கொடுவட்டி, கொள்ளலைப்படம். கொளை, களவு, பாலியல் வன்முறை இவற்றையெல்லாம் சட்டத்தால் மற்றாக ஒழிக்குவிட முடியாது என்பது உண்மை. அகற்காக சட்டங்கள் இயற்றப்படாதிருந்தால் எமது சமூகத்தின் இன்றைய நிலை என்னவாக இருக்கும்? அதுபோல பெண் ஒடுக்கமுறையைப் பேண உதவும் சிதனமுறையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

சட்டம் என்பது அதனை பீறவோருக்கு எதிரான தண்டனையைத் தீர்மானிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஜவஹரான் தடத்தக்கூக்கு எதிரான், அல்லது உரிமையை உறுதிப்படுத்தும் வலுவான பிரச்சாரமாகவும் அமைகிறது. அது ஏற்று நடப்பவர்களுக்கு ஒழுக்கத்தைப் பேண உதவும் ஊக்கியாகவும், மீற மயல்வோருக்கு சுவறுகளைச் சுட்டிக்காட்டும் மன உறுத்தலாகவும் அமைகிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற கட்டங்கள் தோல்வியடைந்ததை உதாரணமாகக்கொண்டு சட்டத்தின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இதற்கு அறுபகுகளின் நடுப்பகுதிகளில் இங்கு நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்கப் போராட்டத்தின் அனுபங்கள் உதவிகரமானதாகும். 1957ல் இயற்யப்பட்ட தீண்டாமைக்கு எதிரான தடத்சசட்டம் இயற்றப்பட்டபோது சமூகத்தில் எந்தவித மாறுதலையும் ஏற்படுத்தாத போதும் 1966க்குப் பின்னர் நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டத்தில்

அதன் நியாயத்தன்மையை சட்டரீதியாக உறுதிப் படுத்தியதில் அச்சட்டம் உதவியாக அமைந்தது.

அதுபோன்றே சீதனமுறையை வலுப்பத்திவரும் தேசவழுமைச் சட்டத்தையே சாதி ஒடுக்குமுறையை நியாயப் படுத்தியவாகள் அன்று சுமக்குச் சாதகமாக முன்வைத் தனர். எனவே சீதனமுறைக் கெளிரான சட்டம் இயற்றப்படுவதுடன் அதனை அழுள் நடத்துவதற்கான பெண்கள் இயக்கங்கள் நாடு முழுவதும் உறுதியாக முன்னெடுக்கப் படவேண்டும்.

தேசவழுமை என்ற பெயரில் காலனித்துவவாதிகள் தமது காங்களை நீந்த மண்ணில் இருக்கப் படுகிற இயற்றிய சட்டங்களை சாட்டாக வைத்து எமது வாழ்வை மேலும் சுகமயாக்க முடியாது. பெண் அடிமைமுறையையும் ஆண் பெண் சமக்குவாரின்மையையும் சாதி, சமய வழக்காறாக்களையும் பேணும் தேசவழுமைச் சட்டத்தின் தவறான பகுதிகள் விலக்கப்பட வேண்டும்.

பெற்றோரின் சொக்காக்கள் பீள்ளூரை அனைவாக்கம் சமமாகப் பகிர்ந்தனிக்கப்படுவரோது அங்கு ஏற்றத் தாழ்வுகள் ஸிலா இடமிழுக்காது. பெற்றோரிடமிருந்து இந்காரக்கூடும் பங்க கிடைப்பகால் இல்லறத்தில் இணையும்போது ஏற்படும் உறவு. பொருளாதார உறவாக இல்லாமல் அன்பாம், பண்பாம், அறிவாம் அகற்றக அடிப்படையாக அமையும் வாய்ப்பு எப்படிதிட்க பெண் ஒரிக்க முறைக்கெளிராக சட்டக்கால் பாகாதாப்பு அளிக்கப்பட்டாலும் அணும். பெண்ணும் மணவாழ்க்கையில் சமக்குவாமாக இணையும் இப் புதிய கலாச்சார வாழ்வை சட்டக்கால் கொண்டிவார முடியாது. இத்தகைய வாழ்வை சட்டத்தை சூகண்யாகக்கொண்டு கூத்து மாற்றத்தை ஏற்படுத்த பத்திரிகைகள். வாளனாளிகள் போன்ற பிரச்சார சாதனங்களின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய கிருமணங்களைச் செய்பவர்களை சமகம் வாழ்க்கி வாலோற்பகுடன். வார்களது நல்வாழ்விற்கான அடிப்படைத் தேவைகளிலும் அடாச மிகுந்த கவனம் செலுக்க வேண்டும்.

மாற்றப்பட முடியாதவை என்று எமது சமூகம் காங்கிய பல வேறு நடைமுறைகள் எமது காங்கிரஸ் முன்னரால் மாற்றமடைக்குள்ளன. பெண்கள் காம் விழிப்புணர்வை மேலும் வளர்ப்பது உண். மாணிடநேயம் கொண்ட ஒரு புதிய சாமகாய மாறுக்கலை விரும்புகின்ற கல்வியாளர்கள், கலை இலக்கியத் துறையினர் அனைவாகம் இச் சீதனமுறையை ஒழிப்பகில் காணை நின்றால் மக்களின் ஒச்சாமப்படுவன் பெண் ஒரிக்குமுறையின் பொருளியல் வடிவங்களில் ஒன்றான சீதனத்தை இல்லாமல் ஒழிக்கமுடியும். ★

# பேரியல் முடித்தில்

மரபசான்

[உலகின் மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராகப் பேசற்றப்படும் மாபசான் இறந்து நூறு ஆண்டுகள் (1850—1892) ஆகின்றன. பீரஞ்சு மத்தியதர மக்களின் வாழ்க்கையையும், போரிட்போது ஜேர்மனியப் படைகளால் பீரஞ்சு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் இவரது படைப்புகள் வெளிப் படுத்தின. அந்தியப் படைகளின் மனிதாபிமானமற்ற குரூர்க் செயல்களைக் கருவாகக் கொண்ட இச் சிறுகதை அகிலனின் மொழி பெயர்ப்பில் வெளியான “மாபசானின் சிறுகதைகள்” என்ற தொகுப்பிலிருந்து பிரசரமாகிறது]

**போ**ர்களத்தில் நடக்க வில்லை இது: போர் நடந்த சமயம் எங்கள் கிராமத்தில் நடந்த கதை:

பிரான்ஸை ஜேர்மனியர்கள் படையெடுத்து வந்தபோது. நான் பிரஞ்சுக்கி கிராமம் ஓன்றில் வசித்துவந்தேன். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரி ஒரு பைத் தியம். அவனுக்கு இருபத்தெந்து வயதானபோது, ஒரு மாத காலத்தில் மூன்று பேர்திர்ச்சிகள் கோந்தாற்போல் அவளை நிலை குலைய வைத்தன. தன்னுடைய

அன்றக் கணவன், அருமைக் குழந்தை, தகப்பனார் இவர் களை ஒருவர் பின் ஒருவராய் தொடர்ந்து பறிகொடுத்தான். அதனாலேற்பட்ட பைத்தியம் பின்பு தீரவேயில்லை. அதற்கு முன்பு அவள் நன்றாகத்தான் இருந்தாள்.

பைத்தியம் என்றால் யாருக் கும் அவளால் தொல்லை கிடையாது. எந்த நேரமும் படுக்கையில் ஆடாமல் அசையாமல் படுத்திருப்பாள். கணகள்தான் அசையும்; காற்றுத்தான் சாப்பாடு.

ஆரம்பத்தில் உறவினர்கள் சிவர்களாத்தியம் செய்யப் பார்த்தார்கள். பலனில்லை. படுக்கையை விட்டு அவளை மெல்லத் தூக்கமயற்சித்தால்க் கூட அவள் பொறுக்கமாட்டாள். தனினைக் கொல்ல வருவதுபோல் கூச்சிலிட்டு ஊர் கூட்டுவாள். அவள் வம்புக்கு யாரும் போகாதவரையார் வம்புகிணம் அவள் போன்கில்லை தனினைத் தொந்தரவு படுத்துவதாக நினைத்தால் பயங்கரமான கூச்சலிடுவதோடு சரி.

எப்போதும் ஒரே படுக்கை, சுத்தப்படுத்துவதற்கும், குளிப்பாட்டுவதற்கும், மாற்றுவதற்குக்கு கூட்டுவதற்கும், படுக்கை விரிப்பை மாற்றுவதற்கும் மட்டிலுமே கட்டாயத்தின் பேரில் அவளை எழுப்பி கூடுக்க வைத்தார்கள்.

அவள் கொஞ்சம் பணக்காரி. ஆகவே நம்பிக்கை நிறைந்த வேலைக்காரி ஒருத்தியிடம் பெருப்பை ஏப்பித்துவிட்டு உரவினர்கள் விலகிக்கொண்டனர். வேலைக்காரர்க் கிழவி தங்கமானவள். கைக்குழந்தைக்கு கட்டாயத்தின் பேரில் பாலூட்டுவது போல், மிகவும் சிரமப்பட்டு ஏதாவது அகாரத்தை அவளுக்கு கரைத்துக் கொடுப்பாள்.

சாவின் கொடுமையால் கலங்கியபோன அந்த வேதனை நிறைந்த மனத்தில் என்னதான் நடந்துகொண்டிராந்ததோ? யாருக்கும் எதுவும் தெரியாது. ஒன்றையும் அவள் வாய்விட்டுச் சொல்ல

வில்லை. செத்துப்போனவர்களைப்பற்றி அவள் நினைத்துக் கொண்டிருந்தாளா? - அல்லது நடந்தது ஒன்றுமே தெரியாத படி. அந்த மூளை குழம்பிப் போயிருந்ததா? அல்லது தன்னீர்த் தேக்கத்தின் பயங்கர ஆழம்போல் அந்த நினைவுகள் அவளிடம் ஆழம் பதிந்து விடனவா?

பதினெந்து வருஷங்கள் அவள் இப்படியே படுக்கையில் கிடந்தாள்.

பாழாய்ப்போன போர்முட்டகு. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஜூர்மனியர்கள் எங்கள் கிராமத்தில் நுழைந்தார்கள். நேர்றைப்போல் அங்க் நிகழ்ச்சிகள் நினைவிக்கு வருகின்றன. ஊருக்குள் குளிர் தாங்க முடியவில்லை; கை, கால்களை அசைக்க முடியாகபடி இழுத்துப் போர்த்துக்கொண்ட நான் சன்ன வருகில் நாற்காலியில் முடங்கிக் கிடந்தேன். வாசலில் மிகியடிகளின் கனமான ஒசை கேட்டது — பார்த்தேன். எகிரிப்படைகள் இயந்திரங்களைப் போல் நடந்து சென்றன.

திட்டென்று ஓரிடத்தில் நிறுத்தி, அவர்களை பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு விடுக்கும் அனுப்பினார்கள். என்பங்கிற்குப் பதினேழு பேர். என்பக்கத்து விட்டுப் பைத்தியக்காரிக்குப் பண்ணிரண்டு பேர். இவர்களுக்கு உணவு முதலிய எல்லாத் தேவைகளையும் கொடுத்து நாங்கள் அவர்களது மனங்

கோண்டபடி பார்த்துக்கொள்ள வேண்டும்! அடுத்த வீட்டுக்கு வந்தவர்களில் ஒரு மேஜரும் இருந்தான். மனிதத் தன்மையற்ற மிகுகம் அது.

ஆரம்பத்தில் சில நாட்கள் எல்லாம் சரியாகப் போய்விட்டன. வீட்டுக்காரிக்கு உடல் நல மில்லாமல் படுக்கையில் கிடகிகிறான் என்பதை வேலைக்காரி அந்த மேஜரிடம் சொன்னாள். அதை அவன் சட்டை செய்ய வில்லை. உடையவள் இல்லாமலேயே அவர்களுக்கு அங்கே ராஜ உபசாரம் நடந்தது.

ஆனால் மேஜரிக்கு என்ன மோ, வீட்டுச் சொந்தக்காரி நேரில் வந்கு தங்களைக் கவனிக்காதது, கிழரென்று உறுத்தத் தொடர்ச்சியது; வேலைக்காரியை அதட்டினான்.

“பதினைந்து வருஷமாய்ப் படுக்கையில் கிடக்கிறாளா? என்ன கதை இது! இதை எல்லாம் நம்பழியாது; ஏன், எங்கள் எதிரில் வரக்கூடுதோ? என்களிடம் பேசக்கூடாதோ? எங்களைப் பார்க்கக்கூடாதோ? அவனுடைய மரியாதை குறைந்து விடுமோ? திமிர் பிடித்தவள்!”

அவளை உடனே பார்த்தான் வேண்டுமென்று உறுமினான் மேஜர். வேலைக்காரி பைத்தியம் பாடுத்திருந்த மாடியறைக்கு அவனை அழைத்து சென்றாள்.

“இதோ பார். உன்னை நாங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும், படுக்கையை விட்டு எழுந்து உடனே கீழே இறங்கி வா.”

அவள்தான் எதற்கும் வாய் திறந்தே பதில் பேசவதில்லையே. விழிகளைத் திடுப்பி அவனை புரிந்து கொள்ளாமல் பார்த்தாள்.

“இநீந் மாதிரிக் கர்வத்தை அலட்சியத்தையும் என்னால் பெரிறுக்க முடியாது. நீயாகப் படி இறங்கிக் கீழே வருகிறாயா? அல்லது உன்னை வரப்பண்ண வேண்டுமா?”

அவள் அவன் பேச்சை காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஆடாமல் அசையாமல் அவனை வெறித் துப் பார்த்தாள். அவனுக்கோ ஆத்திரம் பற்றிக் கொண்டது.

“நாளைக்கு நீயாக இறங்கி வராமல் இரு. அப்பறம்...” பேச்சை முடிகிகாமல் அவன் போய்விட்டான்.

பதற்றமடைந்த வேலைக்காரி மறுநாள் அவளுக்கு உடை மாற்றுவதற்கு முயற்சி செய்தாள்; குழப்பம்; தன் பலமெல்லாம் சேர்த்துப் பைத்தியம் வேலைக்காரியைப் பக்கத்தில் அண்டவிடாமல் செய்தது. சத்

தத்தைக் கேட்டு மேஜர் மாடிய றைக்குள் ஓடி நுழைந்தான். பணிப்பெண் அவன் காவிகளில் விழுந்து கதறி அழுதாள்.

“ஐயா, கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள். அந்த அம்மாளுக்கு புதிதி சரியில்லை. தயவு செய்து மன்னித்து விடுங்கள். நம்முடைய பேச்சை அது புரிந்துகொள்ள வில்லை”

மேஜர் ஒரு கணம் திகைத் தான். தன்னுடைய போர் வீரர்களை விட்டு அவளைத் தரதர வென்று இழுத்துவரச் சொல்லி யிருக்கலாம். அப்படிச் செய்யா மல் பயங்கரமாய்ச் சிரித்தான். பிறகு ஏதோ ஜூர்மன் மொழி யில் வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

அடிப்பட்டு விழுந்த மனிதனைத் தூக்குவது போல் வீரர்கள் அவளை அப்படியே படுக்கை யோடு தூக்கிக்கொண்டு கீழே வந்தார்கள். அப்போதும் அவர்நிமியாகவே சாணப்பட்டாள். தன்னைப் படுக்கையிலிருந்து எழுப்பித் தொல்லை கொடுக்கா மல் இருந்தால் போதும் என்று அவள் நினைக்கிற மாதிரித் தோன்றியது. தனியே ஒரு வீரன் அவஞ்காக வேலைக்காரி வைத் திருந்க மாற்று டைகளைக் கையில் எடுத்துக்கொண்டான்.

“நீயாக இப்போது உடுத் திக்கொண்டு, உதவியில்லாமல் கொஞ்சம் தனியாக நடந்துவர

முடியுமா இல்லையா என்பதைப் பார்ப்போம்”

பாடை கட்டித் தூக்கிய செல்வது போல் அந்தச் சிறிய ஹரிவலம் வீட்டை விட்டு வெளியே காட்டுப்பக்கம் கிளம் பியது. கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த மலைக்காடு, இரண்டு மணி நோம் கழித்து அந்த வீரர்கள் திரும்பி வந்தார்கள். அதற்குப் பிறகு அந்கப் பைத்தியக் காரியைக் காணவே முழயிலில்லை. அவளை எங்கே கொண்டு போனார்கள்? என்ன செய்தார்கள்? யாருக்கும் தெரியாது.

களிர்கரலம் தொடங்கியது. பகலும் இரவும் உறையளி கொட்டி. வீட்டையும் காட்டையுக் குதன்னுடைய பால்வண்ண நுரையால் மூடி மறைத்தது. காட்டிப் புகரீகளில் வசித்த நொய்கள் எங்கள் வீட்டுக் குதுவருகிலேயே வந்து உள்ளையிடத் தொங்கின.

அடுத்த வீட்டுக்காரியின் நினைவு என்னை வாட்டி எடுத்தது. ஜூர்மன் அதிகாரிசானுக்குப் பலமுறை விண்ணப்பம் செய்து பார்த்தேன். இதற்காக அவர்கள் என்னைச் சுட்டுக் கொல்லா மல் விட்டதே பெரிய அதிசயம்.

வெனிற்காலம் வந்து, ஒரு வளியாகப் போர் வெறியர்கள் போய் ஓழிந்தார்கள். திரும்பி வரச்சொல்லி அவர்களுக்கு உத-

ரவ. அவர்கள் போன பிறகு அடுத்த வீடு பூட்டியே கிடந்தது. வெலைக்காரக் கிழவியும் குளிராலும் அவர்கள் கொடுமையாலும் முன்பே இறந்து போனாள்.

யாருக்கும் அந்தப் பைத்தி யத்தைப்பற்றி அக்கறை இல்லை. நான் மாத்திரம் இடைவிடாது நினைத்தேன். என்னால் அவளை மறக்கவே முடியவில்லை. அவர்கள் அவளை என்ன செய்தார்கள்? கர்ட்டில் விட்டு வந்திருந்தால், அவள் எங்காவது எழுந்து போய்த் தப்பியிருப்பாளா? யாராவது அவளை வழி யிளி கண்டு பிடித்து, அவராக்கு உதவி செய்து வாழ வைத்திருப்பார்களா? என்னுடைய சந்தேகம் தீர வழியில்லை. நாளைடை வில் என் கவலையும் தேய்ந்தது.

வேணிற்காலத்தில் ஒருநாள் கேட்டையாடக் காட்டுப் பக்கம் கிளம்பினேன். எங்கே பார்த்தாலும் காட்டுக் கோழிகள் கூட்டம் கூட்டமாய்க் காணப்பட்டன. சுலபமாக நாலைந்து பறவைகளைச் சுட்டு வீழ்க்கினேன். ஒரு பெரிய பறவை மாத்திரம் சற்றுத் தொலைவில், பகர் மண்டிக் கிடந்த ஒரு பள்ளத்தில் தலை கிழாக விழுந்தது.

ஏடுக்கப் போனேன். புதர்களை விலக்கிப் பார்த்தபோது, என்னுடைய நெஞ்சில் யாரோ ஒங்கி அறைந்த மாதிரி இருந்தது. பறவைக்குப் பக்கத்தில் ஒரு மண்ணை ஒடு. அது என்

அடுத்த வீட்டுக்காரியின் மண்ணை ஒடுதான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை!

எத்தனையோ பேர் இந்தகீகாட்டில் இறந்துபோயிருக்காம். பேரர்க்காலம் என்கிற வெறியாட்டத்தின்போது எங்கே தான் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது; ஆனால் இந்க மண்ணையோடு அவர்களை யதுதான். ஏன் என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. என் மனம் சொல்கிறது இது அவளேதான்!

அவர்கள் அவளை அந்த நடுக்காட்டில், கடத்துக் குதறும் பனியில் அப்படியே போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். அவள் வழக்கம்போலத் தன்னையையோ காலையோ ஆணுவாவும் நகர்க்கவின்னல். அடர்ந்த காடு, கொட்டும் உறைபனி. அன்ன ஆகாரமற்ற தனிமை, தீத்தனைக்கும் அவள் தன்னை இரையாக்கியிருக்கிறாள்.

ஒராய்கள் அவளை விழுங்கியிருக்கின்றன. பறவைகள் அவர்களைத்து துணிக் கிழிசல்களால் கூடி கட்டப்பிரிக்கின்றன. மீதமிருந்து சில எலும்புகளையுண்மண்ணையோட்டையும் நாடுபொறுக்கிக்கொண்டேன்.

கடவுளே! இனிவரும் நம்முடைய எதிர்காலச் சந்ததிகளை வது இந்தப் போர் என்றிருக்காமையை மீண்டும் ஒரு முறைக்கூடக் கண்ணால் காணாமல் வழட்டும்.



# நூழலின் போதுவிட்டு

கஞ்சா கரணி

**நேற்றுப் பின்னேரம்**

அலுவலகத்திலிருந்து வருகையில்

உன் வீட்டைப் பார்த்தேன்

சறுப்பு மல்லிகைகள் பூத்திருக்க

அந்தச் செடிகளுக்கு

உன்னுடைய தமிழ் வெந்தீர் விட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு சூழ்ந்தை!

கிணற்றுக் கட்டில் தவழ்ந்து விழையாடிக் கொண்டிருந்தது.

நீ சுவரில் கரிக் கட்டியால்

எதையோ கிறிக்கிக் கொண்டிருந்தாய்

உன்னுடைய அம்மா

வாசல் கதவை பாக்தவெட்டியால் பிளந்து கொண்டிருந்தாள்

பின் வளவில்

பயிர் எல்லாவற்றையும்

ஆடுகளைச் சின்னவிட்டுக் கொண்டிருந்தார்

உன் அப்பா.

இன்னும் வழுக்கைக்தலை அப்படித்தான்

என்னென்ற வழிந்தபடி

இன்னறக்குத்தான் எல்லாம்

நல்லபடி நடக்கின்றன என

பக்கத்து வீட்டுமாமா பூரித்தபடி நின்றார்.

உன் அக்காமட்டும்

கோபமும் தூக்கமுமாக நின்றாள்

என்னென்ப போல



## போரும் பரிவும்

மக்கள் ஒடிச்சுழறைக்கு உள்ளாகும்போது அவர்கள் ஏன் போராட்க்கூடாது. போராடுவது சரியென்றே நான் நம்புகிறேன். உலகத்தில் மனிக்கெல்லாம் ஒருவரை ஒருவர் நேசிக்கூட்டுபோது குர்க்குணம் கொண்ட ஒரு சிறு கும்பலால் மக்கள் சிர்வெக்கப்படுவிறார்கள் என்று மதிப்பிற்குரிய கணவாள்கள் அவர்களை திசீரவாதிகள் என கண்டனம் செய்கிறார்கள். நன்றாக உண்டு கொழுத்திருப்பவர்கள் மற்றவர்களை நேசிப்பவர்களை இருக்கமுடியும். பட்டினி சிடப்பவர்களால் உண்டு கொழுத்தி நப்பவர்களை நேசிக்கமுடியாது. — ஹாசன்

# புலப் பெயர்வுட் புதிய கிளக்ஷ்ணமுடும்

பேராசிரியர் சி. சிவசேகரம்

தமிழரின் புலம்பெயர்வு தொழில், கல்வி, வசதியான வாழ்க்கை போன்ற பல கர்ணங்கட்காக நிகழ்ந்துள்ளது. தொழி ஹக்காக்குக் தற்காலிகமாக மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் பிற பிரதேசங்களிலும் வாழும் தமிழர் சொந்த மண்ணையே சார்ந்து உள்ளவர்கள். 1983 வன்முறையை அடுத்துத் தமிழகத்திற் தஞ்சம் புகுந்கோரிற் பெருவரரியானோர் தமது நாடு திரும்பும் நோக்குட ணையே உள்ளனர். தமிழ்நாட்டில் நிலைத்து வாழ என்னுவோ ருக்கு அச் சூழலுக்குத் கம்மைப் பழக்கப்படுத்துவதும் அதனுடன் சங்கமமாவதும் ஓரளவுக்கேனும் சாத்தியமானது. முற்றிலும் வேறு பட்ட பண்பாட்டுச் சூழல்கட்கள் உந்தப்பட்ட ஈழத்தமிழரின் நிலை வேறு. முக்கியமாக பிரித்தானியாவிலும் கண்டாவிலும் அவஸ்திதோயியாவிலும் மேற்கு ஐரோப்பியக் கண்டத்தின் நாடுகளிலும் வாழ்வோரின் பலம்பெயர்ந்த வாழ்க்கை தன்னை இலக்கியத் தில் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பது பற்றிய இக் கட்டுரையின் அழுக்கம் ஐரோப்பிய சமூகங்களைச் சார்ந்திருப்பது தனிர்க்கவியலாதது.

1960, 70 களிற் புலம்பெயர்ந்த பல தமிழர்கள் தமிழுணர்வு உடையவர்களாக இருந்துள்ளனராயினும் இவர்களது அக்கறைகள் பொதுவாகச் சமுதாயத்தின் மேல் அடுக்குகளின் கலாச்சாரத் தொடர்புடையவை. 1970க்குச் சிறிது முன் பின்னாக வண்டனி விண்ணத்து பாகி தமிழிலும் மீது ஆங்கிலக்கிலுமாக வண்டனி மரச என்றொரு சங்கிகை வந்திருக்கிறது. இதன் அக்கறைகள் கணிசமானாவும் மரபு சார்ந்தவை. அத்துடன் வண்டனி வாழ் வசதி படைத்த தமிழர்களது சுய அடையாளத்தின் நெருக்கடி சார்ந்து அது அமைந்ததில் வியப்பில்லை. கோவில்கள், சங்கங்கள், வாராவாரம் பிள்ளைகள் தமிழ் படிக்கும் தமிழ்ப் பாடசாலைகள் என்ற விதமாக உருவான அமைப்புகள் யாவுமே சுய அடையாளத்துக்கான மன உளைச்சலின் வெளிப்பாடுகள் தாம்.

1980களின் நடுப் பகுதி வரை புலம்பெயர்ந்த ஈழத்தயிதழர் கரித்தானியாவிலேயே அதிகளில் இருந்தனர். 1983ம் ஆண்டின் பேரினவாத வன்மறையைடுத்துத் தமிழ் அகதிகளில் ஓரளவு பொருள் வசதியோ வாய்ப்போ இருந்தவர்களில் அனேகர் பிரித்தானியாவுக்குப் பெயர்வதையே விரும்பினர். அடுத்தபடியாக, அவஸ்திரேவியாவும் பின்னர், குடியேற்ற வாய்ப்புகளும் அகதிகள் பற்றிய அனுதாபமும் அதிகமாக இருந்த காரணத்தால் கொடிய சூளிரையும் மீறி, கண்டாவுமே விரும்பப்பட்டன. 1983க்கு முன் என்ன சிதறலாக ஐரோப்பிய நாடுகளில் படிப்பு, வேலை வாய்ப் பகளை நாடிப் போன தமிழ் இளைஞர்கள் இருந்தனர். 1980 பினின் பிற் கூற்றில் இந்தியாவில் நிற்பதும் விரும்பத்தகாதது என்ற நிலையில் மிகுந்த சிரமங்களின் நடுவே மேற்கு ஐரோப்பாவின் பல வேறு நாடுகளிலும் தமிழர்கள் தஞ்சமடைந்தனர். இவர்களிற் சிலர் தமது குடும்பத்தின் முத்தவர்களை வரவழைத்துள்ளரா யினும் புதிதாகப் புலம்பெயர்ந்தோரிற் பெரும்பாலானோர் இளைஞர்களே. இவர்கள் வாழ்ந்துவரும் சூழல்கள் இவர்களது புலம் பெயர்வின் நெருக்கடியை மேலும் கூரியதாக்கியுள்ளன. இவர்களிற் பெருவாரியானோர் வசதி தேடி நாட்டை விட்டு ஒடியவர்களால் வர. பலர் உயிருக்கு அங்கி வந்தோர். புகலிடத்தில் இவர்கள் தேடிய அனுதாபம் தொடக்கத்திற் சிறிது கிடைத்தாலும், காலப் போக்கில் அந்தியராகவும் கறுப்பராகவும் இவர்கள் அடையாளங்காணப்பட்டது மட்டுமன்றி, ஒட்டுண்ணிகளாகாம் வேண்டாத விருந்தாளிகளாகவும் வெறுத்தொதுக்கப்படும் நிலைக்கு உள்ளானார்கள்.

என்றாவது நாடு திரும்புவோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா அகதிகட்கும் இருப்பது இயல்பு அந்த நம்பிக்கையை இராந்த சூழ்நிலையில்கூட புகலிடத்தினர் அவர்களை அந்தியமாகக் கருதும் போது அவர்களது சுய அடையாளம் மீலும் விதாக அவர்களது தாய்நாட்டைச் சார்ந்திருப்பது இயல்பானது. இந்த வகையிற் பலஸ்தீன் அகதிகளது நிலையுடன் தமிழ் அகதிகளின் நிலையை ஒப்பிடலாம். இங்கு பலஸ்தீன் அகதிகளின் நாற்பகு வருடங்கள் வரையிலான கால இடைவெளியை நாம் காத்திற் சொல்ல அவசியம். புலம்பெயர்ந்த டலஸ்தீன் அகதிகளிற் கணிசமானோர் புகலிடத்திலேபே நீரந்தரமாகக் குடியேறக் கூடுமாயினும், பலஸ்தீனமே இன்னாம் அவர்களது மனதில் அவர்களது மன்னாகக் கொரிகிறது. இது மன்னுங்கும் மனிதனுக்குமுள்ள உறவு. எனவே தமிழ் அகதிகள் சமீ மன்னுடனான தம் பற்றை புலம்பெயர்வால் அறுப்பது எளிதில் நடக்கக் கூடிய ஒன்றால், ஆயினும் நீண்டகாலமாகப் புலம்பெயர்ந்து வாழ்ந்தோர், முக்கியமாக ஒரு தலைமுறைக்கும் அதிகமாக வாழ்ந்தோர், சொந்த நாடு திரும்புவது எளிதிற் சாாத்தியமாக்கு.

புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலே தம் சய அடையாளம் பேணுவதுபற்றி வேறுபட்ட கண்ணோட்டங்கள் உள்ளன மரபில் உள்ளவற்றில் எதை எவ்வாறு டேணுவது, புதிய சமுதாயச் சூழ லுக்கேற்ப நமது வாழ்க்கை முறையை எவ்வாறு அமைப்பது என்பன பற்றிய தெளிவினங்கள் மிக அதிகம். ராபு டேண்ட் மேலோட் டமாகவர் கருட்டுத்தனமான பழுமைவாதம் சார்ந்தும் அமைகின்ற அதேவேளை, வாழ்க்கைமுறை புதிய சமுதாயச் சூழவின் நெருக்கடிகளுக்கு வளைந்து கொடுத்து மாறி வருகிறது. இவை பற்றிய ஆழமான சிந்தனையோ, எதிர்காலம் பற்றிய தீர்க்கமான பார் வையோ இல்லாது மரபு பற்றியும் தமது தனித்துவம் பற்றியும் பேசுவோர் மதச்சடங்குகளையும் சமுதாயச் சடங்குகளையும் மூன்பு கற்றவற்றை மீண்டும் ஒப்பிப்பதையுமே தமது சய அடையாளம் பேணும் வழிகளாகக் காண்கின்றனர்.

இத்தகைய சூழவில் வெளிவரும் வியாபார ஏடுகளிற் சமுதாயம் பற்றிய ஆழமான அக்கறையைக் காண்பது கடினம். இவற்றுள் செய்திப் பத்திரிகைகளாக வருபவை தரத்தில் மிகவும் குறைந்தும் பரப்பான செய்திகட்கே முக்கியத்துவம் அளித்தும் வருகின்றன. ஈழத்தின் அரசியல் நெருக்கடி பற்றியும் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் ஆழமான ஆய்வுகளை விட அவரவரது சார்புகட்கேற்பக் செய்திகளைத் தெரிந்தும், திரித்தும் போடும் தன்மையும் அதிகம். சில பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்கள் தொடர்ச்சியாகவும் இடைவீட்டுக் கெளிவுந்தாலும் பொழுது போக்கு அங்கமே முதன்மை பெறுகிறது. புலம்பெயர்ந்த வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கும் ஆழமான எழுத்துக்களை வியாபார ஏடுகளிற் காண்பது அருமை. இத்தகைய அக்கறை சிற்றேடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.

சிற்றேடுகள் தரமான எழுத்துப் பற்றிய அக்கறை காட்டுவதால் ஒரு பிரசரம் சிற்றேடு என்பது நல்ல படைப்புகட்கு உத்தரவாதமல்ல. சிற்றேடுகளின் தரம் அவற்றின் பின்னணியில் உள்ளவர்களது அக்கறைகளினாலும், இலக்கியம் பற்றியும், சமுதாயம் பற்றியும் அவற்றில் எழுதுவோரது கண்ணோட்டங்களாலும் நிர்ணயமாகிறது. ஏட்டின் அமைப்பு பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடனும் கொடங்கித் தொடர்ந்து வெளிவருவன அதிகமில்லை. ஓவ்வொரு நாட்டிலும் உள்ள அக்கி வாழ்வின் நிலையும் ஏடுகளின் தரத்திற்கும் எண்ணிக்கைக்கும் முக்கிய பங்களிக்கிறது என்னாம். அக்கிகள் சுதந்திரமாக நடமாட வசதியில்லாத ஜேர்மனியில் சிற்றேடுகள் கருத்துப் பரிமாறலுக்கு உகந்த ஒரு வரயப்பாக இருந்தன. தூண்டில் ஒரு கருத்துப் பரிமாறற் களமாக ஐந்து வருடங்கள் மட்டில் நடந்தது இத்து அக்கிகளின் நலன் சார்ந்த

நிறுவனமொன்றின் ஆதரவு இருந்தமையும் இதன் நீண்டகால நிலைப்புக்கு ஒரு காரணம். தேனி, ஊதா, புதுமை, நமதுகுரல் போன்ற ஏடுகள் வேறுபட்ட சமூக அக்கறைகளைப் பிரதிபலிக்கும் நோக்குடன் அவற்றில் ஈடுபாடுகளோரால் வேறுபடும் கால இடை வெளிகளில் வெளியிடப்பட்டு வெந்துள்ளன. பத்திரிகைத் துறை அனுபவமின்மையை விடப் பொருளாதாரம், வீநியோகம் என்பன பற்றிய அனுபவமும் அறிவும் போதாமை காரணமாகவே, பத்திரிகைகள் பல தொடங்கிய வேகத்திலேயே முடக்கிச்சிட நேர்ந்தது.

இத்தகைய குழுவில் வியாபார நோக்கமின்றியும் வெளிப்படையான அரசியல் ஸ்தாபனச் சார்பின்றியும் தொடர்ந்து வரும் பத்திரிகைகளில் நோர்வேயிலிருந்து வரும் சுவடுகள் (மாசிகை) சக்தி (காலாண்டு), பிரான்லிலிருந்து வரும் ஒசை (காலாண்டு), மொனம் (காலாண்டு) தாய்லாந்திலிருந்து வரும் அஆஇ (காலாண்டு) ஸ்விற்சலாந்தின் மனிதம் (இரு மாதம்), கனடாவிலிருந்து வரும் நான்காவது பரிமாணக் (மாசிகை) போன்றவை குந்ப்பிடத்தக்கதைவா. காலம் என்ற கணதியான ஏடு சில காலம் கனடாவிலிருந்து வந்து ஸ்தாபிட்டது வண்டனிலிருந்து வந்த பனிமலுகும் கணதியான எழுத்து முயற்சியில் அக்கறை காட்டியது. பத்து இதழ்களுடன் நின்றுவிட்டது.

கனடாவிலிருந்தே அதிகப்படியான ‘செய்தி’ ஏடுகள் வெளிவருகின்றன. உடைச் சுமிழர், மஞ்சள், தாயகம், கனடா ஸழாடு, சக்தி ஆதியன உட்பட 10 வார ஏடுகள் உள்ளன. எல்லாவற்றை டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. பாரில் ஸழாடும் அங்கு படிப்பாகிறது.

டெண்மார்க்கில் தமிழர் பெருந்தொகையாக இருப்பதாகக் கூற முடியாது. ஆயினும் அங்கிருந்து சஞ்சீவி என்ற ஏடு கடந்த மூன்று நான்கு வருடங்களாக வருகிறது. வண்டனில் எத்தனையோ மடங்கு அதிகமான தமிழர் தொகை இருந்தும் தமிழர்கட்சான் ஒரு தரமான ஏட்டை இதுவரை தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியவில்லை. வியாபார நோக்கடைய செய்தி ஏடுகளின் நடுவிற், ‘தமிழ்மோசை’ என்ற கரமான ஏட்டை நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்விச்சுண்டது. இதன் பின், ‘இந்தியா டுடே’ பானி பில் ‘நாழிகை’ என்று ஒன்றைக் கொண்டுவரும் முயற்சி மூன்று இதழ்களின் பின் இள்ளநும் தடுமாறிக்கெர்ண்னில் வருகிறது. சம் பூமி இடையிடையே வருகிறது மற்றப்படி பிர ஜீராப்பீய நாடுகளுடனும், கனடாவட்டும் ஒப்பிடுகையில் பிரித்தானியத் தமிழ்ரூப்பினை நிலைப் பல கேள்விகளை எழுப்புகிறது. அவஸ்திரேவியாவிலிருந்து இதைப் பொறுத்து வரும் முடிவுகள் பல காலம் வரை விரிவாக இருப்பதாகக் கூற முடியாது.

குந்து மரபு, அக்கினிக் குஞ்சு என்ற இரண்டு ஏடுகளைக் கண்டிருக்கிறேன். அவை தொடர்ந்தும் வருகின்றன என்றே ஊக்கிக்கிறேன். லண்டனில், அண்மைவரை, தமிழ் டைம்ஸ், தமிழ் நேசன் என்ற இரண்டு ஆங்கிலச் செய்தி / அரசியல் / சமூகவியல் ஏடுகள் அனேகமாக மாதம் தலைநாடு வந்தன. பின்னையது அண்மையில் நின்றுவிட்டது. முன்னையது பன்னிரண்டு வருடங்களாக இடையறாது வருகிறது ஆங்கில ஏடெடான்றை வெற்றிகரமாக 1981 முதல் நடத்தக்கூடிய லண்டனிலிருந்து இயக்க சார்பற்ற தர்மான் ஒரு தமிழீழ்டடை வெளிக்கொண்டுவருவது ஏன் முடியாமலுள்ளது? இது லண்டனிலுள்ள தமிழ்ச் சமுதாயம் ஜோராப்பாவிலுள்ளதீவின்று வேறுபட்டது என்பதைக் குறிக்கின்றதா?

இயக்கச் சார்பான் ஏடுகள் பல வருகின்றன. அரசியற் சார்பான் கட்டுரைகளும் கவிதைகள் சிலவும் காணப்பட்டாலும் இவக்கியத் தரம் என்பது அதிகம் அழுத்தம் பெறுவதில்லை. விலக்காக எரிமலை என்ற கஞ்சிகை உள்ளது. மாதா மாதம் ஒழுங்காக வரும் எரிமலையில் வரும் ஆங்கங்கள் கருத்துவேறுபாடுகளோரும் ஏற்கத்தக்க தரமுள்ளவை. எரிமலையின் உள்ளடக்கம் பெருமளவும் ஈழ மண்ணில் வாழும் பலடப்பாளிகளது ஆக்கங்களையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைக்கிறார்கள். சமூக - இலக்கியப் பத்திரிகைகளை வெளியிடுகிறார்கள். இது எவ்வளவு தூரம் புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக அமைந்துள்ளது என்பது ஒரு முக்கியமான கேள்வி. பெருவாரியானோரின் எழுத்தில் ஈழ மண்ணில் நிகழும் சம்பவங்கள், நிகழ்ந்த சம்பவங்கள், இளமை நினைவுகள் போன்றனவற்றின் ஆதிக்கம் இன்னும் மேலோங்கியுள்ளது. இது இயல்பானது. ஏனெனில் சமூக உணர்வுள்ளவர்களும் தமது இருப்பும் தமது சுய அடையாளமும் பற்றி ஆழச் சிந்திப்போரே பெருமளவும் இலக்கிய ஈடுபாடுடையோராக இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்த மண்ணுடனான பற்று அதிகம். நாடு தினும்புவது பற்றிய நம்பிக்கையே இவர்களிற் பலரது செயற்பாட்டின் உந்துசக்தியாக உள்ளது. எனவே இவர்களது எழுத்தும் இப் பண்பைப் பிரதிபலிக்கிறது. அதே வேளை, புலம் பெயர்ந்த வாழ்க்கையின் அவலங்களையும், நெருக்கடிகளையும் அடையாளங் காட்டும் எழுத்துக்கள் வருகின்றன. கேட்கும் கிண்டலுமான உரைச் சித்திரங்களில் இவை புலனாகும் அளவுக்கு ஆழமான நோக்குடைய படைப் புக்களில் இவை காணப்படுவதில்லை. சூறிப்பிடத்தக்க கவிதைகளும், சிறுசதைகளும் ஒரிரு தொடர்க்கதைகளும் அகதி வாழ்வின் பிரச்சனைகள் பற்றிய நுண்ணுங்களைக் காட்டுகின்றனவே நீணும் புலம் பெயர்ந்த வாழ்க்கை சார்ந்த எழுத்து இயக்கம் என்ற

வகையிலரன் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இன்னமுங் தன் தொடக்க நிலையிலேயே உள்ளது:

நல்ல புதிய எழுத்தாளர்கள் சிலர் தோன்றியுள்ளனர். இன் விடுதலைப் போராட்டம் எழுப்பிய பதிய கேள்விகளைப் புதிய எழுத்துக்கள் எழுப்புகின்றன. பெண்ணுரிமை, மரபு, மனித உறவுகள் என்பன பற்றி இன்று எழும் கேள்விகள் முன்னைய காலத்தினவற்றை விட மிகவும் காத்திரமானனவை. ஆயினும் பதிய எழுத்தாளர்களுக்குத் தமது எழுத்தின் தரத்தை உயர்த்துவதற்கான தேவை மிகவும் உள்ளது எழுதுவகற்கான களங்கள் உள்ளாவுக்கு எழுத்தின் மேம்பாட்டுக்கு அவசியமான விமர்சனப் பழக்கம் இல்லை. தரமான படைப்புகளிற் பெருவாரியானவை மேற்கே புலம் பெயரும் முன்னமே தம்மை எழுத்துத் துறையில் ஈடுபடுத்தி ஈழத்திலேயே தமது எழுத்துப் பழக்கத்தைத் தொடங்கியவர்களால் அல்லது தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் எழுதத் தொடங்கிய வர்களால் எழுதப்படுவன என்பது கவனிக்கத்தக்கது. இது காலப் போக்கில் மாறிவிடும். எனினும், தரமான புதிய எழுத்தாளரது உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உடையாக உள்ள ஒரு ஏஷுயம் மிகுதியான சுய திருப்தி. வயது வேறுபாடின்றிப் பல எழுத்தாளர்களையும் பீடித்துவுள்ள இந்த நோய், பத்திரிகை வெளியீட்டாளர் பல்கராயுங்கூடப் பாதித்துள்ளது. சாதனங்கள் பற்றிய சுயப் பிரதாபங்கள் கமிழ்நக்கப்பி புதியனவல்ல வீரர்களைத்தை வெறுக்கும் இப் போக்குப் பற்றித் தமிழ் இலக்கியத் துறை கவனங்காட்டுவது அதன் எதிர்காலத்திற்கு அவசியம்.

புகவிடத் தமிழ் இலக்கியம் பற்றித் தமிழக எழுத்தாளர்கள் சிலர் அண்மையிற் புகழ்ந்து எழுதியாள்ளனர். இவர்களது வார்த்தைகள் சமூத் தமிழ் இலக்கியப் பரப்பில் என்ன நடந்து வருகிறது என்ற முழுமையான அறிவின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்கள் அல்ல. புகவிட எழுத்து என்று இவர்களால் அடையாளம் காணப்படுவது, மற் றறியப்பிட்டவாறு, முற்றிலும் புகவிடப் பாங்கான எழுத்துவில். அதைவிட சமூ மண்ணிலிருந்து வரும் சமால ஆக்கங்கள் பற்றிய அறிவு இவர்களிடம் போதாது இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் சமூத்துக் கவிதைகளும் சிறுகணதகளும் சிறப்பான இடமொன்றைத் தமக்கென உருவாக்கிவிட்டலென்னில் அதற்கான காரணம் இவை தமது இருப்புக்காகப் போராடும் மக்களின் தேவைகளைச் சார்ந்து இருப்பகேயாகும். இவ்வகையிற், கருத்தும் முனைப்பம் பற்றிய முரண்பாடுகள் எத்தனை இருப்பினும், சமூ மண்ணிலிருந்து, அம் மண்ணின் நெருக்கடியைச் சார்ந்து எழும் படைப்புக்களே மேம்பாடானவை என என்னுகிறேன்.

( 13 )

புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியம் முழுமையும் முனைப் பும் பெற இன்னும் காலம் உண்டு. என்பதால் அதன் முக்கியத் துவம் மழுங்கிவிடாது. அதன் எதிர்காலம் புலம் பெயர்ந்த தமிழ் ரின் சுய அடையாளத்தில் மொழி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதிலும் தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்திற் புலம் பெயர்ந்தோரின் தமிழச் சிற்றேரூகள் முக்கியமான சில பணிகளை ஆற்றுகின்றன. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் அவர்களது இருப்பும் எதிர்காலம் மத்தும் தொடர்பான காத்திரமான சேள்சிகளை எழுப்புவதோடு மட்டுமன்றி, நாட்டின் யுத்தச் சூழலிற் சாத்திய மில்லாத விவாதங்கட்டு அவை ஆரோக்ஷியமான களங்களாகவும் அமைகின்றன. இச் சிற்றேரூகள் ஒவ்வொன்றினதும் வாசகர் தொகை சிறியது என்பதோடு, இவை கணிசமான பண நட்டத்தனத் தாங்கிக் கொண்டு பிரசரிக்கும் சிலரது தனிப்பட்ட உற்சாகத்திலேயே தங்கியுள்ளன. இவை எட்டும் வாசகர்வட்டம் விரிவடையவும், நட்டமில் வாது பத்திரிகை நடத்தும் நிலையும் உருவாகவிடின் இவற்றின் தாக்கம் வரையறைக்குட்பட்டேயிருக்கும்.

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் வீடியோ திரைப்படங்களி னதும் தமிழகத்துக் குப்பைச் சஞ்சிகைகளினதும் செல்வாக்கு அதிகம். இன்று இக் குப்பைகட்கெதிரான பேரராட்டம் அவசியம். புலம் பெயர்ந்த தமிழரது கய அடையாளம் பற்றிய கேள்விகட்டு மரபைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதையே பாதையாகக் காட்டுவோராலும், வியாபாரப் பத்திரிகையாளர்களாலும் தகுந்த பதில் தர முடியாது. இல்விடத்திற் சிறு சஞ்சிகைகளும் தரமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்யக்கூடியது அதிகம். சிறு பத்திரிகைகளிடையே கூடிய புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் பொறுப்புணர்வுள்ள வீமர்சனக் கண்ணோட்டமும் அவர்களது பங்களிப்பையும் பிற நல்ல சமூகச் சக்திகளது பங்களிப்பையும் வலியனவாக்கும். ★

## முதுகுச் சுமை

**நாம்** முன்னே போகவொட்டாமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது. சென்றகாலச் சூழ்நியுஞ் சருகும் புதிய உதயத்தை மறைக்கின்றன. ... மனுஷ்ய ஜாதி எப்போதும் முன்னோட்கிக் கொண்டு செல்கிறது. எப்போதும் விழிப்புடன் புது நிலங்களைத் தேடி மரணத்தை வெல்லுகிறது. ஐகத்தின் பெரிய சிற்பிக்கு வலக்கை போன்றது. உண்மையைக் கெஞ்சி அறிவுச் சடர் கொழுத்திய வீதிவழியே செல்லும் பொழுது, யுத்துக்கு யுகம் வெற்றி கொண்டு முன்னேறும்போது உலகம் முழுவதும் எதிரொலி கேட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது. இந்த மனுஷ்ய ஜாதி யுடன் நாம் ஸம நடையாகச் செல்ல விரும்பினால், இந்த முதுகுச் சுமையை கூச்சப்படாமல் வீசி ஏற்றிதட வேண்டும்.

மகாகவி பாரதி

342 ஆண்டெளைக் அடிமை திருவில் மூழ்கிக் கிடந்த தென் ஆயி  
ரிக்கா மீண்டும் சுதந்திர நாடாகத் தலை நீரிர்ந்து நிற்கிறது.  
ஜனாதிபதி நெல்சன் மஸ்டேலா உலகத் தலைவர்களுள் ஒருவராக  
உயர்ந்து நிற்கிறார்.

# அதிநாம் அபிநிஷ்டி யூறும்

சோ பத்மநாதன்

விண் முட்டும் மலைத் தொடரும்  
விக் நீண்ட ஆறும்  
இருபுறமும் சூழ்ந்து மண் முத்தம் இடும் ஆழி  
கொழிக்கின்ற வளம், வைரம், செம்பொன் எல்லாம்

அந்நியர்கள் கொள்ளளவிட வாயிழந்து  
மூன்று நூற் றாண்டாய் வீழ்ந்த  
தென்னகமே, ஆபிரிக்கத் திருநாடே,  
அதிர்கிறது, உன் முரசு மீண்டும்!

வீசுகிற காற்று இன்று விடிவுனக்கு  
எனச் சொல்லக் கேட்டேன், அம்மா!  
நீசுமந்த விலங்கெல்லாம் பொடியாக  
இன்று தலை நிவிர்ந்தாய், வாழி!  
நாசமுற வந்த பகை ஒழித்து  
விடுதலை பெற்ற நாடே வாழ்க!  
கூசுநிற வெறியென்னுடை தீக்குளித்துப்  
புதுக் கோலம் கொண்டாய் வாழி!

தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கி, சிறைவாழ்வு  
என்று தழல்மேல் நின்றபடி  
புரிந்த தவமெல்லாம் பலித்திட நீ  
விடுதலைப்பூபாளம் பாடும் விடியாலிது!  
நின்மைந்தர் சீறியெழும் வேகத்தில் விலங்கு யாவும்  
பொடிபடு நல் வேளையிது!  
புதியயுகம் நோக்கி நடை போடு தரயே!



**சிவி.யின்**

# இலக்கிய நோக்கும் பறிதலிப்பும்

சு வெனின் மதிவரணம்

ஏனைய துறைகளைப் போலவே இலக்கியத் துறையும் பல முன்னோடிகளின் முயற்சியிலாலும், உழைப்பாலும் வளர்ச்சி கண்டு வந்ததையாகும். இத்தகைய முன்னோடிகளின் ஆய்வினை மேற்கொள்ளது ஒரு தனிநபர் ஆய்வாக மட்டும் அல்லாமல் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வாகவும் அமைகின்றது. அத்தகைய அறிஞர்களின் வெற்றிகள் மாத்திரமன்று, தொடர்ச்சிகள் கூட அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு, வழிகாட்டியாக அமையும். இந்தவகையில் ஈழத்து பிரதேச குறுகளிட ஒன்றான மலையக இலக்கியத்தில் குறிப்பிடக்கூட தாக்கத்தினை ஏற்படுத்திய வரான சி.வி. வேலுப்பிள்ளையின் இலக்கிய நோக்கங்களும் பம்பளிப்பையும் ஆய்வு செய்ய வேண்டியது சமகால எழுத்தாளர்களின் கடமையாகும்.

சி.வி.யின் ஆய்வினை மேற்கொள்வதற்கு முன்னர் அவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்படல் அவசியம். 'வாழ்வற்ற வரழிவு', 'எல்லைப் புறம், 'பார்வதி' ஆகிய நாவல்களும் நூலுக்குப் பெற வேண்டும். இவை இன்றைய இளைய தலைமுறையினர் அவரது இலக்கிய நோக்கினை சரியாக அடையாக்க காணுவதற்கு உந்துசக்தியாக அமையும். தவிரவும் அவர்பற்றிய ஆய்வினை தொடர்வோர் அவரது காலப்பின்னணியில் வைத்து நோக்குதல் ஆய்வின் சிறப்புக்கு வழிவகுக்கும்.

சி.வி.யின் பணியும் பங்களிப்பும் பண்டுப்பட்டவை. குறிப்பாக அவர் இலக்கிய வாதியாக மாத்திரமன்று அரசியல்வாதியர்களும்

தொழிற்சங்கவாதியாகவும் தொழிற்பட்டவர், இக்கட்டுரை அனுகூலம் இருக்கிய நோக்கையும், பங்களிப்பையும் பற்றியதாக இருப்பினும் அவரது அரசியல் நிலைப்பாடு, சமூகச் சார்பு, எந்தகாலக் கட்டத்தில் எந்த சூழ்நிலையில் தனது பங்களிப்பினை தொடர்ந்தவர், அவரது பங்களிப்பிற்கும் இம்மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்ற விடயங்களுக்கு விடை தேவைதான் மூலம் அவரது மேதாவினாசத்தை இனக்காணலாம்.

உலகப் பொறுளாதார நெருக்கடி, தேயினா, ரப்பர் என்பவர்கள் ஈச்சாக்கால லீப்ரிஸி வாட்சி நிர்வாந்தித்தகு. இந்த உடன் விளைவாக அப்போது இனங்கையின் மந்திரியான ஜோன் கோத்தலாவலை மேசுதீசு தொழிலாளர்களை வேலைநீசுக்கம் செய்யும் உத்தரவை பிறப்பித்ததுடன், இந்திய வர்சாவில் எதிர்ப்புவாதமும் உச்சிரமடைந்து காணப்பட்டது. இந்திய முதலாளிகளுக்கு எதிராக இந்த வாசம் முழு இந்திய வம்சாவழியின் கூக்குமானதாக புதிய பரிமாணம் அடைந்ததை ஒட்டி தமிழ்மௌனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை மனையக மக்களும், இந்திய முதலாளிகளும் உணர்ந்தனர். 1939ம் ஆண்டு நேருவின் அணு-ஈஜன்ஸியடன், மலையாள மக்களினுடியில், இந்திய முதலாளிகள், பெரிய கால்கா வரி கள் என்போன்ற உள்ளிட்டகார இவ்வகை - இந்திய காங்கிரஸ் ஒரு பாதுகாப்புமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கோடு அமைக்கப்பட்டது. எனினும், அது இந்திய முதலாளிகளின் நலன் பேசுவதிலேயே தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டும் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகும்.

ஏற்கதான இதே காலகட்டத்தில் அமைக்கப்பட்ட வங்கா சமீமாச கட்சியின் (LSSP) தொழிற்சங்கம் மனையக மக்களிடையே இடதுசாரிக்கூத்துக்கள் பரவ வாய்ப்பினை ஏற்படுத்தியதுடன் அவர்களும் உரிமை போராட்டத்தை விரைவுபடுத்தியது.

மேற்குறிப்பிட்ட வகையில் மனையக அரசியலில் குறிப்பிடத் தக்க மாற்றங்களும், தாக்கங்களும் இடம் பெற்ற இக்காலகட்டத்தில் தான் சி. வி.யின் அரசியல் பிரவேசமும் இவ்வியக் காங்கிரஸ், சார்பாக போட்டியிட்டு வெற்றியிட்டுனர். நவீரவும்

சி. வி.ய பொறுத்தவரையில் இடதுசாரிக்கூத்துக்களேர். தொழிற்சங்கமே, அவர்களை வரவேண்டல். 1947ம் ஆண்டு நடத்திய தேர்தலில் சி. வி. உடப்பட 7 மறுப்பினர்களும் இலங்கை - இந்தியக் காங்கிரஸ், சார்பாக போட்டியிட்டு வெற்றியிட்டுனர். நவீரவும்

எஞ்சிய தொழிலாளர்களின் வாக்குச் சொல் அவைத்தும் இடது சாரிக் குக்கு அனிக்கப்பட்டது. இந்த சம்பவம் சிங்கள முதலாளிகளை அச்சம் கொள்ள வைப்பதாக அமைந்தது. எனவே ஹாஸ் 1948இல் இவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

இம்மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் இனர்ந்தெழுந்து கொண்டிருந்தன. இச் சந்தர்ப் பத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ், சாதவீகம், அகிமிசை, என் பயவற்றினை போதித்ததுடன், தொழிலாளர்களின் போராட்டத்தை சரியான திசைமார்க்கத்தில் இட்டுச் செல்லாமல் தடித்த தாகவும் அமைகின்றது. இது பற்றி திரு. ச. கித் பொன்னன் (Guy de Fontgalland) 'Sri Lank.s in Exile' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது அவதானத்திற்குரியது.

"இச் சட்டத்தினால் பாதிப்படுமென்ற தொழிலாளர்கள், இதனை எதிர்த்த திவிரமானதும், தொடர்ச்சியானதுமாகிய போராட்டம் எடுத்தும் நடத்தியதாக இல்லை. இவர்கட்டு தலைமை தாங்கியவர்களே இதற்கு பொறுப்பாளர் எனக் குறிப் பிட்டுள்ளன. சரியான திசைமார்க்கத்தில் இந்த தொழிலாளர்களின் போராட்டம் முன்னெடுக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

இச் சந்தர்ப்பத்தில் சி.வி. உட்பட ஏனைய தொபன் உறுப்பினர்களும் நடத்திய போராட்டம் ஒரு பயனற்றதான்தாகும். கொழும் பில் ஒரு குறிப்பிட்ட நடுத்தர அர்க்கத்தினரையே கொண்டு இப்போராட்டத்தை சாதவீகம், அகிமிசை என்ற பய ஏற்ற வழியிருந்தாக நடத்தினர். இந் நிலைமையில் ஏற்பட்ட கொடுமைகள், ஏமாற்றங்கள் என்பவற்றினைக் கண்டு வேதனை அடைந்த சி.வி.பிள் குழுநாகவே In Ceylon,s Tea Garden என்ற கண்ணத் தொகுப்பு உருவானது. கலிஞரின் இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டமொயால் அகில உலக மக்களின் பார்வைக்கும் இம்மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது. இக்கலைத் தொகுப்பு இரண்டு ஆண்டுகள் பின்னர் கிரிஞர் சுத்தி பாலையாவினால் மொழிபெயரிக்கப் பட்டு "தேவிலை தோட்டத்திலே" என வெளியிடப்பட்டது,

"பேரிக்க கொட்டிடழ  
பேரோலித் துடிப்பும்

புலர்த வுணர்த்து  
புரூஸாக் கவகாற  
எத் தொடங்கும் கவிதை வரிகளிலிருந்து

பூக்குமே யந்தப்  
புண்ணீய நான்தனில்  
ஆக்கம் புரிந்தவர்  
அமைச் சீழந்தவர்

என முடியும் களினது வரையிலாக இம்மக்களின் வருடை இம் மண்ணில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் பண்பாட்டு அவ வங்கள் வாழ்வில் அம்சங்கள் பெண்களின் துயரமானானிலை ஏமாற் றங்கள் கோகளன் என்பது தத்துவரூபமாக சித்தரித்துக் காட்டுகின்றார். இந்தவகையில் இக்கவிதைக் தொடுப்பு இம்மக்களின் வரலாற்று ஆவணமாக வரலாற்று பதிவுகளாக காணப்படுகின்றது. இவ்வகையாக மலையக மக்களின் வரலாறு பற்றி கூறும் சி.வி. பிள் பிரிதொரு "நூல் நாடற்றவர் கதை" ஆகும்.

மனையை மக்களின் துயரமான வாழ்க்கை மூறையினை முதல் முகலாக இலக்கிய ரீதியாக எழுத்தில் வடித்தவர் சி.வி. வேலுப் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. சி.வி. கண்டசிவரா தமிழில் கவிதை படைக்களில்லை என்பது தமிழ் கவிதை உலகில் ஏற்பட்ட ஒரு சிறப்பாக காணப்பட்டிரும் அது மனையகத்தில் வளர்ச்சி படைத்த ஏனைய கல்குருகளால் மொழி பெயர்க்கப்பட்டு இக் குறை நிவர்த்தி செய்யப்பட்டது. இது கனிஞர் ஏற்ற கூங்கில பரிசீலனையும், கற்ற கல்வியும் காரணமாக அமைந்திருக்கலாம்.

கனிஞர் சி.சி.பிள் கவிதை அவரது காலகட்டத்தில் எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவதானித்து அவரி யம். புதுமைக் கனிஞர் பாரதி "மானுடன் தன்னைக் கட்டிய தனையெல்லாம் சிதறுக்" என ஆர்ப்பரிக்கின்ற போது அடிமைத் தனம் வெறும் வர்ணனையாக மாத்திரமன்று மாற்றப்பட வேண்டிய அம்சமாகவே காணப்படுகின்றது. இதன்டிப்படையில் சி.வி.பிள் கவிதையில் பார்வையினை பதிக்கும் போது சமூக மாற்றம் தொடர்பாகவோ மக்களை சரியான போராட்ட மாற்றத்தில் திசைத்திருப்புவதாகவோ காணப்படவில்லை. கனிஞர் இருக்கின்ற சமுதாயத்தில் காணப்பட்ட துயரங்களையும் வேதனைகளையும். எழுத்து வடிவில் பதித்தாரே தவிர சமூக மாற்றம் தொடர்பான சருத்துக்கள் அவரது கவிதைகளில் காணப்படவில்லை. இது தொடர் பாக அண்மைக் காலகட்டுரை ஒன்றிம் (தினகரன் 17/04/94)

இரா. விவிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளை கருத்தில் கொள்ளத் தக்கது. “ஆத்திரம் கலந்த சோகச் கனிதங்களே, சி.வியின் கவி தெள்ளாக அமைகிறது. பாரதியை போல எரிமலையை காண முடியாது.”

இந்தவகையில் சி.வியின் கவிதை இம்மக்களிடமிருப்பதே ஏற்பட்ட போராட்ட உணர்வுகளையும், காலமாற்றத்தையும் காண தவறி யகிற்கு அவர் வரிக்குத் தொண்ட உகை நோக்கும், அரசியல் ஸ்தாபனமும் காரணம் என்னாம். கவிஞர் காந்தியச் சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டவர் என்பதை அவர் எழுதிய “காந்திஜி” என்ற கவிதை மூலமாக அறியலாம். தனிருப்பும் இவரை தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தவரான திரு. கே. ராஜவிங் கத்தின் தர்மமும் காந்திய சிந்தனையில் இவரைக் கவர்ந்தது இந்த துரத்திஸ்டமான அவரது நிலைமைதான் கவிஞர் பொதுவுடமை கருத்துக்களாக ஏற்க விடாமல் தடுத்தது எனக்கருதவாம் இது சி.வி. சிறந்து ஒரு வர்க்க சிந்தனையாளராக கவி ஞா க அவர் வந்வதை தடுத்து விட்டது என்னாம்.

கல்விமனி சி.வியிடம் கவிஞர் தாகூரின் தர்மம் காணப்பட்டது. தனது ஆங்கிலக் கல்வியின் சிறப்பால் கவிஞர் தாகூரின் கவிதைகள் பலவற்றினை ஏற்கக் கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தார். தாகூர் இலக்கணக்கு வரும் போது சி.விக்கு வயது 20 ஆகும். அப்போது அவர் ஆசிரியத் தொழிலில் அடிவைத்த காலம். கவிஞர் தாகூர் சந்திப்பு சி.வியை கவிதை துறையில் புதிப் திசையில் இட்டுக் கொண்டது. அவரது “பத்மினிஜி” என்ற ஆங்கில நாடகம் தாகூரின் நடையில் அமைந்த ஒன்றாகும்.

கவிஞர் சி.வி கவிஞராக மாத்திரமன்று கட்டுரையாளராகவும், நாவல் ஆசிரியராகவும், பஸ்முகப்பட்ட குருமை பெற்றிருந்தவர் என்பதை அவரது எழுத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. நாவல். துறையினை நேரக்கும் போது அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நாவல்கள் எழுதியிருந்தார். இவரது குறிப்பிடத்தக்க நாவல் களான “வாழ்வற்ற வாழ்வு” “என்னை புறம்” (The Border Land) “பார்வதி” “வீடற்றவள்” “இனிப்படமாட்டேன்” என்பன குறிப்பிடத்தக்கவை. இவை மஸ்லயக மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையினை எடுத்துக் காட்டுவதுடன், இவை அக்காலகட்டத்தின் பதிவுகளாகவும் ஆவணங்களாகவும் காணப்படுகின்றன.

வலிஞரின் இரதி நாவலான “இனிப்படமாட்டேன்” என்ற நாவல் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்-ஏ (M.A) உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய பாடநூலாக்கப்பட்டுள்ளது. உண்மையில் கவிஞர் சி.எஸ்யும் இந்திய தமிழர் என்ற அடிப்படையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட துயர் நிறைந்த வாழ்க்கை இன்னொன்றுக்கும், கொள்கைகளுக்கும் உப்பட்டுள்ளது தலைர்க்கவியலாத ஒன்று. இத்தகவையில் அவரது துண்பம் தோய்ந்த வாழ்க்கையை கழுதாய் பகைப்புக்குதில் வைத்து சித்தரித்துள்ளார். இது களிஞரின் சுயசரிக்காயாக காணப்பட்டிரும், மலையக மக்களின் துண்பம் நிறைந்த வாழ்க்கை வெளிர்சம் போட்டுக் காட்டப்படுகிறது.

வலிஞரின் பிறிதாந நூலான ‘வீடற்றவன்’ என்ற நாவலும் இன்று பத்தனை சிறிபாதா கனியற் கல்லூரி பயிலுகின்ற ஆசிரிய மாணவர்கள்கு பாடநூலாக்கப்பட்டுள்ளது. இது மலையகத்தில் தொழிற்சங்கம் அமைப்பதில் ஏற்பட்ட இன்னெல்களை மையமாக வைக்கு ஏழுதப்பட்ட ஒரு நாவலாகும் சி.வி.யின் நாவல் படைப்பில் மிக முக்கியமான ஒரு போக்கு எனிய நடையில் அமைவதுடன், பேச்சு வழக்கு கணிசமான முறையில் வெளிப்படுத் தப்பநிகின்றது. குறிப்பாக இது சி.வி.கீ. இருந்த நாட்டாரியன் பரிசுவத்தை எடுக்குத் தாட்டுகின்றது. தலைரவும் இன்றைய நலை இவக்கியதில், சமுதாயார்பு என்ற அடிப்படையில் பேச்சு வழக்கு, மிக முன்பான ஒரு அம்சம் என்பதையும் கருத்திற் கொள்வது அவசியமாகும். இது சில விக் தனிச் சிறப்புகளில் ஒன்று.

கவிஞர் சி.வி.யின் முனைப்பான செயற்பாடுகளில் ஒன்று நாட்டுப்புறம் பாடல்களை சேகரிப்பதாகும். மலையக இவக்கியத்தில் நாட்டார் பாடங்களை அச்சில் இடம் பெறசெய்த முயற்சி தேசுபக்தன் கோ. நிடச்சய்யர் காவக்ட்டநிலே தொடங்கி விட்ட போதும் இதனை செய்மையுற சாதித்தவர் சி. வி.யே. நாட்டார் இவக்கிய ஆய்வு பற்றி பேராசிரியர் க. கணோசபகி “நாட்டார் ஆய்வு வெறும் ஏட்டுச் சுரக்காய் அல்ல. ஏகாகிபதி திபத்துக்கு எதிரான உலகாவிய போராட்டமாக திகழ வேண்டும்” என்கின்றார். இத்தகைய ஆய்வு முறைச்சிக்கு சி.வி.யினாள் சேவீத்த இந்த நாட்டார் பாடங்கள் பெரும் பயன் உள்ளனவாய் அமைந்தது வரவேற்கத்தக்கது. இவரால் சேகரிக்கப்பட்ட நாட்டார் பாடங்கள் தொகுக்கப்பட்டு ‘மலை நாட்டு மக்கள் பாடங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியது.

தலைரவும் இவரது இவக்கிய சிந்தனைகளை உலக நோக்கை விஸ்மாஜனி’ (Vismajanī) என்ற பாடஸ் நாடால், ‘சே ஃவீவரா’

(Way Farer) என்ற வகையிலூடு தொழப்பு, (Born to Labour) (உறைக்க மிறந்தவர்கள்) என்ற விரிவான டட்டுரை தொகுப்பு “முதற்படி” என்ற இவரது முதல் டட்டுரை தொழப்பு எண்ணைவந் தின் மூலம் அறியலாம். தலிரவும் பத்திரிகைகளில் பெரிய கேள்வி சித்திரங்கள், பல கட்டுரைகள் என்றாவும் இவரது இலக்கிய ஆளுமைகளை வெளிக் கொண்டதாக அமைகின்றது. இவரால் பல்வேறு சந்கர்ப்பங்களில் எழுதப்பட்ட டட்டுரைகளும் தொகுத் தொழப்படல் அவசியம்.

கவிஞரின் இலக்கிய வளர்ச்சியில் கணிசமான அளவு பாதை அமைத்துக் கொடுக்கவர் பேராசிரியர் க. கலாசபதி யே. பேராசிரியர் தினசரன் ஆசிரியராக இந்த போது சிவி மற்றும் மலையாள எழுத்தாளர்களை எழுதத் துாண்டியதுடன் மலையாள இலக்கிய வளர்ச்சியினை கண்டு “இலங்கை இலக்கியத்திற்கு மலையாக இங்கிசீப் புதிய இரத்த மாச்சகின்றது” என சரியான மதிப்பீட்டையும் செய்தார். தவிரவும் சி.வி.யின் “மலை நாட்டு மாந்தர் பாடல்கள் என்ற தொகுப்புக்கு முன்னுரையும் வழங்கி இலக்கிய உலகில் சிறந்த அங்கீராத்தை பெற்று தந்தவர் பேராசிரியர் க.கலாசபதி யே. எவ்வேதான் தேசிய இலக்கியத்தில் கைவாசபதியின் பெயர் ஈவு பதிந்துவிட்டது.

கவிஞர் சி.வி பற்றிய ஆய்வுகள் அவ்வப்போது எழுத்தாளர் களினால் முன்வைக்கப்பட்டது. திரு அந்தவீஜீவாயின் டட்டுரை களும், சார்ன்நாட்னின் ஆய்வுநாலும் (சி.வி சிவ சிந்தனைகள்) இளம் ஆய்வாளர் இரா. ஜெ. ட்ரெராஸ்தியின் டட்டுரை, கவிஞர் முரளி தரணின் கலைத் தொண்டு குறிப்பிடத்தக்கன. இவர்களது ஆய்வில் சி.வி பற்றிய அவையத் தன்மைகளும் கவந்திருக்கின்றன. எனக் கூறின் அது பிழையாகாது.

அண்மையில் தினசரன் பத்திரிகையில் இரா சிவலிங்கம் அவர்களின் கட்டுரை, சி.வி. பற்றிய பூரணத்துவம் இல்லாத ஒன்றாக இருப்பினும் கவிஞர் பற்றிய முறை ஆய்வுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தது எல்லாம்.

தொகுத்து நோக்கும் போது சுமார் 50 ஆண்டுகால இலக்கிய வாதியாக திகழ்ந்த சி.வி. வேலுப்பிள்ளை அடிமை சமுதாயத்தில் பிறந்தவர். அடிமைத்தனத்தை உள்ளும் புறழும் கண்டவர் என்ற வகையில் இம்மக்களின் துயர் நிறைந்த சாழ்வை அறிய உலகிற்கு படம் படித்தும் காட்டினார். புரட்சிரமான குரலோ சமூக மாற்றம் தொடர்பான கருத்துக்களே இவரது படைப்புக்களில்

## தமிழிலும் ‘சினிமா’?

‘திரைப்படம் என்பதே நாடகத்தின் வளர்ச்சிதான் என்று எண்ணிக்கொட்டும் எழுகிக்கொண்டும் இருக்கும் பெரும்பால் மையான பாமரத் தமிழர்களிடம் திரைக் கணதயென்றாலே அது வசனம்தான் என்ற கருத்து ஆழாக வேறுங்கி இருப்பதில் வியப்பேறுமில்லை. 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் வந்து கொண்டிருக்கும் சினிமா இகழ்களும் ஒரு காரணம் தான் அவை திரைக்கதை என்ற பெயரில் அன்றிலிருந்து இன்று வளர் வெறும் உரையாடல் கணளையே வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக, கமராஜவு முதன்மையாகக் கொண்ட சினிமாவின் ஆற்றல், தனித்தன்மை, கலவத்தன்மை, கோணம், ஒளியமைப்பு போன்ற எதைப்பற்றியும் ஆற்ற அறிவு இவ்வளவிட்டாலும், கணதயக் காட்சிகளாகப் பிரித்துக் கொண்டு உரையாடல்களைச் சுலபப்பட எழுதியிட்டாலே அது திரைக்கதையாகிவிடும் என்ற தவறான கருத்தை தமிழ்ச் சினிமாக கலவனுர்களும் பார்வையாளர்களும் ஆதரிக்கு வளர்த்துக் கொண்டன. விளைவு, தமிழிலும் ‘சினிமா’ என்ற ஒரு உண்டு என்பதுகூட உலக சினிமா அரங்கின் கவனத்துக்கு எட்டாமலேயே இந்து வருகின்றது.

(யப்பானியத் திரைப்பட மேதை அகிரா குரோசாவின் ரஷோமான் திரைப்படப்பிரதி – தமிழாக்கத்தின் மொழி பயர்ப்பாளர் குறிப்பிலிருந்து.)

இழை போடவில்லை. இச்சு அடிப்படை அவரது உலக நோக்கும், சார்ந்திருந்த அரசியல் ஸ்தாபனங்களும் எவ்வாறு. இது சி.வி.யன் மீது குற்றம் சமத்தும் ஒன்றால், அவர்மீதான புறவு யப்பட்ட ஆய்வேயாகும். சில வரவாற்று உவமைகளை முடிமறைப்பது, திரிப்படுத்துவது, வரவாற்று குட்டு தன்மை என்பதை கருத்திற் கொள்ளும் இலக்கிய வாசிகளுக்கு இது சர்ச்சைக் குரிய ஒன்றாக இருக்காது.

இரு குறிப்பிட்ட கால கட்டத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தனமிட்டவர், அதனால்தான் கவிஞர் அக்காலகட்டத்தின் இலக்கிய பிரதித்திலியாக விளங்குவின்றார். இச்சு மலையாள இலக்கியத்தில் விமர்சனம், ஆய்வு எஸ்பதற்கு பதிவாக பாராட்டே விமர்சனமாகிய அபாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டுவார். இது ஆரோக்கியமான இலக்கிய படைப்பு வந்வதை கடுக்கின்றது. எனவே மலையாக இலக்கிய படைப்பு இலக்கியவர்களை மாத்திரமன்று சிறந்த விமர்சன அறிஞர்களையும் வேண்டி நிற்கின்றது. \*

# பன்பாட்டின் பேரால்...4

## பன்களி

⊕ முருகையன்

திண்ணையில் இருந்த ஞானியர் அப்பு நிமிர்ந்து பார்த்தார். செந்திரு வந்திருக்கிறாள் — பல நாட்களுக்குப் பிறகு! வரும் போதே ஏதோ ஒரு பாடலை அவனுடைய வாய் முன்னுழுத்துக் கொண்டிருக்கிறது.

“என்ன பிள்ளை, கானைக் கிடைக்கிறாயில்லை? நீளமான விடுதலை போலே இருக்கு!”

“ஓம். விடுதலை தான். நீண்ட விடுதலை தான்”

“அஞ்சாறு மாதம் இருக்கும். இல்லையா?”

“ம....ம்... சரியாய் ஆறு மாதம். அரை ஆண்டு. போனதடவை நாங்கள் ‘விடுதலை என்ற விழுமியம்’: அதைப் பற்றிக் கடைச்சுக் கொண்டிருந்தம். இன்றைய மனிசர் பெரிசாய் மதிக்கிற பேருகளிலே ‘விடுதலை’ முதன்மையானது எண்டு நீங்கள் விளங்கப் படுத்தினீங்கள். பின்னத்தான்...?”

“பின்னைத்தான்?”

“பெரிசாய் ஒரு விடுதலையை நானும் விடுவம் எண்டு நினைச்சுப் போட்டு...”

“ஆறு மாதமாய் இந்தப் பக்கமே தலைகாட்டாமல் இருந்திட்டாய். அப்படித் தானா?” ஞானியர், உரத்து, அட்டகாசமாகச் சிரிக்கிறார்.

“இல்லை, அப்பு. சங்கீதச் சோதினைக்காகக் கொஞ்சம் சாதகம் பண்ண வேண்டி இருந்துது. விடாப்பிடியாய்ப் பாடிச் பாடி. தேவையான தரத்தை எட்டிப் பிடிச்சு...”

“எட்டிப் பிடிச்சு?”

“சோதினையை முடிச்சு...”

“முடிச்சு...”

“எடுத்த காரியத்திலே வெற்றி கிடைச்ச பிறகுதான் இங்கை வருறது எண்டு தீர்மானிச்சென். தீர்மானத்தை நிறைவேற்றின பிறகு சில கேள்விகள் மனத்திலே கிளம்பிச்சுத கள். உடனே வந்திட்டென் — அப்புவைத் தேடிக்கொண்டு” செந்திரு மிகவும் உற் சாகமாய் உள்ளாள்.

“கெட்டிக்காரப் பிள்ளை தான். வருப்புதாது ஏதோ பாட்டொன்றை முனுமுனுத்துக் கொண்டு வந்தது மாதிரி இருந்தது. என்ன அது?” ஞானியார் கேட்டு வைத்தார்.

“அது... அது... ஒரு பாட்டு!”

“பாட்டு என்றது தெரியது. என்ன பாட்டு? ஆர் இயற்றினது?”

“நான் தான் இயற்றினது. சொல்லுறவு கேளுங்கோ;

ஒன்று படுமா உலகமிது—

உடைந்து நொருங்கி உள்ளவரை?

ஒன்றை ஒன்று தின்ன வனும்

உள்ளத்தெழுச்சி பல கோடி

கொன்றில் வுலகைத் துண்டுகளாய்க்

கொத்திப் பிளவு செய்து விட

ஒன்று படுமா உலகமிது?

ஒன்று படுமா உலகமிது?

எப்பிடிப் பாட்டு?” பாடவின் முடிவில் ஒரு கேள்வியையும் போட்டு வைக்கிறாள் செந்திரு.

கண்களை முடிச் செந்திருவின் பாடலைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அப்பு மெல்லக் கண்களைத் திறக்கிறார். “நல்லாய்த் தான் இருக்கு; நல்லாய்த் தான் இருக்கு”

“சும்மா சொல்லாதையுங்கோ அப்பு. படிமம், குறியீடு, கட்டமைப்பு... எண்டெல்லாம் சொல்லுகினமே! அதொண்டும் இல்லைத் தானே, இதிலே?”

“அதெல்லாம் பார்த்துச் சரி பிழை சொல்லுறதுக்கெண்டே தனியாய் ஒரு திருக்கூட்டம் இருக்கு. அதைச் சேர்ந்த ஆரிடமா வது தான் உந் ~ அம்சங்களைப் பற்றி விசாரிக்க வேணும். நான் பழங்காலத்து மனிசன். அந்த நாளையிலே... அதாவது எழுபது எண்பது ஆண்டுக்குத் தற்கி நான் படிச்சு பாடமாக்கி வைச்சு,

என்னுடைய மனத்திலே படிஞ்சு பாடல்களோடே தான், நீ பாடின பாடலையும் ஒப்பிட்டுப் பரார்த்து நல்லதென்று சொன்னன். அப்பிடிச் சொல்லத் தான் எனக்குத் தெரியும்’

‘சம்மா, விடுகை விடாதேயுங்கோ, அப்பு. நீங்கள் படிக்கிற புத்தகங்களின்ரை முன் மட்டையளை எண்டாலும் நான் இடைக் கிடை பார்த்திருக்கிறேன். விமரிசனம் செய்யத் தனிநுசீங்கள் எண்டால்’ எவ்வளவு ஆழமாய்ப் போவீங்கள் எண்டதும் எனக்குத் தெரியும். அந்த ஆழ நீங்களுக்கும் தொலை தூர இடங்களுக்கும் இப்ப போக வேண்டாம். இதைக் கேளுங்கோ, அப்பு. கெளரி, கெளரி எண்டு எனக்கொரு சிநேகிதி இருக்கிறான்’

“கெளரி, கெளரி என்று”

“ஓம்”

“சிநேகிதி?”

“ஓமோம்”

“எங்கே இருக்கிறாள்?”

“தெவிவெல்லயினை”

“சரி, மேலே சொல்லு பின்னை”

“அந்தக் கெளரிக்கு நான் இப்ப பாடின பாட வைக் கடித மூலம் அனுப்பியிருந்தென். அதுக்கு அவள் ஒரு பதிர்பாட்டு எழுதி அனுப்பியிருந்தாள். அதை வாசிக்கிறேன் கேளுங்கோ, அப்பு”

செந்திரு தன்னுடைய கைப்பையிலிருந்து சில தாள்களை எடுக்கி ராள். அப்பு காதுகளைத் திட்டிக் கொள்கிறார். செந்திரு வாசிக்கிறாள்.

“ஒன்றுபட உலகத்தில் ஒன்றுமில்லை/ ஒன்றுபடாதிருப்பது தான் உயிரின் நியதி/ கன்றை விட்டு ஆ பிரியும்/ கண்ணீர் தான் துயரமங்கு!! ஒன்றை விட்டு ஒன்றங்களும்/ ஒரோருக்கால கூடும் கழிக்கும்/ ஒன்று பட அவதியின்றேல்/ உலகத்தில் பிரிவே து?// ஒன்றுபட உலகத்தில் யாதுமில்லை/ ஒன்றுபட்டால் உலகத்தில் ஒட்டமில்லை/ குன்றை விட்டு மலை உயரும்/ குறைவே வொய குணமாகும்/ ஒன்றை விட்டு ஒன்று பெரிது/ ஒன்று சொன் நோயாப் போர்/ ஒன்றிறக்க முடியாதேல்/ ஒன்றும்ய வழியுண்டோ?// ஒன்று பட உலகத்தில் என்ன உண்டு?/ ஒன்றுபடாதிருப்பது தான் உலகின் நியதி/ பரத்தை விட்டு பரம் பிரியும்/ பந்தத்தால் பாரிவெழ்ந்தும்/ கண்ணிருந்தும் கருடாகும்/ கஷ்டத்தின் பின் ஒளி காலும்/ உண்மைமையது கடினமின்றேல்/ உலகத்தில் சமயமேது?/ ஒன்று பட உலகத்தில் ஒன்று இல்லை/ ஒன்று படாதிருப்பதில் தான் உயிரின் ஜீவன்/ புண்ணியத்தைப் பொய் விழுங்கும்/ பூதலத்தில் அறம்

சிறக்க/ நன்மைக்கும் தீர்மையில் ரேல்/ நானிலத்தில் இடமேது?/ செய்யும் வழி ஒன்றானால் / தெய்வ நீதீக்கிடமெங்கே?// ஒன்றுபட உலகத்தில் பண்பு இல்லை / ஒன்றுபடாதிருப்பது தான் தெய்வ நியதி/ இருளாலே ஒளி சிறக்கும்/ இன்பத்தால் துண்பம் மாயும்/ தாழ்ந்த இடம் மேவி வரும்/ நரண்யிலே நிகழ்ச்சி வட்டம்/ தன் போக்கில் சூழன்று செல்லும்/ தடுத்துவிட சக்தி ஏது?/ ஒன்றுபட உலகத்தில் ஒன்று உண்டு/ உணர்ந்து விட்டால் சொல்லாலே உரைகா மாட்டார்!''

செந்திரு படித்து முடித்து தலை நிமிர்கிறாள். ஞானியார் அப்புவும் முடிய தம் கண்களைத் திறந்து அப்பொளுத்தான் வெளியுலகத்தைப் பார்க்கிறார். “கெளரி நிறையப் படிப்பாளா?'' கேள்வியை முன்வைத்துவிட்டு இலேசாக முறுவல் பூக்கிறார்.

“ஓ. அவள் படிக்காத பத்திரிகை இல்லை; பாக்காத படம் இல்லை; கேட்காத ஒலிபரப்பு இல்லை''

“கெளரி எழுதின பதிற்பாட்டைக் கேட்டவுடனேயே நான் அதை விளங்கிக் கொண்டென். ‘‘ஒன்றை ஒன்று தின்ன வரும்/ உள்ளத் தெழுச்சி பல கோடி’’ என்று உன்னுடைய பாடவிலே நீ சொல்லியிருந்தாய், பின்னள் — அந்த உள்ளத்து எழுச்சிகள் கெளரிக்கு ஏராளம் ஏராளமாக எழும்புகின்றன என்று நினைக்கி ரென். அந்த எழுச்சிகளுக்கிடையிலே ஒரு தெளிவு கண்டு — அமைதி கண்டு — முழுமையான அநுபவப் பேறுகளை அடைய முடியாத ஒரு திணறலை நான் அடையாளங் காணுமெறன்''

“ஏன் அப்பிடிச் சொல்லுமீங்கள்?''

“ஏனென்றால், பின்னள்... ஏற்ற, இறக்கங்கள், எதிர்ப்புகள், முரண்பாடுகள் எல்லாம் உலக இயல்புதான் என்று வலியுறுத்துகிறதுக்குக் கெளரி முயல்கிறாள். அதுக்கு, குன்றும் மலையும், கன்றும் பசுவும், இருஞும் ஒளியும் என்று இவைகளை அக்கம் பக்கமாய் வைச்சுக் காட்டுறாள். அந்த இடங்கள் நல்லாய்த் தான் இருக்கு. ‘‘ஒன்று படுமா உலகமிது?’’ என்ற உன்னுடைய கேள்விக்கு “இல்லை, ஒன்றுபட மாட்டாது; ஒன்றுபடத் தேவை இல்லை’’ என்று மறு மொழி சொல்லுறாள். பிறகு என்னெடா என்றால், பாடவினுடைய முடிவிலே, இறுதி அடியிலே, ‘‘ஒன்றுபட உலகத்தில் ஒன்று உண்டு/ உணர்ந்து விட்டால் சொல்லாலே உரைக்க மாட்டார்’’ என்ற பேச்சு வருகிறது. ஒன்றுபடக் கூடியதாய் உலகத்தில் உள்ள அந்த ‘‘ஒன்று’’ ஏது? அந்த ‘‘ஒன்று’’ ஏது?''

“அந்த ஒன்று ‘பரம்’ இதை ஏன் அப்பு நீங்கள் கவனிக்க இல்லை? ‘பரத்தை விட்டு பரம் பிரியும் / பந்தத்தால் பாரில் அழிழ்ந்தும்’ என்கும் சொல்லியிருக்கிறாள் தானே கெளரி? ஏன் அப்பு, நீங்கள் அதைக் கவனிக்க - இல்லை?”

“பரத்தை விட்டு பரம் பிரியும் என்றால்?”

“பரம் — டடவுள். டடவுளிலிருந்து பிரீந்து வாங்வன உயிர்கள். வோகாந்கமும் சிக்தாந்கமும் இதைத்தானே வலியுறுத்துகின்றன!” இப்பொழுது தத்துவாரானம் மோசம் மறை செந்திருவுக்கு வாய்த்து விட்டது “‘ஒன்றுபட உலகத்தில் ‘என்று’ உண்டு என்று அவள் கெளரி — தன்னுடைய பாட்டிலே சொன்னது அதுதான். அந்த ‘ஒன்று’ கான் ‘பாம்’ அது தான் ‘பிரும்மம்’ — கடவுள் — சிலம்”

“நிச்சம் ‘பௌரீய’ அரும்பொருள்களை எல்லாம் எடுத்துப் பேசுகிறாய் பிள்ளை. அது நல்லது தான். ‘சமய வாதிகள் தக்கம் மகநிகளில். அமைவாகக ஆர்றி மலைந்தனர்’ என்றும் பெரிய வர் ஒந்வர் போகியிருக்கிறார். இந்தத் தக்கவுங்கள் சித்தாந்தங்கள் கூக்கியல்கள் பற்றி எல்லாம் காலங் காலங்கள் நீண்ட வாக்கு வாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. நெடிய நெடிய பட்டி மண்டபங்கள், சொற்போர்கள், கருத்துக் களங்கள், வழக்காடு மன்றங்கள்...”

“‘மேன்றையிரீட்டிப் பட்டி மண்டபம், அன்ளாதம் பனல் வாக்கு, கழவேற்றம், சிறை, சித்திரவகை, சிலுவைப்போர்...’”

“ஓமோம். பண்டைக் காலங்களிலும் இடைக் காலங்களிலும்” சிறாலாமல். நாகரிகத்தின் உச்சத்தை எட்டிவிட்டதாகக் கருதப்படுகிற இந்த நலை காலத்திலே கூட...”

“...கோயில் இடிப்பு, மகுகி இடிப்பு, குண்டு வீச்சு...”

“.. என்று இப்பிடி எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. இல்லையா? பரம் என்பது பரிபூரணமானது. பரிபூரணமான ஒன்று ஊனமடைந்து மழுமை கண்றி மலினமாகி இழிந்து போவது இயலாது. அதனால் உது பொய்; இது மெய்; அது பொய்மெய்; இது மெய்ப்பொய் — இந்த மாதிரி எல்லாம் சண்டை சச்சரவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இல்லையா?”

“மெய் தான் அப்பு. அப்படியானால், மெய்யியல் ஆய்வினாலும் தத்துவ விசாரத்தினாலும் பயனே இல்லை எண்டா சிசால் விறீங்கள்?”

“இல்லை இல்லை நம்முடைய விசாரவிகளிலே பெரும்பாலானவை வெறும் சொல்லாடல்களாகத்தான் இருக்கின்றன”

“அதென்ன அப்படிச் சொல்லுறீங்கள்?”

“நமது பள்ளிக்கூடங்கள் பலவற்றிலும் இப்பொழுது நடை பெறுகிற விஞ்ஞானக் கல்விக்கும், இந்த மெய்யியல் ஆய்வுகளுக்கு மிடையே வேறுபாடில்லை. அநுபவம் நிரம்பின ஆசிரியர் ஒரு சமயம் எழுதியுள்ள கட்டுரையிலே இதை நல்லாய் விளங்கப் படுத்தி இருந்தார்”

இப்படிச் சொன்ன ஞானியார், தமது பழைய இலாச்சியென் நிலி நந்து சில தாள்களைத் தேடி எடுத்து வருகிறார். அவற்றைச் செந்திருவிடம் கொடுக்கிறார். அவள் வாசிக்கிறாள் —

படிப்பெண்பது பொதுவாக வாசித்தல் எழுதுதல் ஆகிய இரண் டுமே என்னும் எண்ணம் இன்னும் நம்மவர் பலரைவிட்டு முற்றாக நீங்கிவிடவில்லை. உண்மையான முகல் நிலைப் படிப்பு. செயல் மூலம் உணர்தலே என்னும் கருத்தினைப் பற்றறுத்தியோடு நம்பி ஏற்கும் பகுதுவத்தினை நம் சமூகத்தினர் இன்னும் எய்திவிடவில்லை போலும். அதனாலே தான் ‘நறியூஷன்’ நிலையங்களில் மட்டுமன்றி, பிரபலமான கல்லூரி களிலும் இன்று, படிப்பிக்கும் என்பது சில சொற்கூட்டங்களை மீண்டும் மீண்டும் பாராய்னார் செய்யும் அளவில் நின்றுவிடுவதனை நாம் காண்கிறேனம். இவ்வித சுற்பித்தலில் மாணவரின் நேரடியான உடலியக்கச் செயல்களுக்கு ஜிடமில்லாமல் போகிறது. அவ்விதச் செயல்பற்றிய சொல் சார்ந்த சிவரணங்களே உண்மையான செயல்களுக்குப் பதிலாக அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, விஞ்ஞானப் பரிசோதனைகளையிட்டு விரிவான குறிப்புகளை — அதாவது நோற்கைகளை — அப்பியாசக் கொப்பிகளில் ஏழுதிக்கொள்ளுமாறு ஆசிரியர் வழங்குகிறார். விஞ்ஞான பாடமானது ‘சொல்வதெழுதல்’ ஆகவே பெரும்பாலும் மாறிவிடுகிறது.

தவணையில் இரண்டொரு தட்டைகளே மாணவர்களை ஆசிரியர் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்குக் கூட்டிச் செல்கிறார். அப்பொழுது நிலுவையாக உள்ள பரிசோதனைகள் எல்லாம், அடுத்தடுத்து விரைவாகச் செய்து முடிக்கப்படுகின்றன. இவற்றையும் மாணவர்கள் தாமாகவே செய்வது மிகவும் குறைவு. அநேகமாக எல்லாவற்றையும் ஆசிரியரே செய்துகாட்டுகிறார்.

இவ்வாறு நிகழ்வதனால், செயலும் கருத்தும் சொல்லும் இணைந்தவோர் அறிவுப் பிண்டமாக விஞ்ஞானத்தினை மாணவர் கருதும் நிலை அற்றுப் போகிறது.

இது மிகவும் விசனிக்கத்தக்கது.

கட்டுரைப் பகுதியை வாசித்து முடித்ததும் செந்திரு ஞானி அரிடம் தாங்களைத் தருகிறாள்.

ஞானியார் கூறுகிறார். “செயல் வடிவில் இருக்க வேண்டிய விஞ்ஞானக் கல்வியே தோத்திரப் பாராயணம் போல மாறிவிட டது. அப்புறம் யோகத்தையும் ஞானத்தையும் புதினப் பத்திரிகை களிலும் பஷ்டர் பற்பசை — விளம்பரங்களினால் முன்னும் பின்னும் சூழப்பட்ட வாணைவி, தொலைக்காட்சி — ஒவிபரப்புகளிலும் ஒளி பரப்புகளிலும் பயிலவும் பயிற்றவும் புறப்பட்டால் நிலமை எழவடி இருக்கும்? சொல்லாட வில் ஆறுபவ மெய்ம்மைகள் திரிந்தும் சூழம் பியும் நிழலாயும் ஆவியாயும் மறைந்து போய்விடும். இப்பொழுது நடைபெறுகிறது இது தான்”.

“அப்படியானால், ‘ஒன்றுபடிமா உலகமிது?’ பாதி பாடலும் பாதி பேசலுமாகிய குரலிலே செந்திரு முன்னுக்கிறாள்.

“‘ஒன்றுபடுவது ஒது பறமிக்கக்கட்டும். முதலிலே பன்மைப் பட்ட நிலையிலேவே ஒருவரையொடுவர், ஒருசாராரை மறுசாரார் சகித்துக் கொள்ளும் மனப்பான்மை வளர் வேண்டும். ‘உலகம் பலவிதம்’ என்பதை ஒப்புக்கொள்ளும் பொறுமை — அதாவது பொறை — எங்களிடையே உதயமாக வேண்டும். அடுத்தவரைக் கீழ்ப்படுத்தி ஒழித்துக் கட்டினால் மட்டுமே நான் சிறப்படையலர். என்ற எண்ணம் இல்லாமற் போக வேண்டும்’”.

“பொறுமை எப்பிடி உண்டாகும்? போதனையால் மாத்திரம் வருமா? நீங்கள் இப்ப நிகழ்த்துறுத்துகூட ஒது சொல்லாடல்தனே!”

இப்பொழுது அப்ப தாங் தோற்றுவிட்டது போல உணர்கிறாரோ, என்னவோ, சற்றே தலை கணிகிறார்.

“பட்டுத்தான் தெளிய வேண்டும். அது தான் இயல்பு போலே இருக்கு” என்கிறார். “இன்னும் ஒன்று சொல்லாம். வெறும் சொல்லாடலும் எழுத்தும் வாசிப்பும் பல்கிப் பெங்கிறதாலே, பெருந்தொகையான அறிவைப் பெற்றுவிட்டது என்ற மங்க்க மொன்று நமக்கு உண்டாகிது. யோகம், ஞானம், ஏகம் சத் என்ன நெல்லாம் சில சொற்களை உச்சாக்கி எங்களுக்குத் தெரியது. இவற்றை எளிமைப்படுத்தி உரைக்கப்படுகிற சொல்லர்டல்களும் சில வோன்ன எங்களுடைய விளக்கத்துக்கு வசமாகி விட்டவை போலத் கோற்றமளிக்கின்றன. அனால் இவற்றினுடைய முழுமையான தாற்பரியத்தை நாங்கள் கிரகிச்சிட்டமா?”

ஞானியார் தமது பேச்சைத் தொடர்கிறார். அவர் தமக்குத் தாழே பேசிக்கொள்வது போலவும் இருக்கிறது.

செந்திரு கேட்கிறாள். “அப்படியானால் நீங்கள் என்ன தான் சொல்லுறைகள்?!”

“நான் சொல்ல என்ன இருக்கிறது?” என்று சற்று நிறுத்திய அப்பு, பின்னர் திடீரென்று “விண்ணில் ஏறும் முயற்சிகளைச் சந்தே ஒத்தி வைக்கலாம் போலே இருக்கிறது” என்கிறார்.

“விண்வெளிப் பயணங்களையா?”

“இல்லை. நான் அவற்றை மட்டும் கூறவில்லை. பரம், பிருங் மம், சிவம் இவைபற்றிச் சம்மா சொல்லாடிக் கொண்டிருப்பதாத—”

“ஒத்தி வைத்துவிட்டு என்ன செய்வது?”

“செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. வேளாண்மை செய்யலாம்; பொருண்மியத்தை மேம்படுத்தலாம்.”

“என்ன அப்பு பகிடி விடுறீங்களா? பண்பாடு விழுமியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த நாங்கள், பண்ணை, பயிர், பணங்காசு, பனஞ்சீனி என்றெல்லாம் இறங்கிப் போவதா?”

“அப்படிச் சொல்லக் கூடாது. விஞ்ஞானம், தொழில் நுட்பம், சமூக அறிவியல் என்கிறவற்றின் ஏழுச்சியினாலே, உலகியல் வாழ்நிலையை மேம்படுத்துறுத்துக்கரிய தேவையையும் வழிமறைகளையும் கணிசமான அளவு நாங்கள் இன்றைக்கு உணர்ந்துகொண்டிருக்கிறம். முகவிலே மனி கர்களிடையே நிலவுகிற ஒவ்வாணைக்கு மட்டும் காணவேண்டும். சாதி, இனர், பிறப்பு, சார்பு, மகாரி, வளர்ப்பு — இவைகளாலே எழுகிற ஏற்றத் தூதிவகுகளுக்கு முடிவாக காண வேண்டும். ஒருவர் மேலே மற்றொருவர் ஏறி அமர்ந்து சவாரி செய்கிற நிலைமையை ஒழிக்க வேண்டும். பல்லக்கிலே ஏறிச் சில பேர் பவனி வர, வேறு பலர் பல்லக்கைக் காவிக்குளி கிற நடைமுறையை மாற்றவேண்டும். முதலிலே செய்ய வேண்டியவை இவை. ‘விடுதலை’ என்ற விழுமியத்தை இந்தக் களத்திலே என்றாலும் நிலைநாட்ட வேண்டும். இதற்குத் தான் நாங்கள் இப்பொழுது முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதே வேளை என்ன அப்பு?”

“ஒன்றுபடுதல் பற்றி வேறு சில தனக்களிலேயும் சொல்லாடல் நடத்தலாம். பரவாயில்லை.”

அப்புவிடம் விடைபெற்று மீணும் செந்திருவின் சிந்தை அவர் கூறிய பலவற்றை அசைபோட்டுக்கொண்டே இருந்தது.



# தொண்ணாறுகளில் தாயகம்

பேராசிரியர் கலாநிதி ஆ. சண்முகதூரஸ்  
தலைவர், தமிழ்த்துறை,  
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

## 1. முன்னுரை

**தேசிய கலை இலக்கியப் பேரவையினாலே வெளியிடப் பட்டுவரும் தாயகம் 1974 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களிலே முதன்முதல் வெளிவந்தது. ஓராண்டு தொடர்ச்சியாக வெளிவந்த இவ்விதம் இடையிற் சில ஆண்டுகள் வெளிவரவில்லை- மீண்டும் 1983 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் “தாயகம் மீண்டும் வெளிவருகின்றது” என்ற ஆசிரியத் தலைப்புடன் வெளிவரத் தொடங்கியது. ஈழத்திலே வெளி வருகின்ற இதழ்களிலே மல்லி கையும் தாயகமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகச் சிறப்பான வகையிலே பணியாற்றியுள்ளன. இவ்வாறு வெளிவந்த தாயகம் 1990 முதல் இயன்றாவு நிலைமைக்கேற்றபடி வெளி**

யிடப்பட்டு வருகின்றது. இக்காலகட்டத்திலே வெளிவந்த இதழ்களைப் பகுப்பாய்வு செய்து விளக்குவதே இக்கட்டுரையின் நோடிகமாகும். 1990 தொடக்கம் 1994 பங்குனி வரையும் எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. இவற்றுக்கு 21 தொடக்கம் 28 எனத் தொகுப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

## 2. கவிதை

எட்டு இதழ்களிலும் 48 கவி தைகள் வெளிவந்துள்ளன. இவற்றுட் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளாக அமைந்துள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைக்கு எடுத்துக்காட்டாக மாடு சேதுங் அவர்களின் குன்றுன், என்னுங் கவிதையை நோக்கலாம்.

தன்து மண்ணையும் மக்களை யும் நேசித்த மாடு சேதுங் மானிட விடுதலையின் ஒரு பகுதியாகவே தன்னாட்டு விடுதலையை நோக்கினார் என்பதற்கு, அவருடைய பரந்த அன்பின் வெளிப்பாட்டுக்குச் சான்றாக, சீவாவின் உயரிய மலைகளுள் ஒன்றான ‘குன்லுன்’ மலைபற்றிய அவரது கவிதை அமைகின்றது.

“வான்முட்டை மேவிட என் வானுநவ முடியுமென்று மூன்றாயுணைப் பிளப்பேன் ஜோப்பாக கொருதுண்டு, அமெரிக்காக கொருதுண்டு, கிழக்கே வைத்திட ஒன்று அப்போது வையகத்தை அமைத்தினலை ஆளும் கோளம் முழுவதற்கும் சமஅளவில் குளிர்க்குடு”(27)

என்னும் கவிதையடிகள் அவருடைய மானிட நேயத்தை, வையக அமைதிபற்றிய எண்ணத்தினைப் புலப்படுத்துவனவாக அமைகின்றன.

பெரும்பாலான கவிதைகள் இந்த மண்ணிலே இக்கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைப்பாடுகளைப் புலப்படுத்துவனவாகவே உள்ளன. எல்லோர்க்கும் நிழலும் இளங்காற்றும் தந்து தின்ற பெரியதொரு முற்றத்து வேம்பு பற்றிக் கூறும் கவிஞர் கேகர், அப்பெரிய மரம்

“நிலைத்தைய  
அயிலிருந்தோர்  
புயல் வரவு  
மரஞ் சரிவு” (21)

என்று குறியீடாக இம்மண்ணிலே இராணுவத்தால் ஏற்பட்ட அழிவினைக் காட்டுகிறார். எனினும் நம்பிக்கை தளராயல்,

இன்று  
காலுயரம் நிற்கின்ற  
கண்கள் ஒன்றேநும்  
வேம்பின்

நிழல் மறந்த மண்முழுவதும்  
நாளை நிழல் இறைக்கும்  
எண்மேல் இல்லாவிடின்  
என் பிள்ளைகள் மேல்  
நிச்சயமாய்  
என் பேரர்கள் மேல்.

என்று ‘நிழலிஸ் நிலைவு’ என்னுந் தன் கவிதையை முடிக்கிறார், சிவகாமியின் ‘வெளி நாட்டுக் கடிதங்கள்’ (21) கவிதை வெறுப்புனர்வையும் அதேநேரம் அசையாத நம்பிக்கையினையும் வெளிப்படுத்துவதாயுள்ளது. வெளிநாட்டுக்குப் போனவர்கள் பற்றியதுதான் இக்கவிதை.

போய் ஓரிரண்டு மாதங்கள் ஒழுங்காய்க் கடிதம் வரும் பின்னர் மெல்ல மெல்ல இடைவெளி கூடும் பக்கங்கள் குறையும்.

இப்படிக் குறைந்து வரும்  
போது, இடையில்,

நாட்டு நிலைமை  
நன்றாக இல்லையாம்  
இம்முறையும் விடுதலைக்கு  
ஊருக்கு வரமுடியாதாம்.  
அதனால் அம்மா ஜயா  
அங்குவர  
ஓழுங்குகள் நடக்கிறதாம்  
பின்னைகள் பரதநாட்டியம்  
பயில்கிள்றனராம்.

“எங்குபோனாலும் நம்  
தமிழர் கலாசாரத்தைப்  
பேணவேண்டும் தானே”.

என்று செய்தி வரும். இவர்  
கள் கூறும் கலாசாரம் பற்றித்  
தான் சிவகாமிக்கு வெறுப்பேற்  
படுகின்றது. அதனைப் பல  
கவிதை வரிகளிலே வெளிக்காட்டி  
கிறார். இறுதியிலே,

ஓருகாலம்  
இம்மண்ணிலும்  
மக்கள் எழுவர்  
யுத்தங்கள் முடியும்  
அப்போது ஜயா  
உங்கள் ‘கலாசாரம்’  
இங்கு செல்லாது.  
ஏனெனில்  
மக்கள் ஆட்சியுடன்  
கூடவே  
புதியதொரு  
கலாசாரமும்  
பரிணமித்துவிடும்.

என்று நம்பிக்கை கொள்ளுகிறார். தனிகையனுடைய

‘நினைப்பு 93’ கவிதையிலே  
( 25 ) பத்து ஆண்டுகளாக இம்  
மண்ணிலே நடக்கும் பேரரின்  
அழிவுகளைக் கணக்கிடுகிறார்.  
‘எத்தனை ஆயிரம் இன்னுயிர்  
போயின்’ என்று அங்கலாய்க்  
கும் கவிஞர்.

இடிந்தழிந்த நம்நகர் கிரா  
மங்கள்  
எழுந்து பொவிவுடன் என்று  
நிமிர்ந்திடும்

என்று வினவுகிறார். இறுதி  
யாக உறுதியுடனே கவிஞர்,  
இந்த மண்ணிலே எங்கள்  
உரிமையை  
இன்னும் ஏன் இவர் ஏற்க  
மறுக்கிறார்  
எத்தனை ஆயிரம் இழந்தும்  
இச்சந்ததி  
உரிமை இழந்தொரு  
வாழ்வினை ஏற்குமா?

என்று கூறுகிறார். “பாரதிக்கு  
ஒர் கடிதம்” எழுதும் தனிகையன் பாரதத்தின் நிலைமைகளை  
எழுதும் அதே நேரத்தில் எம்  
மண்ணிலுள்ள பொருளாதாரத்  
தடையின் எதிரொலியையும்  
மிகச்சிறிய அளவிலேனும் குறிப்  
பிடத் தவறவில்லை. கடிதத்தை  
முடிக்கும்பொழுது,

எழுதப் பல விடயம் உள்ளது  
இருந்தும்  
கடிதத்தை முடிக்கிறேன்  
காகிதத்துக்கு இங்கு தட்டுப்  
பாடு

## வணக்கம் ஜயா.

என்று கூறுகின்றார். இவ்வாண்டு பங்குளித் திங்கள் இதழ்க் கவிதைகள் உலகப் பெண்கள் நாளை நினைவு கூறுகின்றன. வித்யாவின் ‘கணலாக நின்றாள்’ கவிதையை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். கணவன் அடித்தபோது விக்கி அழுத பெண், வேதனை தீர வழிவேற வலயோ என்று எண்ணினாள். பொய்யுரைகள் கூறும் வழக்கத்தைக் கண்டறிந்தாள். பின்னர்,

அம்மா பட்ட அடி  
அவளாச்சி பட்ட உதை  
அண்டை அயற் பெண்கள்  
பட்டுவரும் அவலங்கள்  
எல்லாமே அவள் கண்முன்  
நிழலாட  
என்றித்தாய் என்னையென்  
எழுந்து தலைநிபிர்ந்தாள்  
கைப்பிரம்பைப் பற்றிக்  
கணலாக அவள் நின்றாள்.

என்று முடிகின்றது. பெண் விழித்தெதழுந்தால் என்ன நடக்கு மென்பதைக் கவிஞர் இக்கவிதை மூலமாக உணர்த்துகின்றார். என்கண்முகவிங்கனின் ‘கைலாஸ்’ கவிதை அவருடைய மறைவாலே எத்தனை இளங்கலைஞர்கள், ஆய்வாளர்கள் அத்தகைய ஒரு சிந்தனையாளனுடைய வழிகாட்டலை இழுந்தார்கள் என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றது.

‘தாயகம்’ தாங்கிவரும் கவிதைகள் எல்லாமே தரமுள்ளன வாக உள்ளன. எல்லாக் கவிதைகளுமே தற்கால நிலைமைகளைச் சுட்டுகின்றன என்று கூறமுடியாது. எனினும் பெரும்பாலான கவிஞர்கள் தம்கால நிலைமை நிலையை உணர்ந்தவர்களாகவே உள்ளனர்.

## 3. சிறுகதை

பல்வகைப்பட்ட சிறுகதைகள், தொண்ணூறுகளில் வெளிவந்த தாயகம் இதழ்களிலே வெளிவந்துள்ளன. பெரும்பாலானவை தமிழர் பிரதேசங்களிலே நிலவும் போர்ச் சூழ்வினால் ஏற்பட்ட நிலைமைகளை ஆடிப்படையாகக் கொண்டுள்ளன. சகாதேவ ஞடைய ‘யமலோக சஞ்சாரம்’ (22) என்னும் கதையை எடுத்துக்காட்டாகக் கூறலாம். யமலோகம் வரை போய்ப் பிழைத்த பாட்டி பாக்கியத்தின் கதை சொல்லப்படுகிறது விலைவாசியின் ஏற்றம் பாட்டியை எல்வாறு குழந்து வளைக்கின்ற தென்பதை முதலிலே ஆசிரியர் படம்பிடிக்கிறார். விலையேற்றத்தையே ஒரு நடைமுறை உவமை மூலம் காட்டுகிறார்.

‘யுத்த நிறுத்தம் சரிவரா மல் போனதிலிருந்தே விலை வாசி ஹெலி உயரத்துக்கும் பொம்மர் உயரத்துக்கும் ஏற்ற தொடங்கிவிட்டது.

பொம்மர் குத்திக்கொண்டு இறங்கிற மாதிரி காலமை விலை ஒருக்கா இறங்கும்; பேந்து, யத்தியானத்துக்குப் பிறகு, குண்டு போட்ட குதி யிலை பொம்மர் ஏறி ஒடுற மாதிரி விலையும் ஏறிக் கொண்டு போகும். பின்னே ரம் மண்ணெண்ணை நூற்று இருபது நூற்றிமுப்பது விக் காட்டிப்பார்”.

இவ்வாறு விலைவாசியுடனும் வீட்டு நிலையுடனும் காட்டப் படும். பாட்டி அறுவைசிசிசை ஒன்றிலே பத்து வருடங்களுக்கு முன்னர் தப்பியது அவள் யம வோகம் போய்வந்ததாகக் கொள் எப்பட்டது. யமலோக சஞ்சாரம் இந்த மண்ணிலே இவகுவாக நடைபெற்றுவிடும்என்பதுபோல, இவ்வாறு தப்பிப் பிழைத்த பாட்டி பொம்மர் ஒன்றின் குண்டினாலே சாகாவரத்தை இழந்து நிலையான யமலோக சஞ்சாரத் துக்குப் போனதாகக் கதை முடிகின்றது. நிகழ்கால உண்மை களை ஆசிரியர் சிறிது நகைச் சுவையாக வெளிக்கொண்டுகின் நார். ஒரு நல்ல கதைக்குரிய தன்மைகளைப் பெற்றதாக இது அமைகின்றது.

இராணுவ நடவடிக்கைகளி னால் இடம்பெயர்ந்த மக்களின் சிக்கல்களையும், அவர்களுடைய அச்சமிகுந்த வாழ்வினையும், நிவாரண வாழ்க்கையின் துண்

பங்களையும் குழுதனுடைய கதை கள் சித்திரிக்கின்றன. என். சண் முகவிங்கனுடைய ‘வீடுபேறு’ என்னும் கதையும் இதே பின்ன னியிலே உண்மையான உணர் வகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. இக்கதை அண்மையிலே சுபமங்களா வில் மறுபிரச்சரம் செய்யப்பட்டது.

அகதி வாழ்வு இக்காலகட்டத் தாயகம் இதழ்களிலே வெளியான சிறுகதைகளின் பொருளாக அமைகின்றது. வெளி நாட்டு அகதியொருவனின் மனவுணர்வுப் போராட்டத்தினை நவசித்தனின் ‘மோகம்’ சித்திரிக்கின்றது. உள்நாட்டிலே அகதி களாகியுள்ளோரின் அவலங்களை சாலியின் ‘பாரம்’, வசந்தின் ‘பொறுப்பு’, றஜனி யின் ‘தண்ணீர்’, கருவிழியாளின் ‘முன்மாதிரி’, இயல்வாணின் ‘புகை’, மலரன்னையின் ‘பரிமாற்றம்’ ஆகிய கதைகள் சிறப்பாகச் சித்திரிக்கின்றன. நரேனின் ‘சமநிலை’, அல் அஸாமத் எழுதிய ‘மறுதாய்’ ஆகிய கதைகளும் இடம் பெற்றுள்ளன. பொதுவாக எவ்வாக கதைகளுமே மாணிடநேயம்மிக்கனவாக அமைகின்றன.

#### 4. கட்டுரை

1990 இன் இதழாகிய தாயகம் நண்பர் கே. ஏ. சுப்பிரமணியம் நினைவாக வெளியிடப்பட்டது. “ஒரு அரசியல் தலைவரின் இலக்கிய உணர்வுகள்” என்னும் கட்டுரையை சி. கா. செ. இவ்

விதழிலே எழுதியுள்ளார். தோழர் மணியத்தினுடைய முழு ஆனைமயம் இக்கட்டுரை வாயிலாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது தலைமைத்துவம் பற்றிஎண்ணும் இளைஞர்கள் படிக்கவேண்டிய கட்டுரை இது. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு பண்டினைக் கட்டுரையாசிரியர்,

“தோழர் மணியத்திடம் நாம் கற்றுக்கொண்ட பலவற்றில் ஒன்றுதான் தன்னடக்கமான வேலைமுறை. எந்த ஒரு சிறிய வேலையையும் அதன் அரசியல், இலக்கிய முக்கியத்துவம் கருதிப் பொறுப்புடன் செய்வ தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகும். அவ்வாறு ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும்போது உள்ள அதே அளவு உற்சாகத்தையும், பொறுப்புணர்வையும் அவ்வேலை செய்து முடிக்கப்படுவரை கொண்டிருந்து வெற்றிகரமாக அதனை நிறைவேற்றிவைக்கும் தன்மையாகும்” என்று விரித்துரைக்கின்றார்.

பேராசிரியர் சி. தில்லைநாதன் எழுதிய “எழுத்தாளர்கள் பதி திரிகையாளர்களிடையே கைலாசபதி” என்ற கட்டுரை கைலாசபதியின் பஸ்முகப்பட்ட பரிமாணங்களில் ஒன்றினை நன்கு விரித்துக் கூறுகின்றது. கைலாசபதியினுடைய பதிதிரிகைப் பணி பலராலும் நினைவு கூரப்படுவ

தொன்றாகும். பேராசிரியர் தில்லைநாதன் அவர்களுடைய நினைவுகளையெல்லாம் நன்றாகத் தொகுத்துத் தந்துள்ளார்.

தாயகத்திலே வெளிவரும் கலை இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் பெரும்பாலும் காத்திரமான, இறுக்கமான, ஆய்வுப் பண்புடையனவாகவே அமைவன. இந்த வகையில், “குழந்தை ம. சண்முகவிங்கத் தின் ஐந்து பாடசாலை நாடகங்கள்” (21) என்னும் சிவகாமியின் விமரிசனக் கட்டுரையைக் குறிப்பிடலாம். இதுவரை காலமும் மேடையேற்றப்பட்டுவந்த சிறுவர் நாடகங்கள் வயதுவந்த வர்களுக்குப் பெரிய சோதனையாக மட்டுமன்றிச் சிறுவர்களுக்கும் பெரிய சுமையாக இருந்து வந்த உண்மையினைக் கட்டுரையாசிரியர் முன்னுரையாகக் கூறி யவுடனே குழந்தை ம. சண்முகவிங்கத்தின் நாடகங்கள் வேறு பட்ட தன்மையுடையன என்பதை உடனடியாக ஊகித்துனர் முடிகின்றது.

‘ஆச்சி கூட்டவடை’, ‘முயலார் முயல்கி றார்’, ‘திக்கு விஜயம்’, ‘சத்தியசோதனை’, ‘சகலகலாவல் வியே’ என்னும் ஐந்து நாடகங்கள் புலப்படுத்தும் ஆழமான கருத்து, அவர்றின் மொழியமைப்பு, கௌர்ச்சியான வடிவமைப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டி ஆசிரியர் கட்டுரையை அமைத்துள்ளார்.

சமூகப் பார்வையுள்ள, மானிட நேயமுள்ள, கலைப் புலமையுடைய நூல்களைத் தாயகம் காலத்துக்குக் காலம் ஓரளவு ஆய்வு மனப்பாங்கு உள்ள வாச கர்களுக்கு அறிமுகஞ் செய்துள்ளது. அவ்வத் துறைகளிலே புலமை மிக்கவர்களைக்கொண்டு அந்நால்களை விமரிசன நோக்கிலே அறிமுகஞ் செய்ய வைத் துள்ளது. தொன்னூரூபுகளில், வெகுஜனன் இராவணா எழுதிய சாதியமும் அதற்கெதிரான பேராட்டங்களும், முருகையனுடைய இன்றைய உலகில் இலக்கியம், என். சண்முகவிங்களின் நாகரிகத்தின் நிதம் என்னும் நூல்களை முறையே பேராசிரியர் தில்லைநாதன், பி. எஸ். பி., முருகையன் ஆகியோர் விமரித்து அறிமுகஞ்செய்துள்ளனர்.

தாயகம் இரண்டு பேராசிரியர்களைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டுள்ளது. ஒருவர் அமரர் பேராசிரியர் க. கைலாசபதி; மற்றவர் பேராசிரியர் சிவசேகரம். இக்காலகட்ட இதழிகளிலே பேராசிரியர் கைலாசபதி பற்றித் தனிகையனின் “கைலாசபதி யின் சமூகப் பார்வை” (24), அம்மன்கிளியின் “கைலாச..தி யும் நாவலர் ஆய்வுகளுட்” (22) என்னும் இரு கட்டுரைகள் வெளி வந்துள்ளன. பேராசிரியர் சிவசேகரம் ‘கலை இலக்கியமும் அரசியலும்’ (21) என்னும் கொள்கை விளக்கக் கட்டுரையினை எழுதியுள்ளார்.

இலக்கியமல்லாத கலைகளை விமரிசன நோக்கிலே அறிமுகஞ்செய்வதிலும் தாயகம் தனித்து வம் பெர்று நிற்கின்றது. சசி கிருஷ்ணமூர்த்தியின் ‘கலை நோக்கில் திரைப்படங்கள்’ (26) என்னும் கட்டுரையிலே திரைப்படம் எவ்வாறு ஒரு கலையாக மினிரலாம் என்பது பற்றி ஆராய்ந்து கூறுகிறார். ‘பிரதிமை ஓவியம்’ பற்றிய வரலாறு, அதன் பண்புகள் ஆகியபைபற்றி ஓவியக்கலைமாமனி க. இராசரத்தினத் தின் தொடர்க் கட்டுரை (26, 27, 28) விளக்குகின்றது.

நடிகமணி வைரமுத்துவின் கலைப் பாரம்பரியம் என்ன என்பதை இலகுவான மொழி நடையிலே தனிவெறுத்தும் குழந்தை ம. சண்முகவிங்கத்தின் ‘கலைப் பாரம்பரியமும் வைரமுத்துவம்’ (21) என்னும் கட்டுரை இங்கு விதந்து கூறப்பட வேண்டிய தொன்றாகும். வைரமுத்துவின் ஆரூபமயினையும் அவர் கைக்கொண்ட கலை வடிவத்தினையும் பற்றிக் கூறுமிடத்து,

“அவர் போதியளவு கல்வி அறிவுடையவராகவும், கற்றவர் கருத்தைக் கேட்பவராகவும், பன்முகப்பட்ட தொடர்புடையவராகவும், தனது கலை வடிவத்தின் தனித்துவத்தை நன்குணர்ந்தவராகவும், அக்கலையில் இயல்பாகவே பற-

றும் விசுவாசம் உடையவ ராகவும் தனது ஆனநைக் கவர்ச்சி மூலம் தனனோடி ணைந்த கலைஞரைக் கவரக் கூடியவராகவும் இருந்ததால், அவர் கைக்கொண்ட கலை அவரை விட்டுக் கைநழுவிச் செல்லவில்லை; அது உருவச் செழுமையும், உள்ளடக்கச் செறிவும் மோடிப்பலமும் கொண்டதாக வளர்ந்து வந்தது.”

என்று கூறுகிறார். வைரமுத் துவை உரைகல்லாகக் கொண்டு ‘பாரம்பரியம்’ என்றால் என்ன என்பதை விளக்குவதுடன் பாரம் பரியக் கலைகளின் பேணுகை பற்றியும் கட்டுரையாசிரியர் மிக ஆழமாகச் சிந்தித்துத் தனக் கேயுரிய பாணியில் எழுதியுள்ளார்.

## 5 நிறைவேரை

இரண்டு ஆண்டுகளுக்கு முன் னர், இக்கட்டுரை முன்னுரையிலே ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பான பணியாற்றிய இதழ்கள் எனக் குறிப்பிட்ட மஸ்லிகை பற்றியும் தாயகம் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலே தமிழழக் கிறப்பாகப் பயின்ற இரு மாணவர்கள் ஆய்வு அறிக்கைகள் எழுதினர். திரு. பாலசிங்கம் பாலகுமார் அவர்

கள் ஈழத்துக் கலை இலக்கிய சஞ்சிகைகளில் ‘தாயகம்’ சஞ்சிகை பற்றிய சிறப்பாய்வு என்னும் ஆய்வேட்டினை (136 பக்கங்கள்) எழுதித் தமிழ்த்துறைக் குச் சமரப்பித்தார். தாயகத் தின் கலை இலக்கியப் பெறுமானம் பற்றி திரு. பாலகுமார் விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ்விதமைத் தான் ஏன் ஆய்வு செய்ய முயன்றார் என்பது பற்றிக் கூறுவது தாயகத்தின் சிறப்பை உணரவைக்கின்றது:

“சழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான வகையில் பங்களிப்பை நல்கிவரும் சிறுசஞ்சிகைகளில் ‘தாயகம்’ என்ற சஞ்சிகையையும் முன் நிறுத்திப் பார்ப்பது அவசியமான தொன்றாகும். இத்தாயகமானது தனக்கென ஒரு செம்மைசார் கோட்பாட்டை, உருவாக்கி அதன்வழி கலை, இலக்கியப் பங்களிப்பினை நல்குவதுடன் தன் செம்மைசார் கோட்பாட்டினையும் காத்திரம் மிக்க படைப்புக்கள் வாயிலாக வெளிக் கொண்ட வது இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.

இந்த வகையில் காத்திரமான இலக்கியக் கோட்பாட்டையும், ஆரோக்கியமான இலக்கியப் பற்றையும் ஆதாரமாகக் கொண்டு சழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பைச் செய்து

வரும் சஞ்சிகை ஒன்றினை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எனது நோக்கத்திற்கு ஏற்பு இதுவரை ஆய்வுக்குப்படாததும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கணிச மான பங்களிப்பை நல்கி வருவதுமான தாய்க்கு சஞ்சிகையைப் பற்றி ஆய்வு செய்வதில் மகிழ்ச் சியடைகின்றேன்.”

இவ்வாறான நல்ல நோக்கு டைய தாயகம் தொண்ணூறுக விலும் பாதை தவறாமல், இந்த மன்னின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்து தன் கலை இலக்கியப் பணியைச் செய்துகொண்டிருக் கிறது. ☆



## பண்பாட்டு அரசியல்

‘பொருளியம்’ என்பது ‘கருத்தியத்துக்கு’ எதிரானது. பொருளியத்தின்படி, பண்பாடானது உற்பத்தி உறவுகளையும் பொருளிய விசைகளையும் கடந்த ஒன்றல்ல. அது பொருண்மிய - அரசியல் முறைமையின் வெறும் பிரதிபலிப்பாக மட்டும் அமைய வில்லை; அதே வேளை அதனின்றும் பிரித்தெடுக்கக் கூடிய ஒன்றாகவும் அது இல்லை. எனவே, பண்பாட்டுப் பொருளியத்தின்படி, (இலக்கியப்) பனுவல்கள் எவ்வாறான நிலைமைகளிலே தோன்றின என்பதும் அங்ஙனம் தோன்றிய காலத்தில் அவை எவ்வாறு வரவேற்கப்பட்டன என்பதும் பிரதானமாகும். இவை யெல்லாம் பண்பாட்டின் கருத்துகளை ஆக்குவதிலே பங்குகொள்கின்றன. இறுதி ஆய்வில், அக்கருத்துகள் அரசியல் மயமானவை தான்.

— ஜோன் ‘ப’ரல்

## இருப்பு

ஆயிரம் மொக்குகள் அவீழந்து  
 சிறுகெறிந்து அண்ணார்ந்து  
 பரிதியுடன் பாலை கொள்ள  
 வினாரந்த காற்று வினாய்ப் போகாமல்  
 உரிந்து சென்ற  
 வசந்த மனத்தை  
 கனவு செய்த  
 பருவத்தின் படலையைத்  
 தீற்ற போது தான்  
 இரையும் இந்த  
 இடுகளும் ஒலிகளும்  
 என்னை  
 எதிர் கொண்டு அழைத்தன.

மொக்குகள் முடின.  
 இலைகள் உதிர்ந்த நோசாச் செழிகள்  
 தடிகளாய் மிஞ்சின.

வேர்த்த முகத்தைத்  
 துடைத்த போது காற்றில்  
 வினாக்களே மனத்தன.

பருவ வளர்ச்சியில்  
 பரினாமம் பாய்ந்தது.  
 முதுமைத் தனம்  
 முச்சில் கலந்தது.  
 துயரச் சுமைகள்  
 தோள்களை அழுக்கின.

இதுவே -  
 இலங்கைத் தீவில்  
 எனக்கு  
 இருப்பாக்கப் பட்டாயிற்று.

1985 - 06 - 03

சாருமதி.



தேசிய கலை இலக்கியப் பேரவையின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ‘சுபமங்களா’ ஆசிரியர்

## திரு: கோமல் சுவாமிநாதனுடன் இரு நேர்காணல்

நேர்முகம்; தாயகம்

செ: நீண்ட காலமாக கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு, அத் துறையில் ஆக்கழைவுமான பங்களிப்பினை செய்து வருகின்றிர்கள். உங்களது அனுபவங்களைக்கொண்டு, மனித மேம்பாட்டிற்கான வளர்ச்சிப் போக்கில் கலை இலக்கியத்தின் பங்கும், பலியும் என்ன என்பதை விளக்க முடியுமா?

ப: பொதுவாக கலை இலக்கியம் என்பதெல்லாமே, மனிதனுடைய உழைப்பிலிருந்து வந்த செயற்பாடுகள்தான். மனிதச் செயற்பாடுகள்தான். மனிதன் என்ற ஒன்று இல்லையென்றால் கலை இலக்கியங்கள் வந்திருக்க முடியாது என்பது நிச்சயம். அப்படி இருக்கிற பொழுது, கலை இலக்கியத்தினுடைய வெளிப்பாடுகள் எங்கிருந்து வந்ததோ அந்த மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. அதைச் சொல்லாத கலை இலக்கியங்கள் கலை இலக்கியங்களாக கருதப்பட்டாது. ஆனால் மனித மேம்பாடு

என்பதை ஓர் அழுத்தமாக, அல்லது, மேலே தெரியக்கூடிய அளவிற்கு செய்யாமல், மனித மேம்பாட்டை நோக்கிச் செல்வதே கலை இலக்கியத்தின் அழகாகும். அதைத்தான் அழகியல் என்று நாம் சொல்கிறோம்.

கே: கலை இலக்கியங்கள் சுய அனுபவங்களாக, சுய வெளிப்பாடாக மட்டும் இருக்க வேண்டுமா?

ப: கலை இலக்கியங்கள் சுய வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். ஆனால் சுயத்திலிருந்து வெளிப்படுவதுடன் அது சமுதாயம் சார்ந்த விசயமாகவும் இருந்தாக வேண்டும். எப்போதும் ஒரு கலைஞர் தன்னுடைய சுய பின்னனி, சுய வரலாறு, தங்குள்ள கொள்கை என்பவற்றின் அடிப்படையில்தான் கலையைப் படைக்கிறான். ஆனால் அவனுடைய சுய வெளிப்பாடாக மட்டும் இல்லாமல், அன் சமுதாயம் அவன் மீது பாதித்த எண்ணங்களை வைத்துக் கொண்டு தன்னுடைய சுயத்தன்மையோடு அதை எழுதுவதுதான் முக்கியம். ஆகவே கலை இலக்கியங்கள் என்பது எப்பொழுதும் சமுதாயம் சார்ந்ததான் இருக்க வேண்டும்.

கே: இலக்கியத்தில் முற்போக்கு என்பதை எவ்வாறு வரையறை செய்வது?

ப: முற்போக்கு என்பது, ஒரு சமூக மாற்றத்தைக் குறிக்கக் கூடிய சொல். சமூகத்தில் பாசி படார்ந்தது போல் எத்தனையோ விடயங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமுதாய வர்க்க வேறுபாடுகள், பலவிதமான வேறுபாடுகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த வேறுபாடுகளை கட்டிக்காட்டி, இந்த வேறுபாடுகளிலிருந்து அதேச் கால கட்டத் திற்க மனித இனத்தை நம்பிக்கையோடு இட்டுச் செல்வதைத்தான் நான் முற்போக்கு என்று பார்க்கிறேன்.

கே: சோஷலிச யதார்க்கதம் என்பது இலக்கியத்தில் காலாவதியாக விட்டது என்று சிலர் சொல்கிறார்கள் அதைப் பற்றி உங்களது கருத்து என்ன?

ப: ஒரு கால கட்டத்தில் சோஷலிச யதார்த்தவாதம் என்பது மிக மிகத் தேவைப்பட்டது. ஒரு யூக மாதிரியான இலக்கியத்தை சோஷலிசத் தாட்டில் இட்டுச் செல்வதற்காக சோஷலிச யதார்த்த வாசம் என்பது மிக மிகத் தேவைப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த சோஷலிச யதார்த்த வாசம் என்பது இப்படித்தான் எழுத வேண

டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று படைப்பாளர் கனுக்கு கட்டளையாக மாறுகிறபொழுது அது தவறாகப் போய் விடுகிற சூழ்நிலைகள் சோஷிச யதார்த்தவாதம் காலா வதியாகிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்போர்கள். ஆனால் பொதுவாகவே ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான முயற்சி இருக்கின்றவரை, வர்க்க சமுதாயம் இருக்கின்றவரை சோஷிச யதார்த்தம் என்பதன் பெயரில் யதார்த்தவாதம் வேறு பல வெளிப்பாடுகளில் வந்தே திரும்.

**கே:** தலித் இலக்கியம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முற்போக்காக அமையமுடியுமா?

**ப:** தலித் இலக்கியம் என்பது முற்போக்கு இலக்கியத்தினுடைய ஒரு பகுதி என்று நினைக்கிறேன். ஏனென்றால் தலித்துகளினுடைய பிரச்சனைகளை முன்னெடுத்துச் சென்றுகிற விஸயங்கள் முற்போக்கு இலக்கியம் தான். ஆனால் அது ஒரு ஜாதிய இலக்கியமாக மாறாமல், அந்த ஜாதிகளிலிருந்து வேறுபட்டு ஒரு முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டிருக்கிற பொழுதுதான் அது முற்போக்கு இலக்கியம்.

**கே:** கட்சி இலக்கியம் என்பது என்ற ஒன்று அவசியமா?

**ப:** கட்சி இலக்கியம் என்ற ஒன்று தற்காலத்தில் அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். கட்சி என்பது ஒரு சில இராஜதந்திரங்களுக்கு உட்ப செயற்படக் கூடிய ஒன்று. ஆனால் கலையும் இலக்கியமும் பொதுவான சீசயங்கள். ஆகவே கட்சி என்பது இலக்கியத்திலே ஒரு மேவாண்மைத்தனம் செய்வதென்பது கலையுணர்வுகளுக்கு ஒரு தடையாகத்தான் அமையும் என நினைக்கிறேன்.

**கே:** கலை இலக்கியம் மனித வாழ்வின் அவலங்களை வெறுமனே பிரதிபலித்தால் போதுமா? அல்லது அந்த அவலங்களுக்கான காரணங்களை கலையுணர்வோடு சிறிதளவாவது காட்டுவது அவசியமில்லையா?

**ப:** வெறும் மனித அவலங்களைப் பிரதிபலிப்பது என்பதை நாம் யதார்த்தவாதம் என்று சொன்னோம். அது மட்டும் கலை இலக்கியத்திற்குப் போதாது. ஆனால் அந்த அவலங்களுக்கான தீர்வுகளையும் சொல்லவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். எல்லா விஷயத்திலும் தீர்வுகள் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

ஆனால் இந்த அவல நிலைக்கான காரண காரியங்களை நாம் முற்றிலுமாக கலை அம்சத்தோடு வெளிக்கொண்டு வருகிற பொழுது தானாகவே அதனுள்ளே ஒரு தீர்வை அந்தப் பார் வையாளனோ அல்லது, படிக்கிறவனோ தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அந்த அளவுக்கு அவை அந்தக் காரணிகளை முக்கியமாக ஆராயவேண்டியது அவசியமாயிருக்கிறது.

**கே:** பேராசிரியர் கைலாசபதி அழகியலை நிராகரிக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். அதே வேளை கா. நா. ச அழகிய ஹுக்கு முதன்மை கொடுக்கிறார் என்று கூறுகிறார்கள் இது பற்றி உங்களது கருத்தென்ன?

**ப:** கைலாசபதி யின்றை கருத்துக்களைப் பார்க்கிற பொழுது அவர் அழகியலை முற்றிலுமாக நிராகரித்து விட்டதாக நான் கூறுமாட்டேன் அழகியல் இல்லாமல் ஒரு கலைவடிவமென்று ஒன்று இருக்கவேண்டுமென்று கைலாசபதி எந்தக் காலத்திலும் சொன்னதில்லை. அவர் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் கா. நா. ச போன்றவர்கள் வடிவத்திற்கே முக்கியத்துவம் அதிகமாகக் கொடுத்தனர் உள்ளடக்கத்தைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. உள்ளடக்கம் பிற்போக்குத்தனமாக இருந்து, வடிவம் எவ்வளவு அழகாக இருந்காலும் கூட, அதனால் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே இந்த வடிவம் (Formalist) என்கிற ஒரு இலக்கிய விழர்சனத்தை பொதுவாக நான் எற்றுக்கொள்ள வில்லை.

**கே:** இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியோடு பலமடைந்து வரும் ஏகாதிபத்திய நச்சக் கலாச்சாரத்திற்கு எதிராக எப்படி ஒரு எதிர்ப்பு நிலையை நாக் கட்டியெழுப்புவது?

**ப:** முற்போக்கு இலக்கியருடைய அணி ஒன்று திரட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இந்த ஏகாதிபத்திய கலாச்சாரத்தினுடைய சீர்க்கேடுகளையெல்லாம் சித்தரித்துக் காட்டக் கூடிய அளவிற்கு ஆங்காங்கே பல சூழ்கள் கிராமம் தோறும் ஒவ்வொரு குழுக்களாக இணைந்து, ஒரு முற்போக்கு இலக்கிய அணியைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இந்க முற்போக்கு இலக்கிய அணியைக் கட்டிக் காப்பதிலே இடதுசாரி இயக்கங்களுக்கான பங்கு திறைய இருக்கிறது. ஆகவே இந்த இடதுசாரி இயக்கங்கள் சார்பாக அரசியலில் எவ்வளவு பெரிய கொள்கை மாற்றங்கள் இருந்காலும்கூட, இந்த முற்போக்கு கலை அணிகளின் உறுதியான செயற்பாட்டால் இதுபோன்ற ஒரு நச்ச இலக்கியங்களை அல்

லது, ரகாதிபத்தியக் கலாச்சாரத்தை நம்மால் முற்றிலும் நிராகரித்துவிட முடியும்.

**கே:** சமூத்தில் இலக்கியம் உயர்வாக வளர்க்கடிய ஒரு வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றீர்களே! அதற்குக் காரணம் என்ன?

**ப:** பொதுவாக மனிதர்களுக்கு மாயைகள் அதிகமாகிறபொழுது அதனையொட்டி வருகிற இலக்கியங்கள், மாயைத் தன்மைகள் நிறைந்த இலக்கியங்களாக அல்லது, யதார்த்தத்திற்கு முகம் கொடுக்காத இலக்கியங்களாக இருக்கும். ஆனால் சமூத்திலே இப்பொழுது தங்களுடைய இருப்புக்கான ஒரு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நாளை இருப்போமா! அல்லது இருக்க முடியாதா என்கிற சூழ்நிலையிலே தினம் தினம் செத்தக்கொண்டிருக்கிற மக்களை இங்கு பார்க்கி நோம். அப்படிப் பார்க்கின்ற பொழுது, அவர்களுடைய மன நிலைகளிலே பெரிய பெரிய மாற்றங்களும், எது யதார்த்தமான உண்மை என்றும் அவர்களாலே உணர முடிகிறது. இந்த யதார்த்த உண்மைகளை அவர்களுடைய மனம் உணருகிற பொழுது, அதிலே வருகிற படைப்பாளர்கள் இந்த உண்மைகளை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது. இந்த உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படுகிற இலக்கியங்கள் நாளை மகேள்ளதமான இலக்கியங்களாக இருக்கும் என்பதிலே சந்தேகம் இல்லை.

**கே:** உங்களது சமூத்துஷ் பயணத்தைப் பற்றி உங்களது உணர்வுகளைக் கூற முடியுமா?

**ப:** சமூத்துப் பயணம்! சூறிப்பாச நான் யாழ்ப்பாணம் சென்று வந்தது போன்ற பயண நிகழ்ச்சிகள் எனக்கு சமூத்தைப் பற்றியும், மற்றும் இங்கு உள்ள போராட்டங்களைப் பற்றியும் இங்கே உள்ள கலை இலக்கியத்தைப் பற்றியும் ஒரு முழுமையான படப்பிடிப்பை எனக்குத் தந்திருக்கிறது. நான் இங்கே வருவதற்கு மூன்றாலே இருந்த சில கருத்துக்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைகளும் இங்கே ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த சமூத் பயணம் என்பது என்னைப் பொறுத்தளவிலே ஒரு மகத்தான வெற்றி என்பதோடு எனக்குப் பல படிப்பினைகளை தந்துள்ளது. அதிலிருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறுவேண்டும்.

**கே:** திரைப்படத் துறையிலும் தொடர்புள்ளவர் என்ற வகையில் தற்போதைய தமிழ் திரைப்படத்தின் வளர்ச்சி பற்றி சிறிது கூற முடியுமா?

**ப:** தற்பொழுது தமிழ்த் திரைப்படத்தின் வளர்ச்சி அவ்வளவு திருப்பதிகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு திரைப்படம் என்பது ஒரு வியாபாரப் பொருளாக மாறியுள்ளது. வியாபார நோக்கத்தைக் கொண்டிருப்பதிலே நல்ல கலை அம்சங்கள் மிகுந்த அல்லது, சமுதாய நோக்கமுடைய தமிழ் திரைப்படங்கள் அதிகமாக வெளிவருவதில்லை. அப்படி ஒன்றிரண்டு வெளிவருகிற படங்களும் கூட மிகுந்த பொருளாதார ரிதியான் வெற்றியைத் தேடித் தருவதில்லை என்பது ஒரு துரதிஸ்டமான விஷயம்தான்.

**கே:** வியாபார நோக்கமின்றியும், அதேவேளை மூற்றுமுழுதான புத்திஜீவித்தனமின்றியும் சபமங்களாலை ஒரு நடுப்போக்கான இலக்கிய இகழாக (ரிடில் மகளினாக) நடத்துக்கோது நங்களுக்கு உண்டான் அனுபவங்கள் பற்றி?

**ப:** பொதுவாக இப்படி ஒரு (ரிடில் மகளின்) நடுப்போக்குள்ள பத்திரிகை நடத்த வேண்டும் என்று வெகு நாளாக ஆசை. ஏனென்றால்: எப்படி வியாபாரப் பத்திரிகைகள் என்பது சமூகத்தில் வேறொரு விதமான கெடுதலைச் செய்கிறதோ, அதுபோல மேல்தட்டிலே உட்கார்ந்து கொண்டு மக்களை இப்படி கணக்கிலே எடுத்துக்கொள்ளாமல் வெளிவருகிற கலை இலக்கிய முயற்சிகளும் கெடுதலையே செய்கின்றன. இக்கு மத்தியிலே நல்ல இலக்கியம் என்பதை, அவர்கள் வழியிலே சொறு; மக்களுக்குக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. ஆகவேதான் நீங்க இரண்டுக்கமிடையிலே ஒரு பாகையை எடுக்க, இங்கே வெகுஜனப் பக்கிரிகைகள் பமக்கிறவர்களையும் இலக்கியத்திற்கு இழுச்சுவுவருவதத்தான் ஒரு முயற்சியாக சுமார்களா கொடுக்கப்பட்டது. இப்பொழுது அதனுடைய வெற்றியை என்னாலே கணிக்க முடிகிறது. பலர் இன்றைக்கு சபமங்களா வாசகர்களாக மாரி வாங்கிறார்கள். இதுதான் இலக்கியம் என்று ஏதேதோ இலக்கியமல்லாதவற்றை யெல்லாம் கற்பனை பண்ணீக்கொண்டிருந்தவர்களுக்கு இலக்கியம் என்பது என்ன என்பதைக் காண சபமங்களா ஒரு சிறு அளவிற்காவது வழிகாட்டியாக இருக்கிறது.

**கே:** கலை இலக்கியங்களின் தரம்: அதாவது கலை நுட்பம் என்பது அடிப்படையான அம்சம் என்பது மறுக்க முடியாத ஒரு விடயம்: ஆனால் தரமான கலை இலக்கியங்கள் என்பது எப்பொழுதும் சிறுபான்மை சார்ந்ததாகவே உள்ளது. கலை இலக்கியங்கள் பரந்துபட்ட மக்களுக்கு எட்ட வேண்டும் என்று சொல்லப்படும்போது, கலை இலக்கியங்கள் மல்லினப்

படுத்தப்படும் அபாயமும் உள்ளது என்று கருதப்படுகிறது. உங்கள் அபிப்பிராயம் என்ன?

**ப:** கலை இலக்கியங்கள் முற்றிலுமாக மக்களுக்கு எட்ட வேண்டும். இப்பொழுதுள்ள சூழ்நிலையிலே நல்ல விசயங்கள் மத்துக்கு எட்டுவதில்லை. சிறுபான்மையினருக்குத்தான் போகிறது. ஆகவே இது மக்களுக்கு எட்டுகிறபொழுது அதனுடைய கலைத்தன்மை இமந்துவிடாமல் மக்களுக்குப் புரியக் கூடிய எளிய முறையிலே அவை சென்று வேண்டும். மக்களுக்குப் புரியாத வகையிலே அவை சென்றால் அந்த இலக்கியத்தால் எந்தப் பயனும் இல்லை. மக்களுடைய கலை வடிவங்களையே கையில் எடுத்துக் கொண்டு, அந்த வடிவங்கள் மூலமாகவே இதுபோன்ற நல்ல உயர்தரமான கலை இலக்கியக் கருத்துக் கணை நாம் அவர்களுக்கு புகட்டிவதன் மூலம் இந்த ஒரு பெரிய பிள்ளை நாம் தீர்க்க முடியும்.

**சே:** முழுக்க முழுக்க வியாபாரமயமாக்கப்பட்ட திரைப்படங்களி னால் போதையுட்டப்பட்ட ஒரு சூழ்நிலையில் நல்ல கலை இலக்கியங்கள் பற்றிய விழிப்பாணர்வை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கங்களுக்கு இருக்கிறதா?

**ப:** நிச்சயமாக இருக்கிறது. இன்று திதுபோன்ற திரைப்படங்களில், கலை இலக்கியங்களில் மக்களுக்கு போதையுட்டும் அம்சங்கள் வந்துகொண்டிருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் இதுபோன்ற படங்களின் திமைகளை மசூநாக்கி இனங்காட்டி. நல்ல இலக்கியத்தைச் சொல்லுகிற பொழுது, மக்கள் அவற்றின் பால் வாரவார்கள். அன்ற மூலம் நீர்க் காற்றுத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கிடுகிறது.

**சே:** மூன்று வாரங்களாக கங்களுடைய இலங்கை சுற்றுலாப பயணம்பற்றிய அனுபவங்களை தொகுத்துக்கூற முடியுமா?

**ப:** நான் மன்னே கூறியதுபோல இது எனக்குப் பெரிய விஷயம் கள். இகை நான் தெரிந்து கொள்வதற்கும், இங்கே உள்ள ஈழக்கு கலை இலக்கியருடைய வடிவங்களை முற்றிலுமாக, நேரடியாக உணர்ந்து கொள்வதற்கும். கால்லது இங்கள்ள அரசியல் சம்மந்தப்பட்ட போசாட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அகனால் ஏற்படுகிற யினைவகள் பற்றி யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்குச் சென்று பார்ப்பதற்கும் இந்தப் பயணம் எனக்கு மிகவும் பேருதலீயாக இருந்தது. என் வாழ்நாளில் இந்த ஒரு மூன்று வாரந்தை என்னால் எப்பொழுதுமே மத்துக் குயலாத அளவிற்கு இந்தப் பெரும் பயணம் அமைந்தது என்பதிலே நான் பெரு மதிஹ்சி அடைகிறேன்.

## தாயக்கீதி : நிலை வைகள் (12ம் பக்கத் தொடர்ச்சி)

பது வழமையாகவே இலக்கியப் பரப்பில் சிறு சஞ்சிகைகள் எதிர் நோக்கி வெற்றி பெற முடியாது தத்தளித்து இறுதியில் நின்று போகக் கூடிய தன்மையைக் கொண்டதாகும். இரண்டாவது அதன் மார்க்கம் சம்மந்தப்பட்டதாகும். தெளிவான் கொள்கை வருக்கப் பட்ட போதிலும், நடைமுறையில் தனிமை வாடப் போக்கும் பரந்த இலக்கிய கூக்கிளை அரசுவணக்கத் தவறிய நடைமுறை யும் முனைப்படைந்து காணப்பட்ட ஒரு நிர்ப்பந்தமான சூழலை தாயகம் எதிர்கொண்டது. இது கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியை எடுத்துக் காட்டியது. மேற் கூறிய நிலையில் தாயகம் ஒரு வருட வருகையின் பின் நின்றுபோக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தாயகத்தின் முதலாவது கால கட்டம் எனக் குறித்துக் கொள்ள முடியும்.

இவ் இடைக்காலங்களில் தாயகம் வெளிவரவில்லையாயினும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக்கியச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடை பெற்று வந்தது. இளம் படைப்பாளிகளை உருவாக்கும் பல பக்கப் பணிகளை அமைப்பு வரயிலாக முன்னெடுத்து வந்தது. அதேவேளை கலை இலக்கிய முறையைலே சரியான நடைமுறை வேலைகளை விஸ்தரித்து முன்னெடுக்கும் வழி வகைகளைக் கடந்த காலப் பட்டறிவின் ஊடே கண்டறியும் முயற்சிகளும் இடம் பெற்றன. பேராசி<sup>°</sup>யர் கைவாசபதி கே. ஏ. சுப்பிரமணியம் போன்றோர் அவற்றுக் கிய ஆலோசனைகளையும் வழங்கினர். அதன் அடிப்படையிலேயே கேசிய கலை இலக்கியப் பேரவை ஹாகுன் நூற்றாண்டு விழாவினையும் அதனைத் தொடர்ந்து பாரதி நூற்றாண்டு நிலைவாக மாதாந்த பாரதி ஆய்வரங்கினையும் நடத்தியது. ஆய்வரங்குத் தொடர் முடிவடைந்ததும் அவ் ஆய்வரங்குக்கட்டுச்சூரக்களைத் தொகுத்து ‘பாரதி பண்முகப் பாரவை’ என்னும் நாலையும் வெளியிட்டது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடர்ச்சியான இலக்கியப் பணிகளின் ஊடே அடுத்த அணியினர் என்பதுகளின் ஆரம் பத்துடன் இலக்கியக் களத்தினுள் புகுந்து கொண்டனர். அதே வேளை கொள்கை நடைமுறையில் ஏற்பட்ட தெளிவும் மீண்டும் தாயகத்தினை இலக்கிய அரங்கினில் முன் நிறுத்தும் முயற்சிகளுக்கு வழி வகுத்தன. தாயகத்தின் இரண்டாவது காலகட்டம் தொடக்கம் பெற்றது இவ் இரண்டாவது காலகட்டப் பணியில் புதிய அணியினர் மிகுந்த பொறுப்புணர்வோடும், நிதானமாகவும் முன் வையார்களுடன் இணைந்து செயல் புரியத் தொடங்கினர். என். இரவீந்திரன், சோ. தேவராஜா, கா. மசாதேஸ், இ. தம் பையா, அ. சந்திரகாசன் எஸ் இராஜேந்திரன், எஸ் டொன் பொஸ்கோ, எஸ். கே. சந்திரசேகரன், கா. பஞ்சலிங்கம் போன-

றவர்கள் தொடர்ச்சியாக எடுத்து வந்த முன் முயற்சிகள் காரணமாகத் தாயகம் தனது நிலைப்பினையும் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்தி நின்றது. மேலும் அதன் கணதியான இலக்கியத் தரத்தின் விருத்திக்கு பேராசிரியர் சி. சிவசேகரம், இ. முருகையன், குழந்தை ம. சண்முகவிங்கம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், எம்.ஏ. நுஃமான், சி. மெளன்குரு, சித்திரலேகா பேள்ளவர்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்து நின்றனர். இவ்வாறு பரந்து விரிந்து நின்று சமூக அக்கறையும், முற்போக்கான சிந்தனை செய்பாரும் கொண்ட சக்திகளின் கூட்டுமுயற்சியின் வெளிப்பாடாகவே தயாகம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கின்றது. அதனையே தனது வலுவுக்கான அடித்தளமாக்கியும் நிற்கின்றது. இதன் மூலம் புதிய படைப்பாளிகளும், இலக்கிய ஆர்வலர்களும் தாயகத்தை நோக்கி ஈர்க்கப்படவும் செய்கின்றனா. தேசிய கலை இலக்கியப் ப்ராவையும், அதன் இதழான தாயகமும் பல்வேறு இலக்கிய வளர்ச்சிக்கான புதிய முயற்சிகளை ஆண்டெடுத்து வரும் போக்கினை அண்மைய காலங்களில் விரைவுபடுத்தி வருகின்றமை நோக்குதற்குரியதாகுப். சிறுகதைப் பயிற்சி, கவிதைப் பயிற்சி, இலக்கியப் பயிலரங்கு, நாடகப் பயிற்சிப் பட்டறை, தாயக நூல்கம் போன்ற முயற்சிகள் பயன் மிக்கதாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றமை காணக்கூடியதாகும். மேலும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது நூல் யெளியீட்டு முயற்சியில் இதுவரை ஜம்பதுக்கும் மேற்பட்ட தரமான இலக்கிய நூல்களை இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து வெளிக்கொணர்ந்துள்ளமை தாயகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தாயகம் தனது இருபது ஆண்டு கால இலக்கியப் பணியில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த போதிலும் தான் வரித்துக் கொண்ட இலக்கியக் கொள்கையின் பாதையில் மேன் மேலும் முன் ணோக்கி நடந்து வந்திருக்கின்றது. அதன் வரவிற்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றி நின்ற பல நண்பர்கள் எம்மை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களது இழப்பு தாயகத்திற்கு பெரும் இழப்பாகும். அதே வேளை புதிய புதிய அறிஞர்களும் நண்பர்களும் ஆர்வவர்களும் படைப்பாளிகளும் தாயகத்திற்கு பலம் சேர்த்து நிற்பதை மகிழ்வோடு காண முடிகின்றது.

கடந்த இருபது வருடங்களில் தாயகம் தன்னாலான இலக்கியப் பணியை சமூத்து இலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ளது. வெறும் பெயர், புகழ், பிரபல்யம், ஸாபம் தேடல் போன்ற முன்றாம்தர வழிகளிலான இலக்கியப் போக்கில் அன்றி, சமூக சர்பும் மக்களைப் பினைத்திருக்கும் சகலவிதமான தலைகளையும் அறுத்தெறிந்து முன்னே செல்லும் மற்போக்கான இலக்கிய திசை வழியினை உறுதியுடன் முன்னெடுக்கும் போக்கினையே தாயகம்

## ஒவியர் மார்க்

ஓவியம், சிறபம் போன்ற கலைகள் நம் மத்தியில் பெரிதும் ஆர்வம் காட்டப்படாதவையாகவே இருந்து வந்துள்ளன. சர்வ தேச ரிதியில் இக் கலைகள் பெரிதும் வளர்ச்சியடைந்து காணப் பட்ட போதிலும், நம் மத்தியில் இக் கலைகளின் வளர்ச்சி குறிப் பிடக்கூடியவை அல்ல ஆயினும் அண்மைக் காலத்தில் இந் நிலை சற்று மாற்றதொடர்ச்சியிருக்கின்றது. பல ஆற்றல் மிக்க இளம் கலைஞர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இம் மாற்றத்திற்கான உந்துகலை அளித்து வருபவர்களுள் ஒவியர் சு. மார்க்கு குறிப்பிடத்தக்கவர்.

நினைகாலமாகவே ஓவியத்துறையில் தனித்துவமான படைப் பக்களை உருவாக்கி வருபவர் மார்க்கு. அவர் ஒரு படைப்பாளியாக இயங்கி வருவதேர்க்கு ஒனியத்தில் ஆர்வமுடையவர்களை இனங்கள்கு. அவர்களைப் பயிற்றுவிப்பதற்குமல்ல ஒரு இளம் தலை முனரயின்கூநிக் வழி காட்டியாகவும் இருந்து வருகின்றார். அதுவே மார்க்குவின் தனிச்சிறப்பாகும். மார்க்குவின் ஒவியங்கள் நவீன பாரனியிலானதை. மரபு ரிதியான ஒவியங்களை மட்டுமே அறிந்தி நூபியாவுடைங்கூநிக் அவரது ஒனியங்கள் சற்று சிரமத்தைக் கொடுக்க வாடு. ஆயினும் அவை, நவீன ஒனியம் பந்திய புரிதலுள்ளவர்களுக்கு பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடியவை. தன்னை வரையத் தூண்டிவது மனித நேயமே என்று குறிப்பிடும் மார்க்கு, அந்த மனித நேயத்தைத்தான் நலீன ஒவியத்திற்குரிய அகவய உணர்வுடன் தனது படைப்புகளில் வெளிப்படுத்தி வருகின்றார்.

61 வயதை அண்மையில் தாண்டியிருக்கும் மார்க்கு, ஒரு இளைஞர்க்குரிய உற்சாகத்துடன். கிடைக்கக்கூடிய எளிமையான காதலங்களைக் கொண்டு ஒவியங்களில் பரிசோதனை செய்து வருகின்றார். அவரது படைப்புகளின் கண்ணாட்சி பல தடவைகள் நடைபெற்றுள்ளன.

கு சுதி

ஓ ஒவியர் மார்க்குவின் ஒவியம் இல்லிதழ் அலங்கரிக்கின்றது.

கொடாட்சியாகப் பின்பற்றி வந்திருக்கின்றது. தொடர்ந்தும் அவ்வழியினில் முன்வெல்லூம் என்ற உறுதியினையும் இவ் இருபதாவது ஆண்டு நிறைவீன் போது கருகின்றது. தாயங்களின் நிலைப்பிழும் வளர்ச்சியிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டு பல்வகை ஒத்து மூழ்கப் பழங்கி வரும் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் தாயகம் தனது நன்றியையும் வணக்கத்தை யும் தெரிவித்துக் கொள்கிறது.



# உன்னதமான ஓர் ஆளுமை



❖ என். சண்முகவிங்கள்

முகமும் மனமும்  
 சொல்லும் செயலும்  
 மணியாய் இசைந்த மகாஞபாவ  
 இனிதாய் நிறைந்து வழி' என

— சௌகார்யம்

**அ**னைத்து மக்களும் மனசார் வாழ்த்திய வாழ்த்தோலிகள் ஒய்வுதன் முன், அவரின் இறுதிப் பிரியாவிடைச் செய்தி கிடைக்கும்.

'ஊனினான உருக்கி உலகுக் கொளியான'

உன்னத மாந்தனே தொராசா', என அவரைப் போற்றி உருகும் காலக் கொடுமை நிகழும். யாழ்ப்பான பல கலைக் கழகத்தின் முதல் தலைவரர் எங்கள் 'கைலாசை' முடித்த அதே நோயே எங்கள் ஏனைவேந்தரான 'துரை'யின் முடிவுக்கும் காலாகும்.

'பல்கலைக்கழகம் ஓர் தந்தக் கோபுரம்', 'அதிகாரம் மனிதனை மாற்றிவிடும்' எனும் கருத்து நிலைகளை அர்த்தமிழக்கக் கூடிய இவர் அருளாட்சியிலே பல்கலைக்கழகமும் அது சார்ந்த சமூகமும் இனிய ஒரு குடும்பமாகி கண்ட ப்யன் கனிகள் பல.

நெருக்கடிகள் நிறைந்த காலத்திலே, தளரா மனதோடு திமிர்ந்த இவர் பணிகள் எல்லோர்க்கும் ஆசர்சமாவது. தன்னலம் சிறிதுமில்லா இவரது கர்மயோகத்தை மதிப்பிட, இவரது எளிமையான வாழ்வை, விளக்கிட எங்களிடம் வேறு மாதிரியில்லை என்பது மிகையான கூத்துறவு.

பல்கலைக்கழக நிலையில் ஆய்வும், ஆக்க திறன் மிக்க படைப் புகளும், பண்பாட்டின் தனித்துவம் பேசும் ஆக்கங்களும் வளர இவர் செய்த பணிகளும், சமூக மட்டத்திலே ஊற்று நிறுவனம் போன்ற சமூக பணி அமைப்புகளின் வழி, கிராமிய மேம்பாட்டுக் கென இவர் வகுத்த திட்டங்களும் காலம் கடந்து இவர் புகழ் சேகம்.



தாயகத்தின் வளர்ச்சிக்கு

எமது வாழ்த்துக்கள்

சுரமான

தங்க நதைகளுக்கு

அறிவரன்

புத்தகசாலை

309, அருச்சனை விதி,  
யாழ்ப்பாணம்.

நித்தியா

நகையகம்

177/4 சந்தோசம் விதி,  
(கஸ்தாரியார் விதி)  
யாழ்ப்பாணம்.

குழந்தைகளுக்கு

கிரந்தி என்னெய், சளிக்கு விசேட என்னெய், முக்கட்டு  
கோரோசனை பெற்றுக் கொள்ளலாம்.

பெரியோர்ட்ட்கு

லெகிய வகைள், பெண்களின் கந்தல் உளர்ச்சிக்கு, சிரக  
ரோகங்கட்டு, வாதத்திற்குமிய என்னெய் வகைகளுக்கு

நீங்கள் நாட்டேவண்டிய இடம்

கிருஷானி மெடிக்கல் கிணினிக்

கலிகைச் சந்தி.

ஏந்லியத்

தேசிய கலை இலக்கியப் பேரவை

# சுபமங்களா

இணைந்து வழங்கும்

சமூக குறுநாவல்ப் போட்டி

முதற்பரிசு. ரூ. 10,000

இரண்டாவது பரிசு. ரூ. 7000

மூன்றாவது பரிசு (3 படைப்புகளுக்கு) தலாரூ. 1000

வழிமுறைகள் :

1. எழுதப்படும் குறுநாவல்கள் அனைத்தும் ஈழத்தையோ, ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்த வாழ்க்கையையோ நிலைக்கள் ஓகக் கொண்டிருக்க வேண்டும்.
2. ஈழத்து எழுத்தாளர்களும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்கள் மட்டுமே பங்குகொள்ளலாம்.
3. குறுநாவல் 'சுபமங்களா' இதழில் பதினாறு பக்கங்கள் வருமானங்கு இருக்கலாம். அதாவது சாதாரண கையெழுத்தில் முழுத்தாளில் நாற்பது பக்கங்கள் வரலாம்.
4. குறுநாவல் இதற்குமுன் பிரசரிக்கப்பட்டதாகவோ, பதிப்பிக் கப்பட்டதாகவோ இல்லாமல் இப் போட்டிக்கென புதிதாய் எழுதப்பட்டவையாக இருக்க வேண்டும்.
5. பரிசுபெறும் குறுநாவல்கள் சுபமங்களாவில் பிரசரிக்கப்படும்.
6. குறுநாவல்கள் வந்துசேரவேண்டிய கடைசித்தேதி: 30-9-94.
7. இலங்கை எழுத்தாளர்கள் படைப்புக்களை, செயலாளர், தேசிய கலை இலக்கியப் பேரவை, 14, 57வது ஒழுங்கை, கொழும்பு 6 எண்ற முகவரிக்கும், யாழ் மாவட்டத்தில் உள்ளோர் 15/1 அருச்சுகானா சாலை, யாழ்ப்பாணம். என்ற முடிவிக்கு, ஏனையோர் சுபமங்களா 21, மகாலட்சுமி தெரு, சென்னி-17 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
8. உறையின் மீது 'சமூக குறுநாவல் போட்டி' என எழுதவும்.
9. குறுநாவல்கள் தக்க நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

அழகும் தரமும் மிக்க

தங்க நகைகளுக்கு

## நதியா

## ஜூவல்லறி

(அருச்சனா விதிச் சந்தி)

இல: 2, கஸ்தூரியார் வீதி,  
யாழ்ப்பாணம்.

## குகன் களஞ்சியம்

உங்கள் இல்லத்திற்கு  
தேவையான போரூட்களை  
மலிவாகவும்  
சிறந்த வகையிலும்  
பூர்த்தி செய்ய  
நீங்கள் நாடவேண்டிய  
ஸ்தாபனம்

குகன் ஸ்ரேர்ஜ்  
மருத்துவமனை வீதி,  
பெரியகடை,  
யாழ்ப்பாணம்.

நவ நாகரிக மாதிரிகளில் ஆண்கள், பெண்களுக்கான ஆடைகளை சிறந்த முறையில் தயாரித்து வழங்குவோர்

## நிரோஸ் தையல் அகம்

மங்கள நிகழ்ச்சிகளை வர்ணப் படம் பிடித்திட

## நிரோஸ் போட்டோ

அந்தோணியார் கோவிலடி.

மாணிப்பாய்.

மந்தைகள் போல் பெண்குலத்தை  
மேய்த்த பரம்பரை யோர்  
காத்துக் கவனமுடன்  
பேணிப் பராமரித்த ...  
பெண்ணையிமைப் பெருங் கோட்டை  
மதில்கள் தகரட்டும்.

தாயகம் -இலக்கிய இதழின்  
20வது ஆண்டு மலருக்கு  
எமது வாழ்த்துக்கள்

வலி கிழக்கு (வடபகுதி)  
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்

அச்சுவேலி

செய்திப் பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டது.  
Registered as a News paper in Sri Lanka.

தாயகம் 20வது ஆண்டில்  
சிறப்புடன் வெளிவர  
எமது  
வாழ்த்துக்கள்

## அன்பகும்

தொழில் நுட்ப மையகம்

206, 208, அருச்சனா சாலை  
யாழ்ப்பாணம்

இச்சஞ்சிகை தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்பா  
ணம் 15/1, மீன்சார நிலைய வீதியிலுள்ள க. தணிகாசலம்  
அவர்களால் யாழ்ப்பாணம் 407, அருச்சனா வீதியிலுள்ள யாழ்ப்பா  
ணம் அச்சங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.